






தமிழரசு



மாண்புமிகு முதல்வர் திரு எம். ஜி. ஆர். அவர்களை அவருடைய இல்லத்தில் மாண்புமிகு மத்திய செய்தி-ஒலிபரப்புத் துறை இணை அமைச்சர் திரு எச். கே. எஸ். பகத் அவர்கள் 1.6.83 அன்று சந்தித்தார்.



பயன் ஆக்ஸிஜன் நிறுவனத்தின் சார்பில் அதன் இயக்குநர் திரு கே. பி. 31.5.83 அன்று முதல்வர் வறட்சி நிவாரண நிதிக்கு இரண்டு லட்சம் ரூபாய் நிதியை மாண்புமிகு முதல்வர் திரு எம்.ஜி.ஆர். அவர்களிடம் பங்கிட்டுனார்.

பாணை, செங்கற்பட்டு மாவட்ட தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தை மாண்புமிகு நிதியமைச்சர் திரு இரா. நெடுஞ்செழியன் அவர்கள் 31.5.83 இல் திறந்துவைத்தார். விழாவில் மாண்புமிகு ஊரகத் தொழில் அமைச்சர் திரு கே. ஏ. கிருஷ்ணசாமி அவர்களும், மாண்புமிகு தொழில் அமைச்சர் திரு. எஸ். திருநாவுக்கரசு அவர்களும் பங்கேற்றனர்.



சிசன்னைக்குக் கிருஷ்ணா குடிநீர்த்திட்டம் துவக்க விழா

THE KRISHNA WATER SUPPLY PROJECT FOR MADRAS
INAGURATION OF THE WORKS

25-5-1983

NEHRU STADIUM

MADRAS

கனவு நனவாகியது!

இந்திய நாட்டு நதிகள் ஒவ்வொன்றும் இணைந்து, இந்திய மக்களுக்கு உதவ வேண்டும் என்பது எனது நண்ட நான் கனவு ஆகும்.

சில ஆண்டுகளுக்கு முன்னர் அறிவிக்கப் பெற்ற கிருஷ்ணா ஆற்ற நீர்த் திட்டத்தை நிறைவேற்றுவதற்குத் தமிழக அரசு ஆர்வம் காட்டுவது டாராட்டுக்குரியது. கிருஷ்ணா நீர்த் திட்டத்தின் மீது ஒப்பந்தம் செய்து கொண்ட தமிழக - ஆந்திர முதல்வர்களைப் பாராட்டுகிறேன்.

இந்த இரு மாநில முதல்வர்கள் காட்டும முனைப்பை மற்ற மாநிலங்களின் முதல்வர்களும் கடைப்பிடித்தால் ஓரளவு வளர்ச்சி உருவாக வழிவகுக்கும்.

சமுதாயத்தில் உணவைவிட நீர் முக்கியமானது. கிராமமக்கள் அனைவருக்கும் குடிநீர் விநியோகம் செய்யவேண்டும் என்பதுதான் நமது குறிக்கோள். ஆனால் இது இன்னும் நிறைவேற்றப்படவில்லை.

இந்த ஆண்டு, ஓரளவு மழை பெய்யும் மாநிலங்களில் கூட, மழை பெய்யாது போய் விட்டது. குஜராத், மராட்டியம், ராஜஸ்தான் தமிழ்நாடு போன்ற பல மாநிலங்கள் மழை

மாண்டியுமிரு இந்தியப் பிரதமர்

தருமத் துந்திராகாந்த்

யின்மையால் பாதிக்கப்பட்டன. இந்தியாவில் முக்கால் பங்கு வறட்சிக்கு ஆட்பட்டுவிட்டது வறட்சிச் சூழ்நிலையில், மக்களுக்குமட்டுமல்ல, வீட்டில் உள்ள கால்நடைகளுக்கும் தண்ணீர் கொடுக்க வேண்டும். தன்னிறைவு பெறுவது என்பது நமது குறிக்கோளாகும். பெரும்பான்மையான மாநிலங்கள் விவசாயத்திலும் நீர்ப் பாசனத்திலும் பல முன்னேற்றமான திட்டங்களை நிறைவேற்றி இருந்தாலும் அவை பருவமழையை நம்பி இருக்கின்றன.

விஞ்ஞானத்துறையின் மூலம் நாம் அனுப்புகின்ற ரோகினி கலம் போன்ற ராக்கெட்டுகளால் - பருவமழை பற்றியும், அது எப்போது வரும் என்னும் தகவல் பற்றியும் ஓரளவு அறிந்து கொள்ள முடிகிறது என்று நான் நம்புகிறேன். அந்தத் தகவல்கள், திட்டமிடுவோர்க்கும் உழவர்களுக்கும் மிகவும் உதவும்.

தமிழரசு

மலர்: 13

இதழ்: 23

1-6-1983

திருவள்ளூர் ஆண்டு 2014

ருத்ரோத்காரி — வைகாசி 18





நமது திட்டங்கள் பல பொதுமக்களுக்காகத் தீட்டப்படுகின்றன. ஆந்திர முதல்வர் அவர்களும், தமிழக முதல்வர் அவர்களும், 'நாம் மக்களுடன் இருக்க வேண்டும்' என்று சொல்லிய கருத்தை நான் ஒப்புக் கொள்கிறேன். மக்களுக்குச் சேவை செய்து, அவர்களின் தேவையை நிறைவேற்றாவிட்டால் நாம் அரசாங்கத்தில் இருப்பதில் பயன் இல்லை.

நமது நோக்கம் இந்தியா வலுவாக இருந்தால் தான் மற்ற எல்லா மாநிலங்களும் வலுவாக இருக்க முடியும். இந்தியாவின் வலிமை, குன்று மானால் மாநிலங்கள் அரும்பாடு பட்டாலும் பயன் கிடையாது.

வறட்சியின் காரணமாக பொருளாதாரப் பாதிப்பு, சென்ற வருடத்திலும் இந்த வருடத்திலும் ஏற்பட்டு, நெருக்கடியான சூழ்நிலையை உருவாக்கியிருக்கிறது. இருந்தாலும் எல்லா மாநிலங்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் நாம் முழு ஒத்துழைப்புத் தந்திருக்கிறோம். சமுதாயத்தில் நலிவுற்ற மக்களின் தொல்லையை மதித்து, அவர்களின் தேவையைப் பூர்த்தி செய்ய வேண்டிய கடமையில் உள்ளோம். ஒருமைப்பாட்டு உணர்வும், பிறருக்கு உதவும் மனப்பான்மையும் இருந்தால் தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்து முன்னேற்றம் பெறமுடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.


இந்தத் திட்டம் விரைவில் நிறைவேறி முடியும் என்றும், இங்கு வருகை புரிந்திருக்கும் மக்களின் தேவையும் வராத மக்களின் தேவையும் விரைவில் நிறைவேறும் என்றும் நம்புகிறேன். ரொம்ப சந்தோஷம். வணக்கம்.

இந்தியா போன்ற பெரிய நாட்டில் - ஒவ்வொரு மாநிலமும் ஒற்றுமையுடன் - உடன்பாடாக இருப்பதன் வாயிலாகத்தான் நாம் ஒவ்வொரு பிரச்சினையையும் தீர்க்க முடியும். மைய அரசு என்று தனி ஒரு பகுதி கிடையாது; மாநிலப்பகுதிகள் சேர்ந்ததான் அது. மாநில அரசுகள் உடனிட உறுப்புகள் போன்றவை. அதனால்தான் ஒவ்வொரு மாநிலமும் வலிமை பெற்று, தன்னிறைவு பெற்று விளங்க வேண்டும் என்பதில் அக்கறை கொண்டுள்ளோம்.

எந்த மாநிலமும் முழுக்க முழுக்கத் தனித்து நின்றுவிட முடியாது. இன்னொரு மாநிலத்தைச் சார்ந்துதான் வாழவேண்டும். மாநிலங்களுக்கிடையே நல்லெண்ணம் - ஒற்றுமை உணர்வு - நன்மதிப்பு - உடன்பாடு ஆகியவை தேவையாக இருக்கின்றன. எங்கள் அணுகுமுறை - ஏற்றுப்போவதுதான் - ஒத்துப் போவதுதான்! மொழி, மதம், உணவு, உடை, பழக்க வழக்கம் ஆகியவற்றில் வேறுபாடு உள்ள இந்தியநாட்டில் அப்படிப்பட்ட சகிப்புத் தன்மை தேவைப்படுகிறது. பன்மையில் ஒருமை என்ற முறையில் எல்லோரும் ஒருமைப்பாட்டுடன் இருக்கவேண்டும் என்று கருத வேண்டும். அதனால் ஒவ்வொரு மாநிலமும் தனது செயலில் ஏற்றம் பெற்று முன்னேற வேண்டும் என்று விரும்புகிறோம். அந்தந்த மாநிலத்தின் வளர்ச்சிக்குரிய முயற்சியில் ஈடுபடவேண்டும். அதேநேரத்தில் நாம் எல்லோரும் இந்தியர்கள் என்ற உணர்வு வேண்டும்.



நாம் யார் மேலும் ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்று கருதவில்லை. நமது தேவை பூர்த்தி செய்யப்படவேண்டும் என்பதுதான்



வாழ்நாளில் மறக்க முடியாத நிகழ்ச்சி! — மாண்புமிகு முதல்வர்

இந்த நிகழ்ச்சி என் வாழ்நாளில் மறக்க முடியாத நிகழ்ச்சியாகும்.

ஒரு வரலாற்றுச் சிறப்பான காரியத்தை எதிர்கொண்டு நிற்கிறேன் என்பதைக் குறிப்பிட விரும்புகிறேன்.

1976-ஆம் ஆண்டு, சென்னையில் இது போன்ற கூட்டத்தில் பிரதமர் அவர்களின் அறிவிப்புகள்தான் இந்தக் கிருஷ்ணா நதி நீர்த் திட்டம் என்பதை நினைத்துப் பார்க்கிறேன். அவர் கூறும் நல்ல கருத்துகள் நிறைவேறுவதைச் சிலர் தாமதப்படுத்தினாலும், அந்த நல்ல திட்டங்கள் நிறைவேறியே திரும்பும் என்பது புரிகிறது.

இந்த மாநிலத்தின் ஒரு மாவட்டம் என் கிற அளவுக்குச் சென்னையில் மக்கள் தொகை 35 இலட்சத்திலிருந்து 40 இலட்சம் வரை இருக்கிறது. இங்கு குடிநீர்ப் பிரச்சினை எவ்வளவு பெரிது என்பது நமக்குத் தெரியும். நான் எப்போதும் ஒருமைப்பாடு பற்றிப் பேசுவன் என்பதையும், ஒருமைப்பாடு நாட்டில் இருக்க வேண்டும் என்றால் உள்ளத்தில் இருக்க வேண்டும் என்றும் சொல்வேன் என்பதையும் நீங்கள் அறிவீர்கள்.

இந்த மேடையில் வீற்றிருக்கும் மாநில முதல்வர்கள் எந்தக்கட்சியைச் சேர்ந்தவர்கள், நான் எந்தக் கட்சியைச் சேர்ந்தவன்? கர்நாடக முதல்வர் எந்தக் கட்சியைச் சேர்ந்தவர்? இங்கு நான் கு கட்சிகளைச்





சேர்ந்தவர்கள் இருக்கிறோம் - இதைப்பார்க்கும்போது ஒருமைப்பாடு மகத்தானது என்பதும், அதை நிறைவேற்ற உள்ளம்தான் வேண்டும் என்பதும் நன்குபுரியும். இந்தியாவில் ஒருமைப்பாடு என்பது பிரிக்க முடியாததாகும். இங்கு ஒருமைப்பாடு சிக்கல் இல்லாத ஒன்றாகிவிட்டது.

இந்தத்திட்டம் நிறைவேற எவ்வளவு கஷ்டப்பட்டுவண்டும் என்று உணராமல் இல்லை. கர்நாடக மாநில முதல்வர் இங்கே பேசும்போது, காவிரிப் பிரச்சினை குறித்து மனம் விட்டுப் பேச வேண்டும். அப்படிப் பேசினால் இந்தப் பிரச்சினை தீர்ந்து விடக்கூடியதுதான் என்று குறிப்பிட்டார். அதற்காக கர்நாடக முதல்வருக்கு நான் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

நாங்கள் எவ்வளவு காரியமாற்றினாலும் மத்திய அரசின் ஆதரவும் ஊக்கமும் இருந்தால்தான் இந்தத்திட்டம் வெற்றி பெற முடியும். இந்தத் திட்டம் தனிப்பட்டவர்களுக்காக அல்ல - ஆனால் பணம் வீணடிக்கப்பட்டதாகச் சிலர் கூறுகிறார்கள். வாழ்முடியாதவர்கள்-வாழ்க்கையில் ஏமாற்றமடைந்தவர்களின் வயிற்று எரிச்சல் அது. இந்தத் திட்டம் காலத்தையும் மீறி நிலைத்து நிற்கும்.

மராட்டிய முதல்வர் கூறும்போது, 'நான் கஷ்டப்படுகிறேன் என்று வைத்துக் கொள்ளுங்கள் - பிரர் கஷ்டப்படுவதைப் பார்த்துக் கொண்டு சுமமா இருக்கமுடியாது. முதலில் பிரதானக் கடனில் செயல் வேண்டும்' என்று கூறினார்கள். இதைத்தான் நாமும் சொல்கிறோம். அண்ணாவும் - காந்தியடிகளும் கூறியுள்ளார்கள்.

“பிறரை நேசி, அவர்கள் உங்களை நேசிப்பார்கள் என்றார்” விவேகானந்தர்.


மாண்புமிகு முதல்வர் தம்பி என்.டி.ஆர். அவர்கள் நீண்ட உரையாற்றினார். அதற்கு இப்போது பதில் சொல்ல வேண்டுமா என்று எண்ணுகிறேன். நாட்டு நலனுக்காக அவருக்குச் சில ஆசை-ஆதங்கம் இருக்கிறது. அதை பிரதமர் உணர்வார். அதன் அடையாளம் தான் 20 அம்சத் திட்டம்.

20 அம்சத்திட்டம், அதைத்தான் சொல்கிறது - 1976 - ஆம் ஆண்டு நாங்கள் எதிர்க்கட்சியாக இருந்தபோது 20 அம்சத் திட்டத்தைத் தெருத்தெருவாகச் சென்று சொல்லியபோது, சிலர், கேனி பேசினார்கள். அவர்களைப் பார்த்து இந்தக் கூட்டம் கேனி செய்து-இந்த விழா தனிப்பட்ட மனிதருக்கோ-தனிப்பட்ட கட்சிக்கு - சர்திக்கோ நடக்கும் விழா அல்ல - இது மக்களுக்காக நடத்தும் மக்கள் விழா.

முன்பு விளக்கு இருந்தது. திரிபும் இருந்தது. எண்ணெய்யும் இருந்தது; ஆனால் அதை ஏற்றிவைக்க ஆளில்லாமல் இருந்தது. இன்று அந்த விளக்கை ஏற்றி வைக்கிறார் பிரதமர். இந்த நாடு முழுவதும் இதுபோலப் பல விளக்குகள் பிரதமரால் ஏற்றிவைக்கப்பட்ட வேண்டும்.

தமிழக மக்கள் மீது பிரதமருக்கு நல்வெண்ணும் அனுதாபமும் எவ்வளவு இருக்கிறது என்று புரிகிறது.

நீங்கள் பல்லாண்டு வாழ்க! நாட்டிற்கு நல்லது செய்யுங்கள்.



இயற்கை வளங்களை முழுமையாகப் பயன்படுத்துவது மனித குலத்தின் தனிப்பெரும் சாதனையாகும். இதன் அடிப்படையிலேயே நாட்டு முன்னேற்றம் கண்கிடப்படும். நல்வண்ணங்கள், உணர்வுகள் செயல்கள் இவை முன்னேற்றத்துடன் இணைந்து பண்பாட்டை உருவாக்குகின்றன.

கலாச்சாரத்தில் முன்னணித் தலைமை நாடாக இந்தியா ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது. இந்தியாவின் வாழ்வு அதன் நதிகளில் உருவாகி அதன் நாகரிகம், நதிநீர்ப் பெருக்கைப்போல பிரவகித்து வருகிறது.

கங்கை என்றதும் நம் கண் முன்னே நெடிய வரலாறும் நீண்ட பாரம்பரியமும் பட்டமாக விரியும். அதன் புனித நீர் நமது நாடி நாளங்களில் ஓடுகிறது. "கங்கா நீர்த்தம் ஜீனம் பாவனம்" (கங்கை நீர் - பிறவி விமோசனம்) என்ற சொல் தோன்றியதும் இதன் அடிப்படையில்தான்! ஆகவே, கங்கையைத் தென்னகத்திற்குக் கொண்டுவருகின்ற கனவும் விரைவில் நனவாகட்டும்.

கிருஷ்ணாநதி சென்னை மாநகரின் தலைவாயிலில் விரைந்து அடியெடுத்து வைக்கப் போகிறது.

நாம் அனைவரும் இங்கே ஒருங்கு கூடியிருப்பது, நாம் அதைச் சாதித்து விட்டோம் என்ற உணர்வை ஏற்படுத்துகிறது.

இத்தகைய சிறப்புகள் விழாவில் பெருமையோடும் பூரிப்போடும் என் மாநில மக்களை பிரதிநிதித்துவப்படுத்துவதில் மிக்க மகிழ்ச்சியடைகிறேன்.



நாட்டுக்கும் யொதுவாகட்டும் நதி நீர்!

மற்ற மாநிலங்களிலிருந்து இங்கே அருமைச் சகோதரர்கள் வந்திருப்பதும் பிரதமர் பங்கேற்றிருப்பதும் மக்கள் நமக்குத் தந்திருக்கும் பொறுப்பை நாம் முறையாக நிறைவேற்றுகிறோம் என்பதை உறுதிப்படுத்திக் கொண்டிருக்கிறது.

சரித்திரப் புகழ்மிக்க இந்த நகரின் பரிவும் என் இனிய தமிழ்ச் சகோதரர்களின் பாசமும் பெற்று இருந்தது நான் செய்த பெரும் பேறு! அந்த இனிய நினைவுகளை என் நெளறும் மகிழ்ச்சியுடன் என்ணிப் பார்ப்பேன்.

**மாண்புமிகு ஆந்திர முதல்வர்
திரு.என். டி. ராமராவ்**

எல்லாப் பெருநகரங்களையும் போலவே, இந்தச் சென்னை மாநகரமும் தூற்றுக்கண்களான ஆண்டுகளாக சகோதரப் பாசத்துடன் வாழ்ந்த பெருமக்களின் கூட்டு முயற்சியால் இன்றைய நிலையை அடைந்திருக்கிறது.

சென்னை தனக்கே உரித்தான தனித் தன்மையும் அழகும் தொண்டு இந்தியா முழுவதையும் தன்பால் வசீகரித்துள்ளது. குறிப்பாக இது தெலுங்கு பேசும் மக்களுக்கு - கிறிப்பான அன்புகாட்டும் இடமாகும். எங்கு உள் வரலாற்றுப் பூர்வமான தொடர்பு கொண்டதாகும் - சென்னை நகரம்.

சென்னை நகரம் பாசமும் பரிவும் காட்டி அன்பு காட்டி வளர்த்து கஜாலுடெட்கமி நரமெம் செட்டி, கண்டுருரி வீரேசலிங்கம், தங்குரி பிரகாசம், காரிநாதுனி, நாகேஸ்வரராவ், சர்வபள்ளி ராதாகிருஷ்ணன், அல்லாடி கிருஷ்ணசாமி போன்ற பற்பல தெலுங்குப் பெரியவர்களை முன்னேற்றி இருக்கிறது.

ஸ்ரீசைலத்திலிருந்து சென்னைப் பட்டினம் உண்மையிலேயே "கிருஷ்ணா" நீருக்கு ஒரு நீண்ட தூரம்தான்.

தாய் குளிர்த்த கிருஷ்ணா தண்ணீர் விரைந்து "தட்டின்ன திருவேணி" யாக மராட்டியம் - கர்நாடகம் - ஆந்திரம் ஆகிய மூன்று மாநிலங்களின் சமப்பஞ் நீரைப் பெற்றதாக சென்னைக்குப் பாயும்.

வரும் வழியில் காய்ந்து கிடக்கும் இராயலசீமைப் பகுதியைப் பசுமையாக்கிப் பொறுமை

யோடு காத்துக்கிடந்த அந்தப்பகுதி மக்களுக்குப் பலனைத் தந்து விரைந்து வரும். இத்திட்டத்தை முடிக்க ஆறாண்டுக் காலம் ஆகும் என்று நாம் காலக்கணக்கு வைத்திருந்தாலும் நமது மக்கள் எவ்வளவு விரைந்து முடிக்க முடியுமோ அவ்வளவு விரைவாகச் சாதிப்பர் என்பதில் எனக்கு முழு நம்பிக்கை இருக்கிறது.

அவ்வாறு விரைவுபடுத்த - இனியும் காத்திருக்கும் முடியாது என்ற ஒரு சிறு காரணமே போதுமானது.

எவ்வளவு தண்ணீர் யாருக்கு? எவ்வளவு செலவிடுவது, யார்? என்று நாம் கணக்கெடுப்பதிலும் அளவிடுவதிலும் நமது நேரத்தைச் செலவு செய்து கொண்டிருக்கிறோம்.

ஆனால் கிருஷ்ணா நதி நீரோ உண்மையிலேயே பேரளவு கடலில் பாய்ந்து விணா கிறது.

காலம் பறந்து கொண்டிருக்கிறது. மக்களின் பசிப்பிணியையும் தாகத்தையும் தீர்த்துக்கட்ட முழு முயற்சியுடன் நாம் போடுகின்ற திட்டங்களையும் செய்கின்ற முயற்சிகளையும் அதைக் கணக்கிட்டுத் தீவிரமாகச் செயல்படுத்த வேண்டும். இயற்கை நமக்கு அளவற்ற செல்வங்களை வழங்கி இருக்கிறது.

இந்த வளத்தை நாம் பயன்படுத்திக் கொள்ளத் தவறினால் அது நமது தவறுதான். இந்தத் தவறுக்கு ஏழ்மையும், தாகமும் தான் நாம் கட்டும் அபராதம்.

பொது நன்மைக்காக நதிகளைப் பசுள் படுத்துவதில் நியாயமாக, முழு முயற்சியுடன் ஈடுபடவேண்டும்.

மனித சகோதரத்துவம், ஒருவரையொருவர் சரியாகப் புரிந்து கொண்ட பரஸ்பர உதவி ஆகியவற்றின் அடிப்படையில் செய்து கொள்ளப்பட்டுள்ள கிருஷ்ணா ஒப்பந்தம் இந்த வகையிலே ஒரு சிறப்பான எடுத்துக்காட்டாக இருக்கும் என்று நம்புகிறேன்.



ஆகியோர் - கடுமையான உழைப்பாலும், தீவிரமான செயல் திறனாலும் இதனைச் சாதித்துள்ளனர். மக்கள் பிரதிநிதிகள் மதிப்புமிக்க ஆலோசனைகளை வழங்கி, மக்களின் எண்ணங்களைப் பிரதிபலித்தனர். சமூக நியாயத்துடன் தண்ணீரை முழுமையாகப் பயன்படுத்தும் வகையில் ஒப்பந்தம் தீட்டப்பட்டுள்ளது.

என் அண்ணன் எம்.ஜி.ஆரும், நானும் தாமதம் ஏற்படும் வழியிலே பலன்றி விவாதங்களிலோ இறங்கவில்லை. இரு மாநிலங்களின் சார்பாக எங்களால் கைகொடுத்திடப்பட்டுள்ள இந்த ஒப்பந்தம், அடுத்தமாத் தேவைக்கும் மதிப்புக்கும், எண்ணங்களுக்கும் உரிய மதிப்பளித்து, நேர் வழியில் நடைமுறை சாத்தியமாக உருவாக்கப்பட்டுள்ளது.

பிரதமரின் ஆலோசனைப்படி வளர்ந்து உருப்படுத்தி இருந்து எப்போதே அவருக்குக் குறிப்பிட்டுக் காட்ட ஆசைப்படுகிறேன்.

இத்திட்டத்தில் நீங்கள் சிறப்பான கவனம் செலுத்துவீர்கள் என்பதில் முழு நம்பிக்கையும் நாங்கள் இருக்கிறோம்.

எங்கள் சக்திக்கு மீறி நாங்கள் செயல்படுவதாகச் சிலர் வியப்படைலாம். ஆனால் இது மனித முயற்சி; இதைச் செய்து முடிக்க பிரதமரின் ஒத்துழைப்பும் தேவைப்படுகிறது.

மாநிலம் எதுவாக இருந்தாலும், சராசரி மனிதனுக்கு அடிப்படைத் தேவைகளை - குடிநீர் தேவைகளை நிறுவேற்ற முடியவில்லை என்றால் அதிகார மெத்தை மீது அமர்ந்து குறு, குறு வசதியை அனுபவித்து நாம் செய்கின்ற ஆட்சியை எவ்வாறு நியாயப்படுத்த முடியும்?

பசித்த மனிதன் காரணம் நோக்கமாட்டான்; நீதியைப்பற்றிக் கவலைப்படமாட்டான்; பிரார்த்தனை அவனைச் சமாதானப்படுத்திவிடாது என்று கூறப்பட்டிருக்கிறது, பசிக்கு மட்டுமில்லை; தாகத்திற்கும் இது பொருந்தும்.

அநேக ஆண்டுகளாகத் தமிழகம் தண்ணீர்ப் பற்றாக்குறையை அனுபவித்து வருகிறது.

தமிழ்ச் சகோதரர்களுக்குத் தண்ணீர்த் தேவையைச் சரிக்கட்ட இயற்கை வளத்தைப் பகிர்ந்தளிக்க நாங்கள் உடனே ஒப்புக்கொண்டோம்.

நமது கிராம மக்கள் நதிகளைப் புனிதமாகக் கருதுகின்றனர். இந்தியர்கள் அனைவருக்கும் உரிமையானது என்றும் அவர்கள் எண்ணுகின்றனர்.

கங்கை நமக்கெல்லாம் புனிதமான கடவுள்; கோதாவரி, கிருஷ்ணா, காவிரியும் அவ்வாறே.

இந்த நதிகள் நமது வீர காவியங்களின் களனாகி, புனித இடங்களுக்குப் பாய்ந்து, தாம் சிந்தனையை வளர்த்து வருகிறது.

தெலுங்கில் கீர்த்தனைகள் எழுதிய தியாக்யய்யரும், தமிழ்க் கவி சுப்பிரமணிய பாரதியும் இந்த நாடு முழுமைக்கும் சொந்தமாக இருப்பது போல —

கங்கையையும் காவிரியையும் கோதாவரியையும் கிருஷ்ணாவையும், இந்த தாட்டு மக்கள் அனைவருக்கும் உரிமை ஆகுமோம்!



கீவிரப் பாரதியார் அவர்களின் கொள்கைப்படி, இந்தியாவின் மாநிலங்களுக்கிடையே உள்ள நல்லுறவைத் தெரிவிக்கும் சிறப்பம்சமாக இந்த விழா திகழ்கிறது.

கிருஷ்ணா ஆற்று நீர்த்திட்டம் குறித்து எத்தனையோ குழுக்கள் நியமிக்கப்பட்டன. அவை எல்லாம் ஏட்டளவில்தான் இருந்தன. ஆனால் உண்மையான முயற்சி 1977-ஆம் ஆண்டில் தான் உருவாகியது. நமது இந்தியப் பிரதமர் இந்திராகாந்தி அவர்கள்தான் 1976ல் சென்னைக்குக் கிருஷ்ணா ஆற்று நீர் விரைவில் கொண்டுவரப்படும் என்று குறிப்பிட்டார்கள்.

கிருஷ்ணா ஆற்றுத் நீர்த் திட்டத்தால் தமிழகமும் ஆந்திரமும் பெரும் பயன் அடை

நல்லுறவைக் காட்டும் நல்விழா!

மேதகு தமிழக ஆளுநர்
எஸ். எல். குரானா

யப்போகின்றன. ஆறு ஆண்டுகளில் இத்திட்டம் நிறைவேற்றப்பெறும் என்று கூறப்படுகிறது. பொதுவாக திட்டங்களை நிறைவேற்றும்போது பல பிரச்சினைகள் குறுக்கிடுவதுண்டு. நில ஆர்ஜிதம் செயல்முறை போன்றவற்றால் திட்ட நிறைவேற்றவில் - தாமதங்கள் ஏற்படுவதுண்டு. அத்தகைய பிரச்சினைகள் இந்தத் திட்டத்தில் குறுக்கிடாத வகையில், இது விதிவிலக்காக அமையும் என நம்புகிறேன்.

இந்த இரு மாநிலங்களின் உறவு முறை ஏனைய மாநிலங்களால் பின்பற்றப்படத்தக்கது.

இதுபோன்றே காவிரி நீர்ப் பிரச்சினையிலும் ஒரு நல்ல முடிவு விரைவில் ஏற்படும் என மனப்பூர்வமாக நம்புகிறேன்.

நல்லுறவைத் தூதர் வசைந்த தட்டம்

மாண்புமிகு இந்திய அரசு நீர்ப்பாசனத்துறை அமைச்சர்

திரு. ஏம் நிவாஸ் மிர்தா

நீர் ஞானஞ்ஞக்கு மேலாக இருந்துவரும் இந்தக் கோரிக்கையை இன்று நாம் நிறைவேற்றும் கட்டத்திற்கு வந்திருக்கிறோம்.

கிருஷ்ணா ஆற்று நீர்த்திட்டம் குறித்து ஆய்வு செய்ய 1969ல் குழு ஒன்று அமைக்கப் பெற்றது. அது, தனது பணியைத் தொடங்கி 1973 வாக்கில் அறிக்கையை வழங்கியது.



தமிழ்நாடு அரசு, சென்னைக்குக் குடிநீர் கொண்டுவரும் திட்டத்திற்காக வேறு நதிகளை நடிபுயத்துண்டு. அந்தத் திட்டங்கள் எல்லாம் பயனளிக்காமல் போய்விட்டன. இறுதியாக தமிழக முதல்வர் திரு. எம்.ஜி.ஆர் அவர்



களும், ஆந்திர முதல்வர் திரு. என்.டி.ஆர். அவர்களும் இந்தத் திட்டத்தை நிறைவேற்றும் முயற்சியில் ஈடுபட்டு ஒரு நல்ல முடிவை உருவாக்கியுள்ளனர். இந்த நல்ல முடிவு இரண்டு அண்டை மாநிலங்களின் கூட்டுறவாலும் நல்வெண்ணத்தாலும் விளைந்தது ஆகும்.

இந்தத் திட்டம் நிறைவேறுவதற்கு மது இந்தியப் பிரதமர் இந்திராகாந்தி அவர்களும் முயற்சி எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களது நல்லாதரவு இல்லாவிட்டால் தட்டக்கல்லை உடைத்திருக்க முடியாது.

இனிமேல், எதிர்காலத்தில், பல்வேறு பிரச்சினைகளிலும் இதுபோல் ஒருமைப்பாட்டுடன் நடந்து வெற்றி பெறுவோமாக!



சொன்னதைச் சொல்லோம்!

மாண்புமிகு முதல்வர்

இது தமிழக அரசால் நடத்தப்படுகின்ற விழா வாகும். இது ஒரு அரசியல்கட்சி நடத்துகின்ற விழா அல்ல. இந்தக் கூட்டுக் குடிநீர் திட்டத்தைத் தொடங்கி வைக்கும் வாய்ப்பைப் பெற்றிருக்கின்ற நான், பள்ளிக் கட்டடங்களையும் திறந்து வைத்திருக்கிறேன்.

சுதந்திரம் கிடைத்து ஏறத்தாழ 35 ஆண்டுகள் ஆகிவிட்டன என்று சொன்னாலும் இதுவரையில் இந்த 4 கோடியே 3 லட்சத்துக்கு உரித்தான குடிநீர் திட்டத்தை யாரும் செய்ய முன்வரவில்லை என்பதும் ஜக்கையன் எம்.பி. யாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு அவருடைய வற்புறுத்தல், அவர் எடுத்துக்காட்டிய அதைப்பற்றி விளக்கமாகச் சொன்ன நிலைமைகள், அதற்கு ஏற்றாற்போல் உங்களு

டைய சட்டமன்ற உறுப்பினர் கோபால் அவர்கள் முழு முயற்சி எடுத்துத் தமிழக சட்டமன்றத்தில் பேசி, தமிழக அமைச்சர்களை வற்புறுத்தி இதை நிறைவேற்றியே தீரவேண்டும் என்கிற ஒரே பிடிவாதத்தில் பல மாதங்களாக — பலமாதக் கணக்காக அவர்கள் முயற்சி யெடுத்து இந்த நிலைமையை முடிவாக்கியிருக்கிறார்கள் என்பதை விவரம் தெரிந்த பெரியவர்களுக்கும், தாய் மார்களுக்கும் நான் குறிப்பிட விரும்புகிறேன். ஏறத்தாழ எத்தனை லட்சம் மக்கள் பயன்பெற இருக்கின்றார்கள் என்பதை மட்டும் இங்கே நான் எடுத்துக்கூற வேண்டியது என்னுடைய மாபெரும் கடமை என்று நான் கருதுகின்றேன். 2 லட்சத்து 45 பேர்களுக்கு இந்தத் திட்டத்தின் வாயிலாகக் குடிநீர் - பாதுகாக்கப்பட்ட குடி

தீர் கிடைக்கவிரும்புகிறது என்பதை நான் மகிழ்ச்சியோடும், மன நிறைவோடும், பெரியவர்களுக்கும், தாய்மார்களுக்கும் தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன். இந்தத் திட்டம் ஒரு கட்டிக்காகக் கொண்டு வரப்பட்ட திட்டமல்ல.

இந்த ஏழு மாதங்களில் வறட்சி எவ்வளவு தொல்லைகளை நமக்குத் தந்திருக்கிறது. எத்தனை கோடி ரூபாய் அளவில் தமிழ்நாடு முழுவதற்கும் இந்த வறட்சிப் பணிக்காக, வறட்சியைப் போக்குவதற்காக, குறைந்தது குடிக்கத் தண்ணீர் எல்லோருக்கும் கிடைப்பதற்கு ஆழ்க்கிணறு, குழாய்கள் இவைகளெல்லாம் அமைப்பதற்காக என்னென்ன செய்ய முயன்றோம் என்பதை நீங்கள் எண்ணிப் பார்த்தால் அதற்கு இடையிலேயே 4 கோடி ரூபாய்த் திட்டத்தையும் இணைத்து, நாங்கள் மனதிலே வைத்து, அதற்காகப் பணம் ஒதுக்கி அதைச் சட்டசபையிலே சொல்லி இன்று இங்கே தொடங்குகின்றோம் என்றால் நீங்கள் ஒன்று மனதில் வைத்துக் கொள்ள வேண்டும், இன்று நாளை என்பதல்ல, சொன்னவார்த்தைகளை-தன்னுடைய பொறுப்புக்களைத் தட்டிக் கழிக்காமல் தன் பொறுப்பினுடைய நாட்கள் தீர்வதற்குமுன் அந்தப் பணியை நிறைவேற்றிக் கொடுக்க யார் முன் வருகிறார்களோ அவர்கள்தான் உண்மையான மக்கள் தொண்டர்கள் என்பதை இங்கே நான் வற்புறுத்திக் கூற விரும்புகின்றேன்.

2 லட்சத்து 45 ஆயிரம் பேருக்கு மேல் நல்ல குடிநீர் பெறுவதற்கு இந்தத் திட்டம் வகை செய்கிறது என்பதை எண்ணிப் பார்ப்போமானால் எத்தனையோ ஆண்டுகளாக ஏங்கிக்கிடந்த இந்தத் திட்டத்தை எதிர்பார்த்திருந்த மக்களுக்கு இன்-ரய திட்டம் இத்திட்டத்தைத் தொடங்கியிருக்கிறோம் என்பதை மட்டும் நான் மகிழ்ச்சியோடு சொல்லுவேன்.

அதிகாரிகள், பொறியியல் நிபுணர்களெல்லாம் எவ்வளவு விரைவில் இதைச் சரியாக முடித்துக் கொடுக்கின்றார்களோ பிறர் குறைகூற இடமின்றி முடித்துத் தருகிறார்களோ - அவர்களுக்கெல்லாம் இந்த அரசு வாழ்த்துமட்டுமல்ல அவர்களுக்குத் தேவையான வகையில் அவர்களுக்கு அவர்களுடைய பதவியிலே பெருமை சேர்ப்பதற்கும் இந்தத் தமிழக அரசு தயங்காது - மறக்காது என்பதை நான் சொல்லிக் கொள்ளக் கடமைப்பட்டிருக்கின்றேன்.

நம்மிடம் இருக்கின்ற அதிகாரிகள் விவரம் தெரியாதவர்கள் அல்ல. செயல்படுத்த அவர்களுக்குத் திறமையிலாமலுமில்லை. அவர்கள் நிறைப்பாதல்தான் இன்று பல இடங்கள் ஒரு ஆண்டு, இரண்டு ஆண்டு என்று திட்டமோடு இதற்குள் முடிக்க வேண்டும் என்று சொன்னபோது, மூன்று மாதங்களுக்கு முன்னதாகவே அந்தத் திட்டத்தை முடித்துக் காட்டி விட்டோம் என்று சொல்லுகின்ற திறமைபடைத்த நிபுணர்கள், அதிகாரிகள் தமிழகத்திலே இருக்கின்றார்கள். அந்தக் கடமையை அவர்கள் செய்ய வேண்டுமென்று விரும்பிவிட்டார்களானால் இதை உடனே செய்ய வேண்டுமென்று எண்ணுவார்களானால் அது உடனடியாக நிறைவேறும் என்பதை நான் உணர்ந்திருக்கின்றேன். அந்த வகையிலே திட்டமிடப்படி வெகுநேரத்தில் இந்த நல்ல குடிநீர்த் திட்டம் சரிவரச் செய்யப்பட்டு, எந்தக் குறையும் குற்றமும் இல்லாத அளவுக்கு அதை வெற்றிகரமாக முடித்துத் தருவார்கள் என்ற நம்பிக்கையை நான் இங்கே சொல்லிக் கொள்கின்றேன்.

கிருஷ்ணாநீர்த் திட்டத்தை 1881-ஆம் ஆண்டில் தோடங்கினார்கள். 102 ஆண்டுகள் ஆகிவிட்டன. இப்போதுதான் இந்த



ராமச்சந்திரனும் அந்த என்.டி.ராமாராவும் சேர்ந்து கையெழுத்துப் போட்டிருக்கிறோம். அந்தத் திட்டத்தினுடைய அளவு கோல், எல்லைக்கோடு என்ன தெரியுமா? எத்தனை ஆண்டுகளுக்கு இந்த ஒப்பந்தம் என்று கேட்டால் அது நிரந்தரம். எத்தனை எம்.ஜி.ஆர்.தான் நினைலும் சரி, எத்தனை என்.டி.ஆர். தான் நினைலும் சரி, ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்குப் பிறகும் அதற்கு எல்லையிலாமல் அவர்கள் கொடுத்துக்கொண்டே இருக்க வேண்டும். 12000 கன அடி தண்ணீர் சென்னை நகருக்கு மட்டும் குடிப்பதற்கு அவர்கள் தர வேண்டும் என்பது ஒப்பந்தமாகும். அந்த 12000 கன அடி தண்ணீர் சென்னைக்குக் கிடைக்கிறது என்றால் நான் உங்களுக்குச் சொல்லுவேன் குறிப்பாக ஆங்கிலத்தில் சொல்லும்போது 12டி.எம்.சி. என்று சொல்லுவார்கள். ஒரு டி.எம்.சி. என்றால் 1000 கன அடி தண்ணீர்.

இங்கே சத்துணவுத் திட்டத்தின் செலவு இன்றைய தினம் 145, 155 கோடிக்குப் போகிறது. முதியவர்களுக்கும் உணவளிக்க வேண்டுமென்று சொல்லியிருக்கின்றோம். அதற்குப் பணம் வேண்டாமா? நாம் 210 கோடி கேட்டோம் என்று வைத்துக் கொள்ளுங்கள்.


கிணறு தோண்டுவதற்கு, குளம் வெட்டுவதற்கு, பாதை போடுவதற்கு, வேலை இல்லாதவர்களுக்கு வேலை கொடுப்பதற்கு, விதவைத் தாய்மார்களுக்குப் பாதுகாப்பு அளிப்பதற்கு, படித்தவர்களுக்கு வேலை கொடுப்பதற்கு இதுபோல் பல திட்டங்களை உழைக்கின்ற மக்களுக்கு வேலைவாய்ப்புக் கொடுக்க இதற்கெல்லாம் வேண்டியும். உடனடியாக குடி தண்ணீர் கிடைப்பதற்கு ஆங்காங்கே பல் வழிமுறைகளைச் செய்ய வேண்டுமென்று பணம் கேட்டால் 63 கோடி ரூபாய் கிடைத்

திருக்கிறது. நாங்கள் இதுவரை செலவு செய்தே ரூ.100 கோடிக்குமேல். எங்கிருந்து பணம் வரும்? மற்றவர்கள் பங்குபெற வேண்டாமா? வீற்பனை வரியில் 5 சதவிகிதம் அதிகப்படுத்திக்கொடுக்கிறார்கள். ஆனால் இந்த துழைவு வரியில் 2 சதவிகிதம் போடாதே என்கிறார்கள். என்ன பொருள்? வீற்பனை வரியில் 5 சதவிகிதம் போடு நாங்கள் கோபித்துக் கொள்ளவில்லை. ஆனால் நுழைவு வரியில் 2 சதவிகிதம் போடாதே! உங்களுக்குப் புரிய வேண்டும். ஏன் தெரியுமா? அந்த 2 சதவிகிதம் போடும்போது 2 சதவிகிதம் பணம் பெரிதல்ல. கணக்கு வைத்துக் கொள்ள வேண்டும். அந்தக் கணக்கு இன்கம் டாக்ஸ் வரைக்கும் போகும். அந்தக் கணக்கில் தவறிருந்தால் ஆபத்துவரும். அந்தக் கணக்கு ஒழுங்காக இருந்தால் அரசுக்கு இன்னமும் அதிக வரிப்பணம் கிடைக்கும். இதைத்தான் இங்கு சொல்லுகின்றேன்.

இந்தத் திட்டங்களை நாம் செய்து தீர வேண்டும். நிறைவேற்றியாக வேண்டும். இதற்குப் பணம் வேண்டும். ஆகவே இப்படிப்பட்ட திட்டங்களை நிறைவேற்றுவதற்காக ஏழைகளின் மீது வரி வசூலிக்காமல், பாவப்பட்ட மக்கள் மீது வரிவிதிக்காமல், வசதி படைத்தவர்கள் மீது 2 சதவிகித வரி அதற்குக் குறைவாக குறைத்துக் கொள்வதற்கு சதவிகிதம் குறைவு என்று கூட வைத்துக் கொள்ளலாம்.

இந்த அரசுக்கு இங்கு ஒத்துழைக்கின்ற அத்தனை பேருக்கும் நன்றி கூறி இதை வெற்றிகரமாக முடிக்க ஒத்துழையுங்கள் என்று கேட்டுக்கொண்டு அண்ணா நாமம் வாழ்க என்று சொல்லி விடை பெறுகிறேன். நன்றி, வணக்கம்!.

(மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் 11.5.83 அன்று இரவு 8 மணிளவில் கம்பம் கூட்டுக்குடிகர் மேம்பாட்டுத் திட்டக் கால்கோள் விழாவில் ஆற்றிய உரையிலிருந்து)



தமிழ்நாடு



தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் புதிய கட்டடத்தை 14.5.83 அன்று மாண்புமிகு இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் திரு ஆர். வெங்கட்டராமன் அவர்கள் சென்னையில் திறந்து வைத்தார். மாண்புமிகு நிதியமைச்சர் திரு இரா. நெடுஞ்செழியன் அவர்களும் விழாவில் பங்கேற்றார்.

தமிழ்நாடு வனத்துறைப் பணியாளர் கூட்டுறவு சிக்கன் மற்றும் கடன் வழங்கும் சங்கத்தினை 13.5.1983 அன்று மாண்புமிகு செப்தி-அறநிகலயத் துறை அமைச்சர் திரு. இராம. வீரப்பன் அவர்கள் சென்னையில் துவக்கி வைத்தார்.



மீடும்



சென்னைக்கு வந்திருந்த அரியானா மாநில மாண்புமிகு கல்வி அமைச்சர் திரு ஜெகதீஷ் மெஹ்ரா அவர்கட்கு 13.5.83 அன்று மாண்புமிகு கல்வி அமைச்சர் திரு. சி. அரங்கநாயகம் அவர்கள் நினைவுப் பரிசாக தஞ்சாவூர் தட்டினை வழங்கினார்.

தஞ்சாவூர்

மதுரை

சென்னை மாநகரின் பல்வேறு பகுதிகளில் குடிநீர் விநியோக நடைமுறைகளை மாண்புமிகு தொழிலாளர் நல அமைச்சர் திரு. எஸ். இராகவானந்தம் அவர்கள் 21.5.83 அன்று பார்வையிட்டு மக்களின் குறைகளைக் கேட்டறிந்தார்.

செய்தியும்



வறலாற்றுப் புகழ் மக்க ஓப்பந்தும்

சென்னை மாநகரம் இந்தியாவின் பெரிய நகரங்களில் நான்காவதாக இடம் பெறுகிறது. 1798-ல் ஆண்டில் சென்னைப் பட்டணத்தைச் சார்ந்த சில கிராமங்களைச் சேர்த்து உருவாக்கப்பட்ட இந்நகரம் இன்று பெரு நகரமாக வளர்ந்துள்ளது.

2. 1866-ல் ஆண்டில் திரு. பிரேசர் என்பவரால் முதலில் உருவாக்கப்பட்ட குடிநீர் திட்டத்தில் 4.70 லட்ச மக்கள் தொகைக்குக் குடிநீர் வழங்கத் தக்க குறையில், கெரட்டலையாற்றின் குறுக்கே தாமரப்பாக்கத்துக்குகில் ஒரு அணையும் சோழவரம் ஏரிக்கும் புழலேரிக்கும் கால்வாயும் அமைக்கப் பட்டது. புழலேரியிலிருந்து ஒரு கால்வாய் மூலம் சீமப்பாக்கத்திற்கு நீர் கொண்டு வரப்பட்டு வினியோகத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. 1944-ல் கட்டப்பட்ட பூண்டி நீர்தேக்கம் 9.75 லட்ச மக்கள் தொகைக்குத் தேவையான நீர் வழங்க வது செப்தம்பு. 1960 முதல் 1970-க்குள் சோழவரம் ஏரிக்கரைய 4 அடியும், புழலேரிக்குக் கரையை 2 அடியும் உயர்த்தியும், இவ்வேரிகளின் கீழ் பாசனம் பெற்று வந்த நிலங்களின் பாசன உரிமையை அரசு வரங்கியும் சென்னைக்குக் கிடைக்கும் நீர் ஆண்டுக்கு 2.5 டி. எம். சி யாக உயர்த்த வழி செய்யப்பட்டது. சென்னைநகரம் சுற்றி கிடைக்கக்கூடிய நிலத்தடி நீர்மளம் ஆய்வு செய்யப்பட்டு தொழில் வளர்ச்சித் தேவையான

க. மாதவசர்மா இ.ஆ.ப.
ஆணையர் மற்றும் செயலர்,
பொதுப்பணித் துறை

பூர்த்தி செய்ய நாளொன்றுக்கு சுமார் 117 மில்லியன் லிட்டர் நீர் எடுக்க வேண்டிய அவசியமும் ஏற்பட்டது. சென்னை நகருக்கு இப்போதுள்ள நீர் நிலைகளிலிருந்தும், நிலத்தடி நீரிலிருந்தும் மொத்தமாகக் கிடைக்கக்கூடிய நீர் நாளொன்றுக்கு 299 மில்லியன் லிட்டர்தான். இதைக் கொண்டு

இன்றைய 41 லட்ச மக்கள் தொகைக்கு நபர் ஒன்றுக்கு தினசரி 67 லிட்டர்தான் வழங்க முடியும். இது சென்னை போன்ற நகரங்களில் வழங்கப்படவேண்டிய குடிநீர் அளவுக்கு மிகக் குறைவு.

3. 1917-ல் 5.4 லட்சமாக இருந்த மக்கள் தொகை 1981-ல் 41 லட்சமாக

உயர்ந்துள்ளது. சென்னைப் பெருநகர் எல்லை 1167 சதுர கிலோமீட்டர் பரப்புக்கு விரிவடைந்துள்ளதால் கி.பி. 2002-ல் ஜனத்தொகை 70 லட்சமாக உயரும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. நபரொன்றுக்குக் கிடைக்கும் நீர் கூடிய சீக்கிரத்தில் 125 லிட்டர் அளவுக்காவது

உயர்த்தப்பட வேண்டும். கி.பி. 2000 ஆம் ஆண்டு வாக்கில் 145 லிட்டர் அளவுக்கு உயர்த்தப்பட வேண்டும். அப்போது எதிர்பார்க்கக்கூடிய 69.72 லட்சமக்கள் தொகைக்கு மொத்த நீர்தேவை நூள் ஒன்றுக்கு 1294 மில்லியன் லிட்டராகும்.

இப்போது கிடைக்கக் கூடிய நீர் நாளொன்றுக்கு 299மில்லியன் லிட்டர் தான். ஆகையால் நாளொன்றுக்கு 995மில்லியன் லிட்டர் அளவது ஆண்டொன்றுக்கு சுமார் 12.80 டி.எம்.சி. துண்டுவிடும்.

4. கிருஷ்ணா நதியைப் பெண்ணாற்றுடன் இணைப்பது பற்றிய சாத்தியக்கூறு ஒரு நூற்றாண்டாக காலமாகக் கூறப்பட்டு வந்த போதிலும் கிருஷ்ணா நதியிலிருந்து நீர் கொண்டுவர எடுக்கப்பட்ட முயற்சிகள் தொடக்கத்தில் பயன்தரவில்லை. மொழிவாரி

மாநிலப் பிரிவினைக்கு முந்திய சென்னை மாநிலத்தில் சுமார் 36 லட்ச ஏக்கர் பாசனத்திற்கும், சென்னை குடிநீருக்கும்நீர்வழங்கும் வகையில் 1947முதல் 1951க்குள் விரிவாக ஆய்வு செய்யப் பட்டு கிருஷ்ணா பெண்ணாறு திட்டம் தீட்டப்பட்டது. திட்டக்குழு சென்னைக் குடிநீர்த் தேவைக்கு கிருஷ்ணா நதிநீர் வழங்கலாம் என்று தெரிவித்த சுருத்து 1951ல் ஒப்புக் கொண்டப்பட்ட வில்லை. 1953ல் நியமிக்கப் பட்ட கோஸ்வா கமிட்டி, நகரக் குடிநீர்த் திட்டத்தைப் பற்றி குறிப்பிட்டிருந்தது. 1956ல் நியமிக்கப்பட்ட குல் ஹாத்தி கமிஷனும் நான்கு ஜூன் சாகர் திட்டத்திலிருந்து சென்னைக்கு 15 டி.எம்.சி. தண்ணீர் கொடுப்பது பற்றி குறிப்பிட்டிருந்தது. அன்றைய முத்தியப் பாசன அமைச்சர் 23-3-63 தேதியன்று மக்கள் சபையில் வெளியிட்ட அறிக்கை யொன்றில் சென்னைக் குடிநீர்த் தேவைக்கு 15 டி.எம்.சி. நீர்தருவது பற்றி மஹாராஷ்டிரா, கர்நாடக, ஆந்திர மாநிலங்கள் பிரிடிக் கவனிக்கும் என்ற சுருத்து தெரிவித்தார். பிறகு 10-4-69ல் கிருஷ்ணா நதிநீர்ப் பிரச்சனை தீர்க்க நடவடிக்கை நியமிக்கப்பட்டபோது தமிழ்நாடு இப்பிரச்சனையில் ஈடுபாதி யாகக் கருதப்படவில்லை. மேலும் கிருஷ்ணா குடிநீர்த் திட்டத்திற்காக நாம் மேற்கொண்ட முயற்சிகள் யாவும் பயனளிக்கவில்லை

5. காவிரி நதியைச் சார்ந்த வீராணம் ஏரியிலிருந்துநீரேற்றி சென்னை நகருக்கு நாளொன்றுக்கு 180மில்லியன் லிட்டர் நீர் கொண்டுவர வீராண திட்டம் 1967ல் ஆரம்பிக்கப்பட்டது. இத்திட்ட வேலைகள் 1975ல்

நிறுத்தப்பட்டு பிறகு பல்வேறு காரணங்களால் தொடரப்பட்டன.

வில்லம், ஒருகட்டத்தில் காஸிப் பில் இருந்து சென்னைக்கு 15 டி.எம்.சி. நீர் கொண்டு வரக் கூடிய கால்வாய் அமைப்பதற்குப் பற்றியும் ஆலோசிக்கப்பட்டது. ஆனால் விலையாகத்திற்கு அதுனால், ஏற்படக் கூடிய பாதிப்பைக் கருதி இத்திட்டம் மேற்கொள்ளப்படவில்லை.

6. திருவள்ளூர் படுகை மாநிலப் பள்ளம் கண்டுபிடிக்கப் பிறகு பாரத பிரதமர் அலகில் சென்னையில் 15.2.76ல் அன்று மஹாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திர மாநிலங்கள் இருவருடைய நிதி 50% தம் பங்கிடுகின்றது என 5 டி.எம்.சி. நீர் சென்னைக்குக் குடிநீர் தரவேண்டிக் காத் தருவெனக் கூறியிருந்தும் கொண்டுதான் வந்திருந்தும் அப்போது பின்னால்தான் இவ்வுழ்ரி மாநிலங்கள் ஏதாவது ஒரு ஒப்பந்தம் ஏற்பட்டிருந்திருந்தன உறுதியான நடவடிக்கை எடுக்க முடிந்தது.

7. இந்த அறிவிப்பைப் பற்றியு 14-4-76 அன்று மாநிலப் மாநிலங்கள் மற்றும் தமிழ்நாட்டின் மையமே ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்துப் பட்டது. 19-7-77ல் நடந்த மாநில அமைச்சர் களது கூட்டத்திற் கொன்ா நாது தமிழ் நாட்டுக்குத் தரப்பட்ட 1 டி.எம்.சி.யை ஸ்ரீலங்கை நீர் தேக்கத்திலிருந்து ஆண்டு தோறும் ஐராள மூலம் அப்போருக்குள் ஒரு காலகாலம் மூலம் பென்னை நறுக்குக் கொண்டு வர அனுமதி அளித்தப்பட்டது. இதை அடுத்து எவ்வாறாய்ப்பத்தில் 15.6.78ல் நடந்த கூட்டத்தில் ஆழ்ந்த தமிழ் (முதலமைச்சர்) இத்தத் திட்டத்திற்கான ஆய்வு வேலைகள் மேற்கொள்ளப்பட்டன.

ற்றி பேசி முடிவு செய்தார்
 கள். இருமாதில அரசுகளில்
 செயலாளர்களும் பொறியா
 ளர்களும் சேர்ந்த ஒரு
 தொடர்புக்குழு அமைக்கும்
 பட்டு அக்குழு இத்திட்ட ஆய்வு
 பணிகளை முன்னேற்றத்தைக்
 கண்டகனாகக் வேண்டும் என்று
 ஒப்புக் கொள்ளப்பட்டது.
 ஆஸ்திரேலிய அரசு ஆய்வுவேலை
 களை 1978 ஜூலைமீது ஆரம்ப
 படுத்தது. இந்தத் திட்ட
 அறிக்கை 1982 செப்டம்பர்
 மாதத்தில் ஆ ந் திர
 அரசால் அனுப்பப் பட்ட
 பட்டது. ஆய்வு வேலைகள்
 நடந்து கொண்டிருக்கும் போதே
 ரொட்புக்குழு அடிக்கடி கூடி
 திட்டத்தை பற்றிய பல்வேறு
 ஆம்சங்களுடனும் அவ்வொரு
 ஒருப்பிலைந்து அமைக்கும்
 முறைமையின் முறலமைச்சர்
 களது கவனத்திற்குக் கொண்டுவ
 வந்தது. முதலமைச்சர்நிரல்
 திரு. எம்.ஜி. இராமச்சந்திரன்
 அவர்களும் திரு. என்.டி.இராம
 ராவ் அவர்களும் 18.4.83
 அன்று ஹைதராபாத்தில் சந்த
 மித்தனர். உபிமுகத்தினர்
 மீதுதான் அமைச்சர் திரு. எஸ்
 இராமச்சந்திரன் அவர்களும்
 தொழிலாளர் நல அமைச்சர்
 திரு. எஸ். இராசாபாசன்
 அவர்களும், ஆஸ்திரே
 லிருந்து நிதியமைச்சர்
 திரு. பாஸ்கர், அவர்களும்
 பொதுப்பணித் துறை அமை
 சர் திரு. சீவபாசுரன் ரெட்டி
 அவர்களும் உட்கிருந்தனர்.
 அவர்கள் தாராள மனப்பாடு
 மையடனும், பிரச்சனைகளுக்
 கென நிர்வாக சுவை வேண்டி
 என்ன என்னத்துடனும் பேச்சு
 வார்த்தைகள் நடந்தினர்.
 மாநிலங்களுக்கும் நலம் பய
 கும் வகையிலும் நாட்டின்
 பகுதிகளுக்காக ஸ்க எரிக்கு
 காட்டாக அனுபயம்

முல்லை ஒரு வரலாற்றுச் சிறப்புக்குரிய ஒப்பந்தம். உருவாக்கப்பட்ட 18.4.83 அன்றே கையெழுத்திடப்பட்டது. இவ்வொப்பந்தம் அங்கனது பரந்ததொரு நோக்குக்கும் பொது நலத்திற்கு அளிக்கப்பட்டுள்ள ஆழ்ந்த அக்கறைக்கும் ஒரு புழக்கமானத்திற்குமிருந்து.

முக்கியமான விவரங்கள்

- 1) சென்னைக்குக் குடிநீர் காரை பூசப்பட்ட கால்வாய் மூலம் வரும். இக்கால்வாய் மூலம் ஆந்திர மாநிலத்திலிருந்து வந்திருக்காது. சென்னைக்குப் புகுந்திருக்காது. கிருஷ்ணா மற்றும் பென்னாறு நதிகளின் நீர் பயன்படுத்தப்படும்.
- 2) சென்னைக்குக் குடிநீர் வழங்கும் திட்டத்திற்கான ஆந்திர மாநில எல்லைக்குத் தோரே வேற்றப்பட்ட செவ்வடி வேலைகளை ஆந்திர அரசு செய்யும். ஒவ்வொரு வேலைக்கும் ஆக்கச்செய்ய செவ்வடி தோரே, இம்மாநிலங்கள் உடையோகியும். நீரின் அடிப்படையில் ப. கி. ரீ. 8 கொள்ளப்படும். ப. அ. மரிப்பதில் செவ்வடி இதுவெனத்திடல் பகிர்ந்து கொள்ளப்படும்.
- 3) ஆந்திர அரசு ஆண்டுதோறும் நவம்பர், டிசம்பர், மே, ஜூன் தீங்கடையதெனவந்தோர் மாதங்களில் தமிழக அரசு கோரியுள்ள அபிவிருத்தி ஆணைகாரம் குறிப்பிட்ட அளவிற்குத் தமிழ்நாட்டு எல்லைக்கு வழங்க ஒப்புக் கொண்டுள்ளது.
4. ஆண்டுதோறும் வழங்கப்பட வேண்டிய நீரின் அளவுகளில் ஏற்றுமடி நிலையடி உள்பட 15 டி.எம்.சி. ஆகும். நீரினுள் ஆண்டொன்றுக்கு 3 டி.எம்.சி. க்கு மேற்பட கூடாது.

ஆந்திர அரசு ஒப்புக் கொள்ளு
 ன்ளது. இவ்விழைப்பு 3டி.எம்.ம்
 சிகிஞ் மேற்பட்டால் அனல்லை
 3டி.எம்.ம்.சிகிஞ் அளவுக்கு
 குறைந்தது. தேவையான
 வேலைகளைச் செயல்
 முன்எனரே ஒப்புக் கொள்ளு
 பெற்ற கோட்டாபுரம்
 கிணங்க தமிழ் மற்றும் ஆந்திர
 மாநில அரசுகளால் பரிந்து
 கொள்ளப்படும்.

5. இது மாநில அதிகாரிக
 களை கொண்டு தொடர்பு
 குழு திட்ட வேலைகளின் முன்
 நேற்றித்தையும் திட்டம்
 செயல்படும் முறையிலையு
 கண்காணிக்கும்.

6. இத் திட்டத்தின்
 கிடைக்கப் பெறும் நிதைய
 தமிழ்நாடு அரசு சென்னை
 குடியிருக்கும் தலை வேறு எ
 தேவையான பயன்படுத்தாது

7. இது மாநிலங்களும் இத்தி
 திட்டத்தை ஒன்று முடி
 ஆறாண்டுக்குள் முடி
 கூடுமெனக் கருதுகின்றன.

8. திட்டத்தை துரிதமா
 நிறைவேற்றும் பொரு
 முதல் ஒன்று ஆண்டுகளில்
 வேலையின் முன்நேற்றி
 ந்ததை பொறுத்த
 தமிழ்நாடு அரசு ஆந்திர
 மாநில அரசுக்கு ஆண்டொ
 றுக்கு ரூ. 60 கோடி வழங்க
 ப்புக்கு கொண்டுள்ளது.

9. இவ்வேலையுந்தம் கால
 வரம்பற்ற நிர்ந்தான ஒப்பந்த
 மாகும்.

தமிழ்நாட்டில் எல்லைக்குள்
 நடைபெற வேண்டிய வேலை
 களின் மதிப்பு 30 கோடி
 ஆந்திர மாநிலத்தின் நடை
 பெற வேண்டிய வேலை
 களின் மதிப்பு ரூ.760 கோடி.
 ஒப்புக் கொள்ளப்பட்ட கோட்டா
 பரஞ்சிவப்படிம் இப்போது
 உள்ள விரைக்களப்படி
 ஆந்திர மாநிலம் உபயோகிக்க

உத்தேசித்துள்ள நீரின் அடிப் படைமீறும் தமிழ் நாட்டின் பங்கு ரூ200 கோடியாகும். திட்டம் முழுமையாக முடிவற்ற பின்னர்தான் தமிழ்நாட்டின் பங்கு எவ்வளவு என்று சரியாக நிர்ணயிக்க இயலும். சென்னையில் தற்போது இருந்து வரும் டிராப்ட் வரழ்கும் அமைப்பு இன்ன கைக்கப் போகும் கருத்து நீரை வறழ்கும் வகையில் நேரம்வரவுக்கு விவரிக்கப்பட வேண்டும். இத்தகைய இதனால் அதிகரிக்கும் கழிவு நீரும் அகற்றி கத்திகரிக்கப்பட வேண்டும். இதுமையப் படியாக செலவாக்கப்பட உள்ளது. இதன் முதல் கட்ட வேலைகளுக்கு ரூ206கோடி செலவாகுமென எதிர்பார்க்கப் படுகிறது. ஆக இத்திட்டம் நிறை ரூ436கோடி செலவாகுமென எதிர்பார்க்கப்படுகிறது. இத்திட்டம் முடிவற்ற பின்னர் சென்னை நகரின் நீண்ட சாலைத் தேவைகளைப் போதுமான அளவு பூர்த்தி செய்யும். மாநிலத்தாருக்கிடையே ஒத்துழைப்புக்கு ஒளிவிட எடுத்துக் காட்டாக விளக்கும் இத்திட்டத்தைச் சாத்தியமாக்கிய மைசூர் தமிழ்நாடு அரசும் தமிழக மக்களும் ஆந்திர மாநில அரசுக்கும் ஆந்திர மாநில மக்களுக்கும் துறா நன்றியைத் தெரிவித்துக் கொள்வீர்கள்.



சாத்திரப் பேய்களும் சாதிக்கதைகளும்

ஆசிரியர்: எம். வி. சுந்தரம்,
வெளியீடு: நியூ செஞ்சுரி, புக
ஹவுஸ் பிரைவேட்,
லிமிடெட்,
சென்னை-98.

விலை: ரூ. 5.00

ஆசிரியர், இந்தநூலை (ஒரு
மார்க்களியப் பார்வை) என்று
கோடிட்டு காட்டியுள்ளார். உண்
மைமீதும், ஆசிரியர் மார்க்களியப்
போர்வையில் ஒளிந்துகொண்டு,
புராணக்குப்பைகளை கிளறி,
ஆபாசப்பகுதிகளை ரசித்து மகிழ்
வதை நாளும் பாராட்ட வேண்
டும் என்று எதிர்பார்ப்பது, வர்க்க
ரதியான சித்தனை சிப்பிகள் நட
மாடும் மார்க்களிய உலகில்
மேடிக் கையாக உள்ளது. ஆபாசப்
பகுதிக்கு மார்க்களிய எழுத்தாளர்
களும் பவியாவிட்டென் என்ப
தற்கு இப்புத்தகம், நல்ல உருப்
படியான ஆதாரமாகும்.

— தியயலூர் காளியப்பா

வண்ண மருத்துவம்

ஆசிரியர்: டாக்டர் ப. சிற்சபை,
வெளியீடு: தங்கம் இயற்கை
வைத்திய சாலை,
122-சி, இராஜ வீதி,
காஞ்சீபுரம்-631502.

விலை ரூ. 6 பக்கங்கள் 100

“மருத்துவத்தில் வண்ணமருத்
துவம?” என்ற வினா எல்லாருக்
கும் எழக்கூடும். ஆம் “வண்ண
மருத்துவம்-குரோமோ திரபி
டெலையோ திரபி-என்படுவது.
பொதுவாக இது குரிய குனிய
லாகும்.” என்று குறிப்பைப்
படித்ததும் நமக்குத் தெளிவு
ஏற்படுகிறது.

சூரியனுடைய ஒளியில் அடங்கி
யிருக்கும் வண்ணங்களைப்பற்றி
யும், “அந்த வண்ணங்களை மக்க
ளின் நீண்ட நெவாழ்க்கைக்குப்
பயன்படுத்திக் கொள்ளும் முறை
களைப் பற்றியும் இந்நூல் விளக்க
மாகக் கூறுகின்றது.

நோய் உண்டாகக் காரணம்,
வண்ணச் சிசுச்சை பற்றிய
பயன்கள் எல்லாம் இந்நூலில் மிகத்
தெளிவாக எடுத்துக் கூறப்பட்டு
ள்ளன.

எளிய யோகாசனங்கள்

ஆசிரியர்: டாக்டர் ப. சிற்சபை,

நூல் நாடகம்

வெளியீடு: தங்கம் இயற்கை
வைத்திய சாலை,
122-சி, இராஜ வீதி,
காஞ்சீபுரம்-631502.

விலை ரூ. 1 பக்கங்கள் 16

நாள்தோறும் எளிதில் பயில்வ
தற்கு ஏற்ற, பத்து யோகாசனங்
கள் பற்றிய விளக்கவுரைகள் இந்
நூலில் உள்ளன. ஆசனம் பயிலும்
முறைகள் பற்றிய விளக்கப்
படங்களும் உள்ளன. எல்லாரும்
படித்துப் பயன்பெற வேண்டிய
புத்தகம் இது.

— மு. மு. கா.

வழியாத வெள்ளங்கள்

ஆசிரியர்: கவிஞர் வல்லம்
வேங்கடபதி,
வெளியிட்டோர்: வானதி பதிப்பகம்,
தியாகராயநகர்,
சென்னை-600017.

பக்கங்கள்: 216 விலை ரூ. 11.00

கவிதைக் கலையில் பேரறிஞர்
அண்ணா அவர்களால் பாராட்
டப்பட்ட கவிஞர் வல்லம் வேங்
கடபதி அவர்கள் தொடுத்த கவி
தைத் தொகுப்பு நூலிது.

ஓயாத உயிர்ப்பாடல், தணியாத
தாக்கங்கள், குனியாத கோபு
ரங்கள், திரை மயக்கங்கள்,
உறங்காத உண்மைகள், அணையாத
நெருப்புகள், வாடாத வண்ணங்கள்,
விளக்க முடியாத விருதுகள்,
மறையாத மின்னல்கள் என்ற
வகையில் ஒன்பது பகுதி
களாகக் கவிதைகள் தரப்பட்டுள்ளன.
பகுதிப் பெயர்கள் பகுதி
கவிதைகளாகத் தென்படாலும்
இதில் நிறைந்துள்ளவையனைத்தும்
மரபுக்கவிதைகளே-சந்தக்க
விதைகள் உட்பட.

ஆனால் ஒன்று - வெறும்
எதுகை மோனைகளே குறிக்கோளாக
எழுதப்படாமல், எளிய
தமிழில் இனிய சொற்களால் கவிதைகள்
ஆக்கப்பட்டுள்ளனமை குறிப்பிடத்தக்கதாகும்.

கவிதை ஆர்வலர்களுக்கு இது
ஒரு கரும்புக் கட்டு!

— இத்திரன்

நீ வந்த நேரம்

ஆசிரியர்: ஏர்வாடி எஸ்.
இராதாகிருஷ்ணன்
வெளியீடு: சுதா பதிப்பகம்
4, முத்து முதலித்தெரு,
புரவைக்கம்,
சென்னை-600 007:
விலை ரூ. 10 பக்கம் 163

ஒன்றை மனத்தில் பதிய வைப்பதற்கு
நாடகம் நல்ல சாதனை
மாகும். அந்த வகையில் இந்த
நாடகத் தொகுப்பு நூலும்
பல்வேறு கோணங்களில், பல
வாழ்க்கைப் பிரச்சினைகளை
அலசி ஆராய்கின்றது.

இந் நூலில் எட்டு நாடகங்கள்
உள்ளன. இவையனைத்தும்
வானோலியிலும், தொலைக்
காட்சியிலும் வந்தவையாகும்.
இதிலுள்ள ஒரு நாடகத்தின்
தலைப்புதான் நீ வந்த நேரம்.
இந்நூலுள் படிக்கும் போது
பாத்திரங்களோடு ஒன்றி விடு
கிறோம். சில பாத்திரங்கள்,
நாம் அன்றாடம் சந்திக்கக் கூடிய
வர்களாகவும் இருக்கிறார்கள்
கேட்டு மகிழ்ந்தவர்களுக்கு படிக்க
ஒரு தல்ல வாழ்ப்பாக்க இந்நாட்
புத்தகம் விளங்குகிறது.

நெருப்பு பார்வைகள்

ஆசிரியர்: பழனிபாரதி
வெளியீடு: பூங்கொடி பதிப்பகம்
14, சித்திரைக்குளம்
மேற்கு வீதி, சென்னை-4
விலை: ரூ. 5 பக்கங்கள்: 104

இளங்கவிஞரின் இதயத்துப்பு
கள் — நிழல்களைச் சிறைகள்
நூல் முழுவதும் விரிவியிருக்கின்றன.
காதல், சோகம், சமூ
தாயம், நாடு என்பெல்லாம் கவி
ஞர் நமக்கு அப்படியே படம்
பிடித்துக் காட்டுகிறார்.

இந்நூலில் 33 கவிதைகள் உள்
ளன. “உன் ஓலைக்குடிசையின்
க்ஷணணித் திருவிழாவுக்கு, குடும்
பக் கண்மணிகளின் கிழிந்த
ஆடைகளே தோரணங்களாகின்றன...
” என்ற வரிக்கு ஏழ்மை
எழும்பச் சித்திரிக்கின்றன. ஆம்,
ஏழ்மைச் சித்திரவதையை எடுத்துக்
காட்டுகின்றன. “பரிணாமம்
நங்கள் எரிக்கப் படுகின்றன”
“புதிய கண்ணகி” “தாது”
மகால் ஓர் எச்சரிக்கை” முத
லான கவிதைகள் இதயத்தில்
தைக்கின்றன, நிற்கின்றன!

— பி. வி. கிரி

சென்னைப் பல்கலைக் கழக 125-வது ஆண்டுவிழா

புதிய சுவைகள் நுழை புகழ் பெறுவோம் வாரீர்!



அழிவில்லாச்செல்வம் கல்வி.
கற்றல், கேட்டல் மூலம் பெறப்
படுவது கல்வி. பண்பை வளர்க்
காத கல்வி, கல்வியின் பார்பட்ட
தன்று. அக்கல்வி அறிவு பெறாத
சமுதாயம் வாழ்வதும், வளர்வ
தும் இல்லை. அப்படியே வாழ்ந்
தாலும், மிருகத்தின்னும் வேறு
பட்டதாக அதனைக் கருத முடி
யாது.

உள்ளத்தின் உயர்வையும்,
வாழ்க்கை நெறியினையும்
வையத்தோர் புகழும் முறை
யினையும் தரவல்ல கல்வியினை
வளர்க்கும் மிகப்பெரிய தொழிற்
சாலை பல்கலைக்கழகம்.

நான் படித்தேன், நாம் படித்
தோம், நானிலம் பயனுற்றது
என்ற பெருமைக்கு உரியது சென்
னைப் பல்கலைக்கழகம். நல்
லோர்கள் பயின்ற பல்கலைக்கழ
கம், பல வல்லோர்கள் உருவான
கலைக்கோயில் நம் சென்னைப்
பல்கலைக்கழகம்.

இருபத்தைந்து ஆண்டுகளுக்கு
முன் அதன் நூற்றாண்டினை
மாண்புமிகு தலைமை நிதிபதி
இராசமன்னார் தலைமையில்
கொண்டாடி மகிழ்ந்தோம்.
நூண்டுகள் வாழ்ந்து, அதற்
கென விழா எடுத்து, ஆண்டுகள்
இருபத்தைந்து பறந்தோடி விட்



மாண்புமிகு நிதிபதி
திரு பு.ரா.கோகுலகிருஷ்ணன்

டன. இன்று நாம், சென்னைப்
பல்கலைக்கழக நூற்றாண்டின்
மேல் வெள்ளி விழாவினைக்
கொண்டாட முனைந்துள்ளோம்.
வருகின்ற செப்டம்பர் திங்கள்
15-ஆம் தேதி அவ்விழாவினை
துவக்க நான்.

நான் பயின்ற பல்கலைக்கழ
கத்தின் நூற்றாண்டின் மேல்
வெள்ளிவிழாக் குழுவினர் தலை
வனாக இருப்பதில் நான் பெரு
மைப்படுகின்றேன். என்னை
ஆளக்கூடிய கல்வி நிறுவனம் அதன்
நூற்றாண்டு விழாவிதற்குப் பிறகு
எத்துணை விரிவடைந்துள்ளது
என்பதைக்கண்டு வியக்கின்றேன்.

இந்நேரத்தில் இப்பல்கலைக்
கழகத்தைத் திறம்பட நடத்திய,
நடத்துவின்ற துணைவேந்தர்கள்
சர். ஏ. இலட்சுமணசாமி முதலி
யார், திரு. நெ. து. சுந்தரவடி
வேலு, திரு. மால்கம் ஆதி
சேஷய்யா, திரு. ஜி. ஆர். தாமோ
தன், திரு. சாந்தப்பா போன்
தோர்களுக்கு நன்றி செலுத்தக்
கடமைப்பட்டுள்ளோம்.

விமாக்காணும் பல்கலைக்கழ
கம், இன்னும் விரிவடைவ வேண்
டும் என்பதிலே என் தலைமை
யில் இயங்கும் நூற்றாண்டின்
மேல் வெள்ளிவிழாக்குழு, மலைக்
கும் திட்டங்களை வகுத்துள்ளது.

முறையான கூட்டங்கடும், முழு கமையான வினையாட்டுப் போட்டிகடும், மனங்கடும் கண்காட்சிகடும். நிச்சயம் அமையும். விழாவினைத் துவக்கி, தலைமை ஏற்க, இந்தியத் துணைக்கண்டத் தலைவர் மாண்புமிகு கியானி ஜெயிவ்சிங் அவர்கள் வருகைதர உள்ளார்கள்.

அத்தோடு அமையாமல் வளர்கலைகள் தன்மை நோக்கி, வளர்க்கத் தவறிய நம் கலைகள் நிலைமை கண்டு, பல துறைகள் நிறுவிட வேண்டும் என்று, விழாக்கருமு திட்டம் தீட்டியுள்ளது. அவைகளிலே சில:—

- 1) வளரும் கலைகளுக்கான துறையும், கலைஅரங்கமும்.
- 2) Centre for Computer Science
- 3) காந்திய தத்துவமும் அமைதி நிலவ வழி முறை யும் என்று துறை.
- 4) அகில உலக நட்புறவுப் பிரிவுத் துறை.
- 5) இந்திய-ஜப்பானிய உறவுத் துறை.
- 6) ஜைன தத்துவத்துறை.
- 7) நிர்வாகமுறைத் துறை.
- 8) சைவசித்தாந்தத் துறை.
- 9) வைணவ சித்தாந்தத் துறை.

ஒரு துறையென்றால், அதற்கென ஒரு பேராசிரியர், ஒரு துணைப் பேராசிரியர், இரண்டு விரிவுரையாளர்கள் இருப்பார்கள். இதற்காகத் தேவைப்படும் முதலீடு, பல்கலைக்கழகக் கணக்குப்படி, ஒவ்வொரு துறைக்கும் இருபது லட்சம் ரூபாய்கள். இத்தொகையினை எந்த துறைக்காகத் திரட்டிக் தந்தாலும் அந்தத் துறையினை ஏற்படுத்திட, பல்கலைக்கழகம் ஒப்புதல் வழங்கிட ஆவன செய்திடும்.

மேலே குறிப்பிட்ட துறைகள் தவிர, பல்கலைக்கழகம் ஒத்துக் கொள்ளக்கூடிய துறைகளை ஏற்படுத்த எவரேனும் முன் வந்து ஆக்கபூர்வச் செயலில் ஈடுபட்டு

அதற்கான நிதியினை அளிப்பார்களேயானால், அவர்களையும் எங்கள் கருவு வரவேற்கின்றது. அதற்கான விவரங்களைத் தர எங்கள் கருவும், பல்கலைக்கழகமும் ஆவனவே இருக்கின்றது. எங்குடைய எண்ணமெல்லாம், வளர்த்துள்ள நம் பல்கலைக்கழகம் உலக அரங்கில் பீடுநடை போட எண்ணிநிற்கத் துறைகளைத் தன்சுத்தே பெற்றுத் திகழ வேண்டுமென்பதே.

இத்தருணத்தில் சொல்கிறேன். கொள்ள விரும்புகின்றேன். ஜைன தத்துவத் துறையைப் பொருத்தவரை, நம் நாளைப்பல்கலைக்கழகம் நூற்றாண்டின் மேல் வெள்ளி விழாவின்போது அத்துறை ஏற்படுத்தி நிதி வசூலாசிரியட்டது. "மிருகசைவத் துறை விளங்க" என்று தெனாமுக்குத் தெய்வப்பாபம் ஒழுகிய வாயால் பாடி பல நூற்றாண்டுகள் ஆயினும், 'சைவசித்தாந்தத்திற்கென ஒரு துறை எங்கும் எழவில்லை. அத்துறையினை இவ்விழாவின்போது நிறுவிட எண்ணியுள்ளோம். அதைப் போல தெனியாத மறைநிலங்கள் தெனிய ஒதிய வைணவப் பிரபந்தங்களிப் பிரமிக்கும் தத்துவங்கள் ஒதி நின்றாலும் அவைகளுக்கென ஒரு தனித் துறை எங்கும் எழவில்லை. அத்துறையினை இவ்விழாவின்போது நிறுவிட எண்ணியுள்ளோம். இவ்விரு துறைகளையும் ஆய்வு அடிப்படையில் பரிவழிவகுப்பதே, இத்திட்டங்களின் நோக்கம்.

எல்லாச் சமயங்களும் இதரவன் பேரருளால் அமைந்தவை களே. மக்கள் அவரவர் படிமுறை வளர்ச்சிக்கேற்ப அவையவை களைப் பின்பற்றி வருகின்றனர். சமய உண்மைகளும், தத்துவக் கொள்கைகளும், நம்மை நெறிப்படுத்துவதற்கு உரியவை. அவற்றை ஆய்ந்து ஏற்றுக் கொள்வதும், அடிநோற்றிச் செயல்படுவதும் வேண்டும். இந்த அடிப்படி உண்மைகளை அறிந்து நாங்கள் துவங்கிடும் ஜைனத்

துறை, வைணவத்துறை, சைவ சித்தாந்தத்துறை எந்தவிதமான சமய சர்ச்சைகளுக்கோ அல்லது பூசல்களுக்கோ சிறிதளவும் இடம் தராது. இவை சமயப் பிரசாரம் செய்யும் துறைகளாக நிச்சயமாக அமையாது. சமயங்கள் பற்றிய கல்வி, ஆய்வு, விரிவாக்கப்பணி ஆகியவை மட்டுமே இந்தத் துறைகளின் பணித்திட்டங்களாக அமையும். சமயங்களின் தத்துவங்களையும், கொள்கைகளையும் ஒப்புநோக்கி இணைக்கப்படுவதே இந்தத் துறைகளின் தலையாய நோக்கமாக இருக்கும்.

சமுதாய நலம் கருதி, சன்மார்த்தக்கருதி தமதுகூட, விஞ்ஞான முறை வளர, விவகம் வளர்த்துநோங்க, நம் பல்கலைக்கழகத்தில் பல துறைகள் நிறுவ முனைந்துள்ளோம். இது ஒரு அரிய வாய்ப்பு. வாய்ப்பேராது அமையாமல், வளரும் கலைகளுக்கான துறைகள் நிறுவ, பரப்பப்படவேண்டிய தத்துவங்களுக்காகத் துறையு அமைய, பண்பாடுகள் சிறக்க நிறுவப்படும் துறைகள் விளங்க, நல்ல மனம் படைத்தோரே, நிதிதர முன்வாருங்கள்! நீங்கள் தருகின்ற நன்சொடைகளுக்கு வருமாவளரி விலக்கு உண்டு எனப் பல்கலைக்கழகம் கூறுகின்றது. உங்கள் சிறு உதவி ஒரு பெரும் கலைக்கோயிலை நிர்மாணிக்க, மனித சமுதாயத்திற்கு ஒளிதர, இம்மண்ணிலகம் எங்குளும் நல்எண்ணங்களின் உயர்வை ஒலித்திட பயன்படும் என்பதை உணர்வீர்! விழியிருந்தும் பார்வையற்றோராய் வாழும் கல்விநிறோருக்குப் பல்கலைக் கல்வி என விழி ஒளியை நல்க சென்னைப் பல்கலைக்கழக நூற்றாண்டின் மேல் வெள்ளி விழா திட்டத்தினை அமல்படுத்தும் செயல்வீரர்களாக எடுக்க விரும்பும் விழாவின் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்ளும் சிந்தனைச் சிறப்பினாக, நம்மை நாமே தயாராக்கிக் கொண்டு திட்டங்கள் வெற்றிபெற, செயலாற்ற வாரீர், வாரீர் - எனவிரும்பிச் செயலுக்கேட்டுக்கொள்கிறேன்.

கிராமப் பகுதிகளில் விறகு மரம் வளர்க்கும் திட்டம்.

கிராம மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த சமூகக் காடு வளர்க்கும் திட்டம் ஒரு சிறந்த ஏற்பாடாக அமையும். கிராமப் பகுதிகளில் விறகு மரம் வளர்ப்பது உள்பட மத்திய அரசு பொறுப்பேற்றும் சமூகக் காடு வளர்ப்புத் திட்டம் 1980—81 ஆம் ஆண்டில், இம்மாநிலத்தில் விறகுமரப் பற்றாக்குறை பெரிதும் நிலவும் செங்கல்பட்டு, திருச்சிராப்பள்ளி, மதுரை, தர்மபுரி ஆகிய தேர்ந்தெடுக்கப்பட்ட நான்கு மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டுள்ளது. 1980—81 முதல் 1984—85 வரையிலுள்ள ஐந்து ஆண்டுகளில் மேற்கண்ட மாவட்டங்களுக்குக் கரு. 541.47 லட்சம் செலவிட உத்தேசிக்கப்பட்டுள்ளது.



சாண எரிவாயுக் கலன்

நம் நாட்டில் கிடைக்கும் நிலக்கரி, நிலக்கரி வாயு, பெட்ரோல், மசல், மண்ணெண்ணெய், எரிபொருட்கள் மிகவும் விலை உயர்ந்தவை மட்டுமல்ல அவை மிகவும் குறைவான அளவில் அதிகச் சிரமங்களுடன் பெரிய முதலீடு செய்து கிடைப்பவையாகும். எனவே இவற்றை நாம் தொழில் வளம்பெருக்க மட்டுமே பயன்படுத்துவது மிக அவசியமாகும்.

மழை வளம் தரும் காடுகளையும், ஊர்ப்புறங்களிலுள்ள எண்ணற்ற மரங்களையும் கண்மூடித் தனமாக அழித்து, சமையல் செய்ய வீறக்காக எரித்துக் கொண்டேயிருந்தால், நாட்டில் மழை அளவு வெகுவாகக் குறைந்து விடுவதுடன், வறட்சியும் வேகமாக நம்மைப் பாதிக்கத் தொடங்கிவிடும். எரிபொருள் கிடைப்பதும் அரிதாகிவிடும்.

இவற்றிற்கெல்லாம் நாம் ஒரு மாற்று வழி கண்டேயாக வேண்டும். அதுதான் சாண எரிவாயுத் திட்டம்.

நம் நாட்டில் கால்நடைகளுக்குப் பஞ்சமில்லை. சாண எரிவாயு அமைப்பதன் மூலம் கால்நடைகளின் சாணத்திலிருந்து சிறந்த எரிவாயு பெறவும் அதே நேரத்தில் உபயோகித்த சாணத்திலிருந்து சத்து மிகுந்த உரத்தினைப் பெறவும் நல்ல வாய்ப்பு உள்ளது.

ஒரு குடும்பத்தில் 4 முதல் 6 பேர்கள் இருப்பதாகவும் அங்கு 2-3 கால்நடைகள் இருப்பதாகவும் வைத்துக் கொண்டால் எரிவாயுக் கலன் ஒன்றை அமைத்துக் கொள்ள, சுமார் ரூ. 3,770 வரை செலவாகும். குடும்பத் தலைவர் மலைவாழ் இனத்தைச் சார்ந்தவராய் இருந்தால் ரூ. 1,500-ஐ அரசு, மானியமாக அளிக்கும். மற்றவருக்கு ரூ. 1,000 மானியமாகக் கிடைக்கும். இதைப் பின்வரும் அட்டவணை நன்கு விளக்கும்.

சாதனத்தின் அளவு, க.மீ.	குடும்பத்திலுள்ள வர்களின் எண்ணிக்கை	தேவையான கால்நடை	நிறுவ உத்தேச செலவு	மானியம் மலைவாழ் மக்களுக்கு	ரூபாய் மற்றவர்களுக்கு
2	4-6	2-3	3770	1500	1000
3	6-9	4-6	4790	1950	1300
4	8-12	5-7	5280	2320	1550
6	10-15	7-9	6620	2910	1940
8	14-20	10-13	8650	3900	2600
10	18-25	14-18	10680	4760	3170

எச். பி. என். ஷெட்டி,
இ.ஆ.ப.,
ஆணையாளர்-அரசுச் செயலாளர்,
ஊரக வளர்ச்சி மற்றும்
உள்ளாட்சித் துறை.

சாண எரிவாயு அமைத்துக் கொள்வதனால் அடுப்பில் எரியும் தீயில் புகை இருப்பதில்லை என்பது மட்டுமல்ல சமையல் பாத்திரங்களிலும் கரி பிடிப்பதில்லை தீயினால் அதிகவெப்பம் கிடைப்பதால் குறுகிய நேரத்திலேயே சமையல் முடிந்து விடுகிறது. சமையலறைச் சுவர்களில் புகை

பிடிப்பதில்லை. சமையல் செய்பவருக்குக் கண்நோயும் வருவதில்லை.

எரிவாயுக் கலன்களும் அடுப்பும் பழுதடைந்தால் செப்பனிடவது எளிதானது. குறைந்த இடவசதி இருந்தாலே போதும்.



அடுப்பு தவிர, விளக்கு எரிக்கலாம். மசல் என்னினைகளை ஒட்டலாம். விணாகும் வாயும் மிக்க குறைவோமாகும்.

எரி வாயுக் கலத்திலிருந்து வெளியாகும் சாணத்தில் ஈ.கொசு போன்ற-வியாதிகளைப் பரப்பும் உயிரினங்கள் உற்பத்தி ஆவதில்லை. அச்சாணத்தை இடும் நிலங்களில் களைகள் முளைப்பதில்லை. சுற்றுப்புறச் சுகாதாரம் இதனால் பெரிதும் பாதுகாக்கப்படுகிறது.

பாரதப் பிரதமரின் புதிய 20 அம்சத் திட்டத்தில் இது ஒரு முக்கிய அங்கமாகும். நமது நாட்டில் இலட்சக்கணக்கான குடும்பத் தலைவிகள் சாண எரிவாயுக் கலன்களை அமைத்துக்கொண்டு குறைந்த நேரத்தில், தூய்மையான முறையிலும், சுகாதாரமான முறையில், சுவையான உணவைத் தயாரித்து, குடும்பத்தின் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதுடன், நாட்டிற்கும் நன்மை செய்து வருகின்றனர். தமிழ்நாட்டிலும் இத்திட்டம் மிக முன்னாட்டின், வேகமாகச் செயல்படுத்தப்படுவதால் ஆயிரக் கணக்கான குடும்பங்களிலே சாண எரிவாயுக் கலன்கள் அமைக்கப்பட்டிருப்பதை நீங்கள் நேரில் கண்டிருப்பீர்கள்.

உங்கள் இல்லங்களிலும் அமைத்துக் கொள்ளத் தேவையான உதவிகளைச் செய்ய அரசு வலர்கள் காத்திருக்கின்றனர்.

விடுகளில் மட்டுமல்ல, மாணவர்களின் விடுதிகளில் கூட சாண எரிவாயுக் கலன்கள் அமைக்கப்படுகின்றன.

சான்றாக மதுரை மாவட்டத்திலுள்ள கருந்தூரில் கிளாரெட் பவன் என்ற நிறுவனத்தில் 25 சதுர கன அடி சாண எரிவாயுக் கலன் உள்ளது. இதற்கென அரசு ரூ. 6660 மாலியம் கொடுத்தது. இங்கே ஒவ்வொரு வேளையிலும் 100 பேர்களுக்குரிய சமையல் இந்த வாயுவினால் மட்டுமே

தயாராகிறது. மின் தட்டுப் பாட்டு நேரங்களிலே உதவுவதற்கென, ஒரு விளக்கும் பொருத்தப்பட்டு, ஒளி சிந்திக் கொண்டிருக்கிறது. அங்கு கால் நடைகள் 27 உள்ளன.


ஆண்டொன்றிற்கு ரூ. 15,000 செலவிட்டு விறகுளை வாங்கிக் கொண்டிருந்த இந்நிறுவனத்திற்கு எரிவாயுக் கலன் அமைக்கப்பட்ட பின்னர், இந்தத் தொகை சேமிப்பாகி விட்டது. தவிர 18 மாதங்களில் கலன் அமைக்கச் செலவிட்ட தொகை சேமிப்பாய்க் கிடைத்துவிடுகிறது. சாணத்தில் :நைட்ரஜன்' சத்து அதிகமாகவதால் வயல்களில் களைகள் தலைகாட்டுவதில்லை என்பது இன்னொரு பெரிய நன்மையன்றோ!

ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சித் திட்டம்:

கிராமப்புற வளர்ச்சித் திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட்ட பல்வேறு திட்டங்களின் முக்கிய சாராம்சங்களைக் கொண்டு, வகுக்கப்பட்ட ஓர் திட்டம். இந்தத் திட்டம் 2—10—1980 முதல் தமிழ் நாட்டிலுள்ள 378 ஊராட்சி ஒன்றியங்களுக்கு விஸ்தரிக்கப்பட்டுள்ளது. வறுமைக் கோட்களுக்கு விஸ்தரிக்கப்பட்டிருந்தும், பல்வேறு குறைந்தபிறகு கீழ் உள்ளவர்களுக்கும், அவர் வருமானம் உள்ளவர்களுக்கும் உதவிசெய்து, அவர்களை வறுமைக் கோட்டிலிருந்து மீளச்செய்வதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். குடும்ப அளவிலும் ஆண்டிற்கு 3500 ரூபாய்க்குக் குறைவாக உள்ள குடும்பங்கள், வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளதாகக் கருதப்படுகிறது.

1981-82-ஆம் ஆண்டில் பால்வளம், கால்நடை பராமரிப்பு, கைத்தறி மற்றும் துணிவகை தயாரிப்பு, தொழிற்சாலைகள், பட்டுப்புழு வளர்ப்பு, மீன்வளம், கோழி வளர்ப்பு, பூதானம் மற்றும் கதர் ஆகிய பல்வேறு துறைகளைச் சேர்ந்த 73 பணிகளுக்கு ஒருங்கிணைப்புக் குழுவினரால் ஒப்புதல் தரப்பட்டது. மேற்கண்ட பணிகளுக்கான ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகை ரூ. 2,02,69,025 ஆகும். 1982-83-ஆம் ஆண்டில் கால்நடை பராமரிப்பு, பால்வளம், கைத்தறி மற்றும் துணி தயாரிப்பு, தொழிற்சாலைகள், பட்டுப்புழு வளர்ப்பு, தோட்டக்கலை மீன்வளம், பூதானம் மற்றும் கதர் ஆகிய துறைகளுக்காக ரூ. 1,81,57,623 நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டது.

மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்களால் துவக்கப்பட்ட புதிய 20 அம்ச திட்டத்தில் ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சி ஓர் முக்கியமான அம்சமாகும். ஒருங்கிணைந்த ஊரகவளர்ச்சித்திட்டம் செயல்படுத்தப்படுவதனால் மாநிலத்தில் உள்ள ஊரகப் பகுதி மறுமலர்ச்சியில் மிகுந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.



தமிழ் முனிவர் கண்ட தொழிலாளர் இயக்கம்



இலங்காபுகழ்* மண்டும் தமிழகமெனும் நறுமணம் கமழும் சோலையில் இலக்கியமணம் பரப்பிய செழுமலர், திரு. வி. க. இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியின் தமிழக வரலாறு செந்தமிழ் வளர்த்த பெருந்தகையாளர் திரு. வி. க.வின் தொண்டைக் குறிக்காது நிறைவு பெறாது. தனி மனிதராக இயங்கிய திரு. வி. க. தாம் வாழ்ந்த காலத்தில் அனைத்துத் துறைகளிலும் பங்குகொண்டு, மங்காபுகழை நிலை நிறுத்திச் சென்றுள்ளார்.

திரு. வி. க.வின் இலக்கியத்தொண்டு என் றென்றும் நின்றிலங்கும். பெற்றி பெற்றது போன்றே, அவரது பொதுவாழ்வும் புகழ் செறிந்த பகுதியாகத் திகழ்கின்றது. எத்தி கும் பெருமைசேர்க்கும் தித்திக்கும் செந்தமி ழின் சீரிளமைத் திறம் வியந்து பல்வேறு பனு வல்களை யாத்த பெருமகனார், அவர் காலத் தில் கேட்பாரற்றுக் கிடந்த தொழிலாளர் களின் நலனில் நீங்காப் பற்றுக்கொண்டு, வாழ் வின் பெரும்பகுதியை அவர்தம் வளர்க்கிக்கும் மேம்பாட்டுக்கும் செலவிட்டார். இந்தியாவிலேயே உரிமை வேட்கைத் தீ பரவிய காலத் தில், உரிமைப் போரில் ஈடுபடுத்திக் கொள் வதில் பலரும் முனைந்த காலத்தில்; உரிமை வேள்வியிலும் குதித்து, உழைக்கும் பெரு மக்களின் ஒருமித்த நலனையும் பேணும் உள் ளம் கொண்டிருந்தவர் திரு. வி. க.; அக்காலத் தில் எவ்வகையில் தொழிலாளர் இயக்கத்தை நடத்திட வேண்டுமென்னும் செயல்திறனும் பெற்றிருந்தார்.

எஸ். டி. காசிராஜன், ஐ. ஏ. எஸ். இயக்குவர்,
செய்தி-மக்கள் தொடர்புத் துறை

தொழிலாளர் யாவர் - என்பதற்குச் சரிய விளக்கம் அளிக்கிறார் திரு. வி. க.

"உலகிலுள்ள அனைவரும் தொழிலாளரே யாவர். அறிவால் தொழில் புரிவோர் சிலர்; கையால் தொழில் புரிவோர் பலர்".

முதலாளி, தொழிலாளி என்னும் பிரிவு மேல்நாட்டினின்றும் உருக்கொண்டதென்று நம்புகிறார். உலகம் சில ஆண்டு முதலாளி, தொழிலாளி என்னும் பிணக்குக்கு இரையா கிப் பின்பு முதலாளி என்னும் பிணம், தொழி லாளி என்னும் இனத்தோடு கலப்புற்று, உல கத்திலுள்ள இடர்போக்குமென்று திரு. வி. க. திண்ணமாக நம்புகிறார். "இப்போது நடை பெறும் வாணிபர் ஆட்சி இறந்துபட்டுத்தொழி லாளர் ஆட்சி முகிழ்க்கும்" என்று சுவாமி விவேகானந்தர் உரைத்தார். சுவாமி விவே கானந்தரின் நோக்கு உலகில் ஒருநாள் நிலைத் திருமென்று உரைத்திட்டவர் திரு. வி. க.

திரு. வி. க. தொழிலாளர் இயக்கத்தில் ஈடுபடத் தொடங்கிய காலம், ஐரோப்பாவில் போர் நிகழ்ந்து ஓய்வடைந்த காலம். இப்

போரின் பலன், உலகெங்கிலும் தொழிலாளர்கள் விழிப்படைந்தனர். "ஜேர்மனி பெயராலும் பிரான்சு பெயராலும் இங்கிலாந்து பெயராலும் மற்ற நாட்டும் பெயராலும் ஏழை மக்களைத் தூண்டிப் போர் புரிவித்து, ஆங்காங்குள்ள முதலாளிகள் இன்பம் நுகர்கின்றார்கள்" என்ற உணர்வு ஏறக்குறைய எல்லா தேசங்களிலும் அரும்பியிருக்கிறது. ஏழைத் தொழிலாளர் துணையின்றி எவரால் போர் நடந்தது இயலும்?" திரு.வி.க. எழுப்பிய வினா. உலகப் பெரும்போரில் ஏழைத் தொழிலாளர் பங்கு பெரிது என்பதை வலியுறுத்திய முதல் மனிதர், திரு.வி.க.

உலகில் முதலாளி, தொழிலாளர் என்னும் வேற்றுமை மிகுந்தவாகாது. செல்வப் பெருமையும் பிறவும் எல்லார்க்கும் பயன்படும் வகையில் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்ற தருத்துடையவர் திரு.வி.க. இத்தகைய நிலை இன்றில்லாவிடினும் நாளளையில் அது வந்தே திரும் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்தினார். இதனை எய்தித் திரு.வி.க. வகுத்துக் கொண்டபாதை, திரு.வி.க. தொழிலாளர் இயக்கத்தில் எத்தகைய தெளிவும், உறுதியும் கொண்டிருந்தார் என்பதனைக் காட்டுகிறது.

"முதலாளி - தொழிலாளர் வாதம், என்று ஒழியுமோ அன்றுதான் உலகில் அமைதி நிலவும். தொழிலாளர் வழி அரசாட்சி நடைபெறும்பவும் உலகத்தில் அமைதி நிலவுதல் அருமை". இத்தகைய உறுதியான தொழிலாளர் கொள்கை கொண்டிருந்த பெருமகனார் திரு.வி.க.

1908ம் ஆண்டில் சுதேசி இயக்கத்தால் நாட்டில் பெருங்கிளர்ச்சி எழுந்தது. அச்சமயம் பார்வெமெண்ட் உறுப்பினர் சிலர், இந்திய வந்ததிலிருந்து இந்தியா வந்தனர். அவ்வாறு வந்தவர்களில் ஒருவரான கீர்த்தார்பி, தொழிற் கட்சித்தலைவர், சில பொருட்களை வாங்கக் 'ஸ்பென்ஸர் கம்பெனிற்கு' வந்தபோது அக் கம்பெனியில் அலுவலில் அமர்ந்திருந்த திரு.வி.க. அவரிடம் பழகும் வாய்ப்பு பெற்றார். "எனது நெஞ்சில் முதல்முதல் தொழிலாளர் இயக்க விதையை விதைத்தவை கீர்த்தார்பியின் காட்சியும் வரலாறுமாகும்" என்றுரைக்கிறார் திரு.வி.க.

1917ம் ஆண்டு திரு.வி.க. 'தேசபக்தன்' ஆசிரியராகப் பொறுப்பேற்ற சமயம், ஹரோப்ரியோபோர் நடைபெற்றது. அப்போது பத்திரிகையில் வெளிவரும் ரூஷ்யச் செய்திகள் திரு.வி.க.வின் உள்ளத்தைக் கவர்ந்தன. அப்போது திரு.வி.க.வுடன் பழகி வந்த திவான்பகதூர் கேசவ பிள்ளை, "இந்தியன் பேட்ரியட்" என்ற இதழில் ஆலைத் தொழிலாளர்களின் குறைபாடுகளை எழுதிவந்தார். அத்தகைய செய்திகளைத் திரு.வி.க., தமிழில் மொழியெயர்த்து 'தேசபக்தனில்' வெளியிட்டு வந்தார்.

1918ம் ஆண்டு மார்ச் மாதம் 2-ம் நாள் குறிப்பிடத்தக்க நாளாக அமைந்துவிட்டது. பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் நிரம்பிய கூட்டத்தில், மேல்நாட்டில் தொழிலாளர் இயக்கம் தோன்றிய வரலாற்றையும் பொருளாதார விடுதலையின் மாண்பையும் தொழிலாளர் சங்கத்தின் அவசியத்தையும் விளக்கிப் பேசினார் திரு.வி.க.; தொழிலாளரிடை புத்தணர்வும், எழுச்சியும் மலர்ந்தன. தொழி

லாளர் சங்கத்தின் தோற்றம், இக்கூட்டத்தில் உருக்கொண்டது. ஆசிரியாவேயே முதன்முதல் தொழிலாளர்களுக்கெனத் தனிச் சங்கம் கண்ட பெருமை தமிழ்முனிவருக்கே உரியதாகும். 1918ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 27ம் நாள் 'சென்னைத் தொழிலாளர் சங்கம்' அமைக்கப்பட்டது. திரு.வாடியாவின் தலைமையின் கீழ் திரு.வி.க. துணைத்தலைவராகப் பணியாற்றினார். கான்கிரஸ் பிரச்சாரத்திற்காக வெளியூர் சென்றுவந்த திரு.வி.க., தொழிற்சாலைகள் உள்ள இடங்களில் தொழிலாளர் இயக்கம் பற்றிப் பேசி ஆங்காங்கு தொழிற்சங்கங்கள் ஏற்படுத்துமாறு ஊக்குவித்துவந்தார். சென்னையிலும், வெளியூர்களிலும் பல சங்கங்கள் அமைக்கப்பட்டன. திரு.வி.கவுடன் அந்நாளில் தொழிற்சங்கப் பணிகளில் ஒத்துழைத்தவர்களில் சர்க்கரை செட்டியார், இராஜாஜி, வ.உ.சித்தப்பரனார், டாக்டர் நடேசன் முதலியவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள். தமிழகத்தில் உருப்பெற்ற தொழிற்சங்கிற்சரி, பம்பாய், கல்கத்தா, கான்பூர், நாகபுரி முதலிய இடங்களிலும் தொழிற்சங்கங்கள் அமையக் காரணமாயிருந்தது.

அவ்வப்போது வேலைநிறுத்தமும் நடைபெற்றது. "ஒவ்வொரு வேலை நிறுத்தமும் சமதர்ம வேதத்தின் ஒருபுலம் என்பது என்கருத்து. முதலாளியின் 'அடக்குமுறையும் தொழிலாளர் வேலைநிறுத்தமும் பெருகப் பெருகச் சமதர்ம உணர்வு தானே தோன்றிவிடாதே தோன்றும் என்பது என் நம்பிக்கை".

இராயப்பேட்டை சாது என்றும் தமிழ்முனிவர் என்றும் போற்றப்படும் தமிழ்த்தென்றல், தொழிலாளர் இயக்கத்தில் புயலாகவும் கெலும்பட்டார். ஆட்சியாளரின் அடக்குமுறைகளுக்கும் ஆளானார். பல்வேறு எதிர்ப்புகளைச் சமாளித்தார். அந்நாளில் சென்னை கலாரையிருந்த பெண்ட்லண்ட் பிரபு, திரு.வி.க.வை அழைத்துப் பலமுறை எச்சரிக்கை செய்தார். திரு.வி.க.வின் பொறுப்பில் இயங்கிய சென்னைத் தொழிலாளர் சங்கம், மண்ணெண்ணெய்த் தொழிலாளர் சங்கம், அச்சத் தொழிலாளர் சங்கம், டிராமாவே தொழிலாளர் சங்கம் ஆகிய அமைப்புகள் சென்னையைக் கலக்கியதுடன் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வந்தன.

எல்லாச் சங்கங்களுக்கும் மையமாக ஒரு மத்திய சங்கம் இருக்க வேண்டுமென்று விரும்பிய அன்ளிபெசண்ட் அமைமயாரின் முயற்சியால் மத்திய சங்கம் அமைக்கப்பட்டு, அதன் தலைவராகத் திரு.வி.க. தேர்ந்தெடுக்கப்பட்டார். கல்கிக்குயில் சரோஜினி தேவியாரின் தங்கை மீனாநிவி செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.



தொழிற்சங்கம் அமைக்கப்பட்டு, தொழிலாளர்கள் தங்கள் உரிமைகளை உணர்ந்து செயல்படத் தொடங்கிய சமயத்தில், 1921ம் ஆண்டு மே மாதம் கர்நாடக மில்லில் ஊதியம் பற்றிய தகராறு எழுந்தது. இரண்டு தொழிலாளர் வேலை நீக்கம் செய்யப்பட்டமையால் வேலை நிறுத்தம் தொடங்கினர், தொழிலாளர்கள்.

'பக்கிங்காம் மில்' தொழிலாளர்களும் 'கர்நாடக மில்' தொழிலாளர்களுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டவர் தொலை பதினாறுவாயிரம்.

வேலை நிறுத்தத்தை நசுக்க அரசாங்கம் பெரியம் முயன்றதுடன் திரு.வி.க., நாடு கடத்தப்படுவார் என்ற செய்தி காட்டுத்தீ போல் எங்கணும் பரவியது. வில்லிங்டன் பிரபு, சர்.பி.தியாகராச செட்டியாரையும் பணக் அரசரையும் கூட்டித் திரு.வி.க.வை நாடு கடத்துவது பற்றிக் கலந்தாலோசித்தார். திரு.வி.க.வை நாடு கடத்தவேண்டும் நகரில் குழப்பம் நேருமென்று எச்சரிக்கை செய்யவே, அந்த எண்ணத்தைக் கைவிட்டனர். 1921ம் ஆண்டு ஆகஸ்டு திங்களில் தொழிலாளர் கோரிக்கை வலுவடைந்த சமயம், அரசாங்கம் துப்பாக்கிக் குண்டு பொழிந்து அடக்குமுறையை அவிழ்த்து விட்டது. எழுமார் மாண்டன. இவ்விழித்து விட்டது. திரு.வி.க. வெண் குதிரை பூட்டிய வாகனக் வண்டியில் நகரெங்கும் சுற்றிவந்தார்; தொழிலாளர்களுக்கு ஊக்கமும் ஆக்கமும் அயராது அளித்து வந்தார். ஐய்வு ஒழிவு இன்றித் தொழிலாளர் நலனே பெரிதென எண்ணி உழைத்தமையால், திரு.வி.க.வின் உடல் நலம் குன்றத்தலைப்பட்டது.

1937ம் ஆண்டு சென்னை மாகாணத்தில் காங்கிரஸ் ஆட்சி மலர்ந்த போது பக்கிங்காம் கர்நாடக மில்லில் கதவடைப்பு, வேலைநிறுத்தமாக மாறியது. சிந்தாதிரிப்பேட்டை நேப்பியர் பூங்காவில் தொழிலாளர் கூட்டத்திற் திரு.வி.க. எழுச்சியுரை நிகழ்த்துகிறார்:

“1921ம் ஆண்டுக்குப் பின்னரே தொழிலாளர் இயக்கம் சோர்ந்துவிட்டது என்று சிலவிடங்களில் பேசப்பட்டது. வார்ட் வில்லிங்டன் தொழிலாளர் இயக்கத்தை ஒடுக்க எவ்வெவ்விழியில் முயன்றார்? இப்போது அவர் எங்கே இருக்கிறார்? தொழிலாளர் சக்தியை ஒடுக்கவல்ல வேறொரு சக்தி இவ்வுலகில் இல்லை. உங்கள் சக்தியை நீங்கள் உணராமலிருக்கிறீர்கள். நீங்கள் அதை நன்கு உணர்ந்து நான்கும் நானே, உலக விடுதலை நாளாகும்.”

இவ்வாறு முழங்கிய திரு.வி.க.வின் கருத்துரை, தொழிலாளர்களுக்கு ஏற்றமும் எழுச்சியும் அளித்ததுடன் அவர்கள் கோரிக்கை வெற்றியும் பெற்றது.

தொழிற்சங்கத்தில் ஈடுபட்டுப் பணியாற்றிய காலத்தில் தனது சொந்தப் பணத்தையே போக்குவரத்திற்கும் செலவு செய்து இரவில் வெகுநேரம் கழித்து விடுதலும்புலார்; தமிழ்ப் பெரியார்; தொழிலாளர்கள் திரு.வி.க.வின் சொல்லுக்குப் பெரிதும் பணிந்ததுடன் அவர்பால் பெரும் மதிப்பும் மரியாதையும் கொண்டனர்.



புருந்தனர். வேலைநிறுத்த வேலைகளில் தொழிலாளர் கூட்டத்தில் குழப்பமிருக்கும் சமயத்தில் திரு.வி.க.மேடை மீதேறினால் பாதி குழப்பம் குறையும். வாய்திறந்து பேசினால் குழப்பம் நீரும். “வேலைக்குப் போங்கள்” என்ற திரு.வி.க. ஆணையிட்டால், தொழிலாளர் அனைவரும் வேலைக்குச் செல்வார்; அமைதி காப்பார்.

தொழிற்சங்கத்தின் தந்தையான தமிழ்த் தென்றல் திரு.வி.க. தேவைக்குமேல் பொருள் திரட்டாமையைப் பெரிதும் வலியுறுத்தியுள்ளார்.

“தேவை அளவில் நிற்குமாறு மார்க்ஸியம் அறிவுறுத்துகின்றது. அதில் எனக்கு வெறுப்பில்லை. ஆனால் அதனுள் ஊடுருவிப் பாய்ந்திருக்கும் உலகாயதம் எனக்குப் பிடிப்பதில்லை. அதனால் மார்க்ஸிய உடலில் காந்திய உயிர் கலத்தல் வேண்டுமென்று யான் கீண்டாலமாகச் சொல்லி வருகின்றேன். காந்தியம் கலந்த மார்க்ஸியத்தையே எதிர்கால உலகம் ஏற்க முனையும்”

திரு.வி.க.வின் தெளிந்த கருத்து இது. மார்க்ஸியத்தை நன்கு அறிந்திருந்த அவர், வன்முறை தவிர்த்த மாற்றத்தைக் காந்திய வழியில் அடைந்திட விருப்பினார். தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் செய்து, கோரிக்கைகளை எய்தும் பணியில் அயராது உழைத்திடத் தமிழ்ப்பெரியார் வன்முறையில் சிறிதும் முனைந்ததில்லை. துப்பாக்கிச் சூட்டிற்கும் கொடும் அடக்குமுறைக்கும் தயாராகத் தன்னை ஆட்படுத்திக்கொண்டு, காந்திய வழியில் பேராடினார். தொழிலாளர்கள் தங்கள்

உரிமைகளை உணர்ந்து விழித்தெழச் செய்த பொருந்தை, தொழிலாளர் வாழ்வு செழித்தாலன்றி உலகில் அமைதியும் செழுமையும் நிலைக்காது என்று நம்பினார். தமிழ்ச் சான்றோர் திரு.வி.க. விதைத்த தொழிற்சங்கம் என்னும் மரம், இன்று தழைத்து வளர்ந்துள்ளது. எங்கணும் எழுப்பப்படுகின்றது. சந்தனத்தில் மணம் உள்ளதுபோல்-பாழில் இசை எழுவது போல்-தொழிற்சங்க அமைப்பின் வரலாறு பேசப்படும்போது, அதைத் தோற்றுவித்த தமிழ்ப் பெருமகனாரின் தொண்டும் என்னும் நிலைபெற்றிருக்கும். வாழ்க - திரு.வி.க.வின் புகழ்!



மருத்துவப் பல்கலைக் கழகம்

திமிழ்நாட்டில் மருத்துவப் பல்கலைக் கழகத்தைத் தொடங்குவதற்குரிய வாய்ப்புக்கள் குறித்து ஆராய்வதற்கு நிபுணர் குழு டாக்டர் ஏ. வேணுகோபால் அவர்கள் தலைமையில் 30.7.1982 அன்று அமைக்கப்பட்டது.

இந்த நிபுணர் குழுவின் அறிக்கையை டாக்டர் எம். நடராசன் அவர்கள் 19.5.1983 அன்று மாண்புமிகு முதல்வர் திரு. எம்.ஜி.ஆர் அவர்களிடம் வழங்கினார். அப்போது நிபுணர் குழுவினரும் மாண்புமிகு மக்கள் நலவாழ்வுத் துறை அமைச்சர் திரு. எச். வி. ஹண்டே அவர்களும் உடன் இருந்தனர்.

இந்த மருத்துவப் பல்கலைக் கழகம் சென்னை தரமணி பகுதியில் ரூ. 6 கோடி செலவில் தொடங்கப்பட இருக்கிறது. வேலூர் மருத்துவக் கல்லூரி உள்பட எல்லா மருத்துவக் கல்லூரிகளும் இந்தப் பல்கலைக் கழகத்துடன் இணைக்கப்படும். இதற்கு ஒவ்வொரு ஆண்டும் ஏற்படக்கூடிய செலவு ஏறத்தாழ ஒரு கோடி ரூபாயாக இருக்கும்.

தமிழ்நாட்டில் மருத்துவக் கல்லூரிகள் வெவ்வேறாகவும், ஆராய்ச்சி நிறுவனங்கள் தனித்தனியாகவும், சுற்றுப்புறச் சூழ்நிலை பற்றிய ஆய்வுக்கான வாரியம் தனியாகவும், சுகாதார ஆய்வாளர்கள், செவிலியர்கள் பயிற்சிக்கான நிறுவனம் தனியாகவும் இயங்கி வருகின்றன. இவைகளை ஒருங்கிணைத்து செயல்படுத்துவதற்கும், வளரும் விஞ்ஞான காலத்துக்குத் தகுந்தாற்போல் ஆராய்ச்சிகளை மேற்கொள்ளவும், செயற்கை இருதயம், நுரையீரல், ரத்தச்சத்திகரிப்பு இயந்திரம், ஆகிய வற்றை உருவாக்குவதற்கானப் பொறி இயல் வல்லுர்களைக் கொண்ட தொழில் அமைப்புகள் ஒன்று இந்த மருத்துவப் பல்கலைக் கழகத்தோடு சேர்ந்து செயல்படும். மருத்துவமனை பற்றிய நிர்வாகம், குடும்பக்கட்டுப்பாடு பற்றிய நிர்வாகம் ஆகியவற்றிற்குத் தனிப் பயிற்சிகள் கொடுக்கப்படும்.

இந்த நிபுணர் குழுவின் அறிக்கையை அரசு ஏற்றுக் கொண்டதும் இந்த மருத்துவப் பல்கலைக் கழகம் தொடங்கப்படும்.

— அ. ம. விநாயகம்

இந்தக் கூட்டுக் குடிநீர் அபிவிருத்தித் திட்டத்திற்கான நிர்மாணச்செலவு ரூ.366 இலட்சம் எனவும், ஆண்டுப் பராமரிப்புச் செலவு ரூ.6.30 இலட்சம் எனவும் கணக் கிடப்பட்டுள்ளது. நபர் ஒருவருக்கு ஆளும் செலவு ரூ.272 என மதிப்பிடப்பட்டுள்ளது.

இசைக் கருவிகளை உருவாக்கும் இந்திய அரசு நிறுவனம்

தமிழ்மொழி இயல் இசை நாடகம் என முப்பெரும் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

இசை, உள்ளத்தை இசை விப்பதால், அப்பெயர் பெற்றது.

இசை சங்கீதம் என்றும் சொல்லப்படுகிறது. கீதம், வாத்தியம், நிருத்யம் என்னும் மூன்றும் சேர்ந்ததுதான் சங்கீதம்.

தமிழ்மக்கள், மிகப் பழங்காலத்திலேயே இசையின் பெருமையை உணர்ந்திருந்தனர் என்பதைத் தமிழ் இலக்கியங்கள் உணர்த்துகின்றன.

அக்காலத்து மன்னர்களின் அவையில் இசைக்கலைஞர்களும் நாட்டியக் கலைஞர்களும் இடம்பெற்றிருந்தனர்.

பாண்டிய மன்னன் அவைக்கு வடபுலத்து இசைக் கலைஞர் ஒருவர் வந்து, 'எனக்கு நிகராகப் பாடவல்லார் இங்கு உள்ளாரோ'

என்று கேட்டதாகவும், போட்டிக்கு ஆளின்றிப் பாண்டியநாடு தவித்ததாகவும், சிவபெருமானே விரைவெட்டி வடிவில் வந்து, வடபுலத்து இசைக் கலைஞன் தங்கியிருந்த மாளிகையின் திண்ணையில் அமர்ந்து பாடியதாகவும், அத்தப் பாடலைக் கேட்டு வடபுலக் கலைஞன் அச்சம் கொண்டு - சொல்லாமல் கொள்ளாமல் பாண்டிய நாட்டைவிட்டு ஓடி விட்டதாகவும் கூறும் திருவிளையாடற்புராணச் செய்தி இசையின் பெருமையை எடுத்த துரைக்கிறது.

தமிழ்ப்பீத்தன்

வாயால் பாடுவதுடன் இசைக் கருவிகளின் துணைக்கொண்டு தமிழ்ப்பெருமக்கள் இசையை வளர்த்திருக்கிறார்கள்.

தோல்கருவி, துளைக்கருவி, நரம்புக்கருவி, எனப் பல்வகைக்

கருவிகளை உருவாக்கிப் பயன்படுத்தியிருக்கிறார்கள்.

மத்தளம், முரசு போன்றவை தோல் கருவிகள்; நாதஸ்வரம், புல்லாங்குழல் போன்றவை துளைக் கருவிகள்; யாழ், வீணை போன்றவை நரம்புக் கருவிகள்.

ஒரு காலத்தில் தமிழகத்தில் கிறிப்புப் பெற்றிருந்த யாழ், மறைந்து போயிற்று. அதன் இடத்தை வீணை பிடித்துக் கொண்டது.

இசைக் களத்தில் பல்வேறு கருவிகள் உருவாக்கப்பட்டுள்ளன. பொதுவாக இசை உணர்வு பெற்ற தனியார் பலர், இசைக் கருவிகளை உருவாக்கி வருகின்றனர். இத்தப்பணியில் இந்திய அரசும் சடுபட்டிருக்கிறது என்றும் உண்மை பலருக்கும் தெரியாத செய்தியாகும்.

இசைக்கருவி மேம்பாட்டு மையம் (Development Centre for




Musical Instruments) என்னும் ஓர் அமைப்பை நிறுவி, புதிய-புதிய இசைக் கருவிகளை உருவாக்கி வருகிறது. இந்திய அரசின் வணிகத்துறை அமைச்சகத்தைச் சேர்ந்த கைவினைப் பொருள்கள் வளர்ச்சி ஆணையரின் நிருவாகத்தின் கீழ் இயங்கிவரும் இம்மையத்தின் அலுவலகம், சென்னை மயிலாப்பூரில் முண்டகக் கண்ணி அம்மன் கோவில் தெருவில் உள்ளது. 1956ல் சென்னையில் நிறுவப்பட்டது இது. இந்திய நாடு முழுவதற்கும் இந்த ஒரே ஒரு நிறுவனம்தான் உள்ளது. இதற்கு சங்கீத வித்யாலயா என்ற பெயரும் உண்டு.


துவக்கத்தில் இசைப் பேரறிஞர் சாம்ப மூர்த்தி அவர்கள் இந்த மையத்தின் கௌரவ இயக்குநராகப் பணியாற்றியிருக்கிறார்.

பொதுவாக வாத்தியக் கருவிகளின் விலை அதிகமாக இருக்கிறது. அத்தகைய கருவிகளைக் குறைந்த விலையில் கொடுக்கவேண்டும். மிக எளிய முறையில் கருவிகளை உருவாக்க வேண்டும். அவை வெளியில் எடுத்துச் செல்வதற்கு இலகுவாக இருக்க வேண்டும். அத்துடன் அவை, பயன்பாட்டிற்குக் கொண்டுவரப்பட வேண்டும். இவைதான் இந்த மையத்தின் குறிக்கோள்கள் ஆகும்.

வம்ஸி சுருதி



சுருதி தந்தி



செம்மங்குடி சீனுவாச அய்யர், மற்றும் இசைப் பேரறிஞர் சிலர் இம்மையத்திற்கு வருகை புரிந்தபோது.

இதுவரை பத்துக்கு மேற்பட்ட புதிய இசைக்கருவிகளை உருவாக்கியுள்ள இம்மையம், பழைய இசைக் கருவிகள் 45 வகைக்குப் புதிய வடிவங்களைத் தந்துள்ளது.

வினை என்னும் இசைக் கருவியில் உள்ள 'குடம்' எப்போதும் பலா மரத்தில்தான் செய்யப்பட்டு வருகிறது. தொழிலிலே புரட்சி உருவானது. இலகுவாக இருக்கவேண்டிய தயாரிப்பிலும் புரட்சி தோன்றியுள்ளது. அதனால் தற்போது சிட்டிகா என்னும் ஒருவகை மரத்தால் வினையின் குடத்தைச் செய்வதில் இந்த மையம் வெற்றி பெற்றிருக்கிறது. இதனால் வினையின் விலை சரிபாதியாகக் குறைகிறது. அது மட்டுமல்ல - சிட்டிகா மரத்தில் செய்வதால் நாதத்திற்கு எந்த விதமான பேதமும் ஏற்படவில்லை என்றும் நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

பாடகர்கள் சுதி கூட்டுவதற்காகப் பயன்படுத்திவரும் 'தம்

புரா' என்னும் கருவி எப்போதும் மரத்தால் செய்யப்பட்டு வருகிறது. அத்துடன் கீழ்ப்பகுதியில் குடம் போன்ற அமைப்பும் இருக்கும். இந்தக் கருவியைப் புதிய வகையில் உருவாக்கியிருக்கிறது இம்மையம். முழுக்க முழுக்க மூங்கலைக் கொண்டு தம்புராவை உருவாக்கியுள்ளது. இதற்கு வம்ஸி சுருதி என்று பெயர். முழுதும் மரத்தால் செய்யப்படும் தம்புராவம்ஸி சுருதி தந்தி எனப் படுகிறது.


மேல்பாகம் மரத்தாலும், கீழ்பாகம் மூங்கிலாலும் செய்யப்படும் தம்புரா, சுருதி தந்தி எனப் படுகிறது.

இந்த வகை தம்புரா - எடுத்துச் செய்வதற்கு இலகுவாகவும் குறைந்த விலையில் உருவாக்கப்படக் கூடியதாகவும் திகழ்கின்றது.

பழக்கத்தில் உள்ள தம்புராவில் காணப்படும் குடம் இதில்



மையத்தின் கைவினைச் சரஸ்வதி வினையை இயக்கிக் காட்டுகிறார்.



கருவிகள் அனைத்தும் சேகரிக்கப்பட்டு உலக அரும் பொருட்காட்சியகம் ஒன்று இம் மையத்தில் அமைக்கப்படவேண்டும்.

“தற்போது மயிலாப்பூரில் வாடகைக் கட்டடத்தில் இயங்கிவரும் இந்த மையத்தின் அலுவலகம் நகரின் மையப் பகுதியில் சொந்தக் கட்டடத்தில் இயங்க வேண்டும். அப்போது தான் வெளிநாட்டவரும் இந்த மையத்தின் பெருமையை உணர முடியும்.

“வர்தய கலா என்னும் இசைச்

சிறப்பிதழ் ஒன்றை வெளியிடவேண்டும்”.

—இவ்வாறு இந்த மையத்தின் இயக்குநர் திரு லோகநாதசர்மா குறிப்பிடுகிறார்.

இவர் சிறந்த வாய்ப்பாட்டுக் கலைஞர். சித்தூர் சுப்ரமணிய பிள்ளை அவர்களின் மாணவரான இவர், பல்வேறு பரிகள பெற்றுள்ளார். இவரது தலைமையில் இயங்கும் இந்த மையம் இசைத் துறையின் வளர்ச்சிக்கும் இசைக் கருவிகளின் மேம்பாட்டிற்கும் சீரிய பணியை ஆற்றி வருகிறது.

இந்த மையம் புதுவகைக் கருவிகளை உருவாக்கும் நிலையமே தவிர, வீர்பனை செய்யும் நிலையமல்ல. அதனால் இசைக்கருவிகள் தயாரிக்கும் கைவினைஞர்களுக்குப் பயிற்சி அளித்து, அவர்களால் உருவாக்கப்பெறும் புதிய இசைக்கருவிகளை எளிய விலையில் பொது மக்களுக்கு வழங்குவதற்குத் திட்டமிடப்பட்டு வருகிறது. இந்தத் திட்டம் வெற்றி பெற்றால் இசைக்கருவிகள் புதிது புதிதாக உருவாக்கப்படுவதுடன் இன்னிசை வளர்ச்சி பெறும் என்பதும் உறுதி.

இராமநாதபுரம் மாவட்டத்தில் புதிய பாசனத் திட்டங்கள்

கோல்வார்ப்பட்டி நீர்த்தேக்கத்திட்டம்

கோல்வார்ப்பட்டி நீர்த்தேக்கம் இராமநாதபுரம் மாவட்டத்தில் சாத்தூர் வட்டத்திலுள்ள கோல்வார்ப்பட்டி கிராமத்தின் அருகே அர்சுனா நதியின் குறுக்கே கட்டப்படவுள்ளது. முதல் போகத்தில் 2,000 ஏக்கர் புன்செய் நிலங்களும் இரண்டாம் போகத்தில் 4,500 ஏக்கர் புன்செய் நிலங்களும் 87 ஏக்கர் பாசனப் பற்றாக்குறை நிலங்களும் இத்திட்டத்தால் பயனடையும். அரசால் அங்கீகரிக்கப்பட்ட இத்திட்டத்தின் மதிப்பீடு ரூபாய் 597 லட்சங்கள் வறட்சியால் பாதிக்கப்பட்ட மேட்டுப்பட்டி, நாகலாபுரம், கோசுருண்டு, கீழ்கரிசல்குளம் ஆகிய கிராமங்கள் இத்திட்டத்தால் பயனடையும்.

ஆணைக்குட்டம் நீர்த்தேக்கத்திட்டம்

ஆணைக்குட்டம் நீர்த்தேக்கத் திட்டம், விருதுநகர் தாலுகாவிலுள்ள ஆணைக்குட்டம் கிராமத்தின் குறுக்கே கட்டப்படவுள்ளது. இதன் அமைப்பிடமானது அர்சுனா நதியில் தற்போதுள்ள வடுகப்பட்டி படுக்கை அணைக்கும் கோல்வார்ப்பட்டி அணைக்கட்டிற்கும் இடையிலுள்ளது. இத்திட்டத்தினால் 4,500 ஏக்கர் புதிய புன்செய் நிலங்கள் பயனடையும்.

அரசால் அங்கீகரிக்கப்பட்ட இத்திட்டத்தின் மதிப்பீடு ரூபாய் 276 லட்சங்களாகும். வறட்சியால் பாதிக்கப்பட்ட கீழ்நீருத்தங்கல், முத்துலிங்கபுரம் ஆகிய கிராமங்கள் இத்திட்டத்தால் பயனடையும்.

மாணவர் பக்கம்



பாம்புகள் வாழ்வது ஒருவகையில் நன்மைதான். பாம்பு விஷத்திலிருந்து அதற்கேற்ற மாற்று மருந்தைத் தயாரிக்கிறார்கள். ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான பேர் பாம்புகளுக்குப் பலியாகும் இந்த நாட்டில், பாம்புகளைச் சாகடிக்காமல், பாம்பு விஷத்தைச் சேகரிப்பது சிறந்ததுதான்.

பாம்பு விஷம் உலகில் அதிக விலைக்கு விற்கப்படும் பொருள்களில் ஒன்று. ஒரு கிராம் விஷத்துக்கு 18,000 ரூபாய் கிடைக்கிறது. ஆனால் பெண்களின் அழகுப் பையாக உருமாறும் பாம்புத் தோவின் மூலம் கிடைக்கும் பணமோ இந்தத் தொகையில் ஒரு சனவீதம் கூட இராது! இந்த வகையில் உயிருள்ள ஒரு பாம்பு அதில் அதன் எடையுள்ள தங்கத்தின் மதிப்புக்குச் சமமானது. இப்படி, தங்கத்தை விஷமாகத்தரும் பாம்புகளை இருளர்கள் இப்பொழுது கொல்லுவதில்லை.

பாம்புத் தோல் வற்று இருளர்கள் பிழைப்பு நடத்தி வந்தனர். சென்னையின் புறநகர்ப் பகுதிகளில் தோலுரிக்கப்பட்ட

பாம்புகளினால் முன்னர் பெருநாற்றம் வீசியது. பாம்புத் தோலுக்காகப் பாம்பைக் கொல்லுவதால் பாம்பு இனமே அழிந்திவிடுமே என்ற அச்சம் ஏற்பட்டது.

1976ஆம் ஆண்டில் பாம்புத் தோல் வியாபாரத்தை அரசு தடை செய்தது. இதனால் பாம்புகள் பிழைக்க வழி ஏற்பட்டது. ஆனால், இருளர்களின் வாழ்வில் சிக்கல் ஏற்பட்டது.

நினைவுக்குத் தெரிந்த காலம் தொட்டு இருளர்கள் பாம்பு பிடிக்கும் தொழில் நடத்தி வருபவர்கள். திடீரென்று பாம்புத் தோல் விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டதால், அவர்கள் உயிர் வாழ ஒரு தொழில் இல்லாத நிலை ஏற்பட்டது.


இருளர்கள் வாழ்க்கைக்கு ஒரு வழிகாண வேண்டிய தேவை ஏற்பட்டது. பாம்பு பிடிக்கும் இருளர் கூட்டுறவுச் சங்கம் உதயமாயிற்று. இச்சங்கம் 1978ஆம் ஆண்டு துவக்கப்பட்டது.

சென்னை - செங்கல்பட்டில் வசிக்கும் 52 இருளர்கள் குடும்

பங்களுக்குப் பாம்பு பிடிக்க உரிமம் வழங்கப்பட்டது. எல்லா வகையான பாம்புகளையும் பிடித்து அவர்கள் சங்கத்தின் ஆய்வகத்திற்குக் கொண்டு வருகிறார்கள்.

ஒரு கண்ணாடி விரியன் பாம்புக்கு 20 ரூபாய், கட்டு விரியனுக்கு 15 ரூபாயும், நல்ல பாம்புக்கு 15 ரூபாயும் வழங்கப்படுகிறது.

சங்கத்திற்குப் பாம்புகளைப் பிடித்துக் கொண்டு வரும் இருளர்கள் அதிலிருந்து விஷத்தை எடுக்கிறார்கள். 10 நல்ல பாம்புகளிலிருந்து ஒரு கிராம் விஷம் கிடைக்கிறது. 100 கட்டுவிரியனிலிருந்து விஷம் எடுத்தால்தான் ஒருகிராம் விஷப்பொடி கிடைக்கும்.



ஒரு கிராம் கட்டுவிரியன் பாம்பின் விஷப்பொடியின் விலை எவ்வளவு தெரியுமா? ரூ. 1,500. இதேபோல, கண்ணாடிவிரியனின் ஒரு கிராம் விஷப் பொடியின் விலை ரூ.500. நல்ல பாம்பின் ஒரு கிராம் விஷப் பொடியின் விலை ரூ. 400. கடலில் உள்ள


இனிக்குந் தேனாகும்!

—புலவர் வெற்றியழகன்

கிறுகிற துளிகள் பலசேர்ந்தே
சிறந்த பெரிய ஆறாகும்!
கிறுகிற குடிகள் பலசேர்ந்தே
சிறந்த பெரிய ஊராகும்!
கிறுகிற துளிதாம் மகர்தம்
சேர்த்தால் இனிக்குந் தேனாகும்!
கிறுகிற ஏடுகள் பலசேர்ந்தே
சிறந்த அரிய நூலாகும்!
கிறுகிற இழைகள் பலசேர்ந்தே
சிறந்த ஆடை உருவாகும்!
கிறுகிற மலர்கள் பலசேர்ந்தே
சிறந்த மாலை உருவாகும்!
கிறுகிற கற்கள் பலசேர்ந்தே
சிறந்த மாளிகை உருவாகும்!
கிறுகள் கிறுகள் சேர்த்தாலே
சிறப்பாய் வாழ்வோம் உலகினிலே!

பாம்புகளின் விஷத்திற்குத்தான் அதிக விலை, ஒரு கிராமின் விலை ரூ 18,000!

இருளர்கள் ஒரு மாதத்திற்கு மேல் பாம்பை அடைத்து வைத்திருப்பதில்லை. வாரத்திற்கு ஒரு முறை விஷம் எடுக்கிறார்கள். ஒவ்வொரு முறை விஷம் எடுத்த பிறமும்; பாம்பிற்கு குளுகோல் கொடுக்கப்படுகிறது. ஒரு மாதத்திற்குப்பின், பாம்பு சாதாரணமாக வாழக்கூடிய இடங்களில் அதனைக் கொண்டுபோய் சுதந்திரமாக விட்டுவிடுகிறார்கள்.




வினையும் பயிர்

பள்ளிப் பருவத்திலேயே மாணவ மணிசன், பல துறைகளிலும் சிறந்து விளங்கிடப் பார்ச்சிறோம். அந்த வகையில் தஞ்சாவூர் கல்யாணசுந்தரம் மேல்நிலைப் பள்ளியில், கணிதப் பி.சி.ஸி.ல், பன்னிரண்டாம் வகுப்புப் பயிலும் ச. பிரபாகரன் கதை, கட்டுரை எழுதுவதில் ஆர்வம் காட்டுகிறார்.

பல இதழ்களில் கவிதை கட்டுரை எழுதியுள்ள இம் மாணவர், குடும்ப நலத்துறை நடத்திய கட்டுரைப் போட்டியில் முதல் பரிசும் பெற்றுள்ளார்.

கிரிக்கெட், கூடைப்பந்து, கால்பந்து விளையாட்டில் ஈடுபாடு கொண்டிருக்கிற இவர், 'எழுத்தாண்' என்னும் கையெழுத்துப் பத்திரிகையையும் நடத்தி வருகிறார்.



இத்தாலியத் தொழில் நிறுவனமான ஒலி வெட்டியின் தொழில் துட்ப ஒத்துழைப்போடு, கிண்டி ஹிந்துஸ்தான் டெலிபிரிண்டர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் மின்தட்டச்சு இப்போது விற்பனைக்கு வந்துள்ளது. இந்தத் தட்டச்சில் பாலிதீன் ரிப்பன் இருப்பதால் எழுதுதல்கள் தெளிவாக இருக்கும்.

இந்தத் தட்டச்சு, பெரிய நிறுவனங்கள் தங்கள் மதிப்பு வாய்ந்த கடிதப் போக்குவரத்தை நடத்திடப் பயன்படுத்துகின்ற ஒன்றாக இருந்து வருகின்றது. இதில் ஒரே நேரத்தில் 12 தெளிவான பிரதிகள் எடுக்கலாம்.

மின் தட்டச்சு

இவை ஒவ்வொன்றின் விலை ரூ.17,500 இதில் இந்துஸ்தான் டெலிபிரிண்டர்ஸ் நிறுவனம் இத்தாலியிலிருந்து வரவழைத்த இதன் 70 சதவிகித பாகங்களுக்காகச் செலுத்திய சுங்கவரி மட்டும் 12 ஆயிரம் ரூபாயாகும். படிப்படியாக இந்த இறக்குமதி பாகங்களை கிண்டி மிலே தயாரிப்பதன் மூலம் இன்னும் 3 ஆண்டுகாலத்தில் இந்தச் சுங்கவரிச் சுமையை இல்லாமல் செய்து ரூ. 5,500 விலையில் இந்தத் தட்டச்சு கிடைக்கும்.

ஆண்டுக்கு 10,000 மின் தட்டச்சு தயாரிக்கவும் திட்டம் உள்ளது.

— அ. மருது

பணியும், பண்பும் வாய்க்கப்பெற்ற அறியல் மேதை ஜான் பார்மன், அமெரிக்காவிலுள்ள இல்லினாய்ஸ் பல்கலைக் கழகத்தில் பொள்திகப் பேராசிரியராய் பொறுப்புடனும், சிறப்புடனும் பணியாற்றிய மேதை ஆவார். இவர் தாம் செய்த அரிய ஆராய்ச்சிகளில் மேலுயே ஏற்பட்டது கிடையாது என்பது இவருக்குள்ளே தனிச் சிறப்பாகும்.

டிரான்சிஸ்டர் என்னும் அற்புத வழங்கப்பட்டது. இந்த இரண்டாமான கருவியைக் கண்டுபிடித்ததற்கு வது பரிசு எதற்காக வழங்கக் காசு இவருக்கு பொள்திகத்திற்குரிய பட்டது தெரியுமா? 'குப்பர் நோபல் பரிசு' அளிக்கப்பட்டது. மீண்டும் பொள்திகத்திற்கான நோபல் பரிசை இவர் பெற்றார். நடத்திய ஆய்வுக்காக இது வழங் ஒரே துறையில் இரண்டு பரிசுகளைக் கப்பட்டது. பெற்ற ஒப்பற்ற விஞ்ஞானி இவர் ஒருவரே. 1972-ஆம் ஆண்டில் இந்த இரண்டாவது பரிசு இவருக்கு

ஆதாரம்: 'புதிய பூமி உருவாகிறது' தகவல்: வ. இரவிச்சந்திரன்.

பண்ணித் தீர்க்கும் சுண்டைக்காய்

ஏ. ஆர். என். துரைராஜ்,

ஆர்.ஐ.எம்.பி.

இது பெரும்பாலும் மலைகளில் பயிராகும் செடி. பொதுவாகவே, சுண்டைக்காய் பற்றி நம் தமிழ்த் திருநாட்டில் தெரியாதவர்கள் இருக்க முடியாது. மூதாதையர்கள் தங்கள் இல்லங்களில் சுண்டைக்காயை மோரில் கலந்து உலர்த்திப் பதம் பண்ணிப் பாணையில் சேகரித்து வைப்பதுண்டு. உடலுக்கு ஆரோக்கியம் தருவதுடன், அதே தருணத்தில் நல்ல மருந்தாகவும் செயல்படுகிறது. இந்த நவநாகரிகமான காலத்தில் சுண்டைக்காயை மக்கள் மறந்துவிட்டார்கள் போலும்! சுண்டைக்காய் என்றால் என்ன என்று கேள்வி கேட்கும் அளவுக்கு நாகரிகம் முற்றிவிட்டது. நோயும் முற்றிவிட்டது. எனவே, சுண்டைக்காயில் பிணை தீர்க்கும் சிறப்பம்சங்களே ஏராளமாக உள்ளன. இயற்கைநமக்கு அளித்த இந்தச் சுண்டைக்காய், பிணையிலிருந்து நம்மை விடுவிக்கும் சஞ்சிவி ஆகும்.

தீரும் நோய்கள்

திக்குற்றத்தாலுண்டான ஏப்பம், வயிற்றுலி, வயிற்றுப்பு பொருமல், வயிற்றில் பூச்சிகள், மார்ச்சளி, ஆஸ்துமா, காசநோய், செரியாமை, செரியாக்கழிச்சல், பெருமூச்சு, தலைசுற்றல், பித்தம், வாந்தி.

உபயோகமும் செய்முறையும்

சுண்டைக்காயைப் பாதியாக நறுக்கிப் பசமோரில் ஊறற்போட்டு உலர்த்தி எடுத்துக் கொள்ளவேண்டும். பிறகு சிறிது நேரம் உலர்ந்த பின் மீண்டும் மோரில் ஊற வைத்து உலர்ந்த இப்படியாக 5 அல்லது 6 தடவையாவது செய்யும் பட்சத்தில் நன்றாக இருக்கும். இச்சுண்டையில்காயை நல்லெண்ணெயில் வறுத்து இரவுச் சாப்பாட்டில் சாப்பிடலாம். தவிர, சுண்டைவற்றல்குழம்பு உடலுக்கு ஆரோக்கியம் தரவல்லது. மேலும் சுண்டைக்காயைத் தொடர்ந்து சமையலில் உபயோகித்துவரின் காசம், மாற்புச் சளி, பெருமூச்சு, தலைசுற்றல், ஆஸ்துமா ஆகியவை நீங்கும்.

சுண்டைக்காயைச் சிறுநாணக் கெண்ணெய் விட்டு வறுத்து பிறகு மிளகு, சீரகம், வெந்தயம், உப்பு, கறிவேப்பிலை ஆகியவற்றையும் சிறிது வறுத்துக் கூட்டிப் பொடித்துச் சாத்ததுடன் கலந்து உண்ணின், மந்தம், மூலம், செரியாமை ஆகியவை நீங்கும்.

சுண்டைவேர், தும்பைவேர், இலுப்பைப் பிண்ணாக்கு இம் மூன்றையும் சம எடையாக எடுத்துப் பொடி செய்து வைத்துக் கொண்டு இப்பொடியை முகர, முப்பிணி நீரும்.

இதன் வேரைக் குடிநீர்ச் செய்து வலி, ஜூரத்துக்கு மூதாதையர்கள் கொடுப்பதுண்டு.

சுண்டையின்காய் மத் துறையிட எயின்றிட மண்டிய பயித்திய வலியெலா மகலுமே!

பொருள்:

சுண்டைக்காய் வற்றலைப் புசித்துவரின் திக்குற்றத்தாலுண்டான ஏப்பம், வயிற்றுலி முதலியன நீங்கும். (தே.கா.)

நெஞ்சின் கப்பம்போம் நிறை கிருமி நோயும்போம் விஞ்சலா தத்தின் விளைவும்போம் - வஞ்சியரே! வாயைக் கசப்பிக்கும் மாமலையில் உள்ள சுண்டைக்காயைச் சுவைப்பவர்க்குக் காண் (அ.கு.)

பொருள்:

நெஞ்சிற்றங்கிய கபம், நுண்புருவால் உண்டான நோய்கள், வலிநோய்கள், வளிப்பெருக்கு ஆகியவை போகும்.

பித்த அரோசகம்போம் பேராப் புழுச்சாகும் உற்ற கிராணியறும் உட்பயியாம் - சத்தியமாய்ப் பண்டைக்குத் ஆமம் பற்றுமிங்கிய வாரையந்தான் சுண்டைக்காய் வற்றலுண்ணச் சொல் (அ.கு.)

பொருள்:

உலர்ந்த சுண்டைக்காயைப் போதுமான அளவு நன்றாய்ப் புளித்த மோரும், உப்புங் கலந்து காயவைத்து உலர்த்தி எடுத்துக்கொண்டு இதைப் பதார்த்தமாக வற்றல் செய்து சாப்பிடிச் நலம் பயக்கும்.

குறிப்பு:

வாரத்திற்கு இரண்டு நாட்கள் சுண்டை வற்றல் குழம்பும், மற்ற நாட்களில் தங்கள் குழிநிலைக்கு ஏற்ப எண்ணெய்யில் பொரித்த சுண்டைக்காயும் சாப்பிட்டு வந்தால், உடல், நலமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.



சென்னைக்கு கருவீணா வரும் வது

ஆ. மோகனகிருஷ்ணன்
தலைமைப் பொறியாளர் (பாசனம்)

கிருஷ்ணா நதி தென் இந்தியாவின், இரண்டாவது மிகப் பெரிய நதியாகும். இந்நதி மஹாராஷ்டிர மாநிலத்தில் மேற்குத் தொடர்ச்சி மலைகளைச் சேர்ந்த மகாதேவ் மலைத் தொடரில் உள்ள மகாபலேஷ்வரில் தோன்றி, மஹாராஷ்டிரம், கர்நாடகம், ஆந்திரம் ஆகிய மாநிலங்களின் வழியாக சுமார் 1400 கி.மீ. தூரம் ஓடி, மதுரைப் பட்டினம் அருகே வங்காள விரிகுடாவில் கலக்கிறது. இதன் முக்கிய உபநதிகள் கடப்பிரபா, மலப்பிரபா, பீமா, தங்கபத்திரா, மூசி முதலியவையாகும். கிருஷ்ணா நதி தென்மேற்குப் பருவ மழையால் பயனடைகிறது. மேற்குத் தொடர்ச்சி மலைகளையொட்டியுள்ள பெருமழைப் பிரதேசம் இந்நதியின் வடிநிலப் பரப்பின் மேற்கு எல்லையாக அமைகிறது. இப்பகுதியில் மழை ஆண்டுக்கு 3048 மி.மீ. இல் இருந்து 1016 மி.மீ. வரை பெய்கிறது. மேற்குத் தொடர்ச்சி மலையிலிருந்து கிழக்கே செல்லக்கூல மழையின் அளவு 600 மி.மீ.க்கு குறைவு மீண்டும் கடலோரப்பகுதியில் சுமார் 940 மி.மீ.க்கு உயர்கிறது.

கிருஷ்ணா வடிநிலப் பரப்பு மொத்தம் 258,948 சதுர கிலோமீட்டரில் ஆந்திரத்தில் 76,252 சதுர கிலோமீட்டரும், கர்நாடகத்தில் 113,271 சதுர கிலோமீட்டரும், மஹாராஷ்டிரத்தில் 69,425 சதுர கிலோமீட்டரும் வெவ்வேறு காலங்களில், வெவ்வேறு நியுணர்ச்சிகள் கண்டகிப்பட்டுள்ளது. கிருஷ்ணா நதிப்படுகை மாநிலங்களின் நதி நீர்ப் பிரச்சினையைத் தீர்க்க இந்திய நீர்வாங்குப் பணியைப் பட்டாடுவார் அரசால் 1969-ல் நியமிக்கப்பட்ட ரடுவார் மன்றம், இந்தியில் 75 சதவீதம் நம்பிக்கை அடிப்படையில் ஆண்டுதான் முடிக்கினைக்கும் ரீரளவு சுமார் 2060 டி.எம்.சி. (ஆபிரம் மில்லியன் கன அடி) என். விரிப்பாதிருள்ளது.

இது காவிரியில் கிடைக்கும் நீரளவைப் போல் சுமார் மூன்று மடங்காகும். இந்நதிவாங்கு மன்றம் தன்னுடைய தீர்ப்பில், ஆந்திரத்துக்கு 800 டி.எம்.சியும் கர்நாடகத்திற்கு 700 டி.எம்.சியும் மஹாராஷ்டிரத்துக்கு 560 டி.எம்.சியும் ஒதுக்கிச் செய்துள்ளது. இப்படுகையில் அப்பொழுது பாய்ந்துபட்ட நீரளவு 1693 டி.எம்.சி. என்றும் குறிப்பிட்டுள்ளது. இம்மூன்று மாநிலங்களும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நீரை முழுவதும் தாங்கப்படுத்துவதற்காக வேண்டிய திட்டங்களைத் தீட்டி அவற்றை நிறைவேற்ற தொடங்கி விட்டன.

கிருஷ்ணா படுகையில் மிகப் பழைய காலத்திலிருந்தே நீர்ப் பாசனம் நடந்து வருகிறது. இவ்வகையில் கிருஷ்ணா டெல்டா பாசனம் மிக முக்கியமானது 1855ம் ஆண்டில் கட்டப்பட்ட விஜயபாடா அணை பல கால்வாய்கள் மூலம் கிணைக் கால்வாய்கள் மூலம் ஆற்றின் இரு பக்கங்களிலும் உள்ள 5,56,440 ஹெக்டேர் நிலங்களுக்குப் பாசன வசதி அளிப்பதுடன் பட்டாடு போக்கு வரத்துக்கும் வழி செய்தது. 1957ல் இந்த அணை தற்போதுள்ள பிரகாசம் கதவையையாக மாற்றி அமைக்கப்பட்டது.

கிருஷ்ணா படுகையில் இதை அடுத்த முக்கிய திட்டம் 1866ல் கட்டி முடிக்கப்பட்ட கர்நாடக-கடப்பா கால்வாய் ஆகும். இக் கால்வாய் தங்கபத்திரா நதியில் உள்ள ஒரு அணைக்கட்டி வந்து பக்கத்தில் தொடங்கி.

கர்நாடக கடப்பா மாவட்டங்களில் 39510 ஹெக்டேர் நிலங்களுக்குப் பாசன வசதி அளிக்கிறது.

நம்நாடு சுதந்திரமடைந்த பின்னர் இந்நதியில் பல பெரிய நீர்த் தேக்கங்கள் கட்டப்பட்டன. தங்கபத்திரா நீர்த் தேக்கத்திடம் தங்கபத்திரா உபநதியில் 1956ல் பழைய ஹைதராபாத் மற்றும் சென்னை மாநிலங்களால் சேர்ந்து கட்டப்பட்டதாகும். இந்நீர்தேக்கத்தின் மொத்த கொள்ளளவு 133 டி.எம்.சி. இது 97,620 ஹெக்டேர் நிலங்களுக்குப் பாசன வசதி அளிக்கிறது.

பிரகாசம் அணைக்கு மேல் சுமார் 80கி.மீ. தூரத்தில் நால் கொண்டா மாவட்டத்தில் 125 மீட்டர் (409அடி) உயரமுள்ள நாகர்ஜுனாகா எப்பபுரம் பிரம்மாண்டமான கல்வணை 1969ல் கட்டப்பட்டது.

இந்நீர்தேக்கத்தின் கொள்ளளவு 18558 மில்லியன் கனமீட்டர் (408டிஎம்சி) இது மேட்டூர் நீர்த் தேக்கத்தை பேயல் சுமார் 43 மில்லியன் கனமீட்டர் (408டிஎம்சி) இந்தியாவின் மிகப் பெரிய நீர்த் தேக்கமான இது உலகத்திலேயே 3வது மிகப்பெரிய நீர்தேக்கமாகும். இதன் இரு பக்கங்களிலும் உள்ள கால்வாய்கள் மூலம் திட்ட முடிவில் பாசன வசதி பெறக்கூடிய 1.21 மில்லியன் ஹெக்டேர் ஆகும். நாகர்ஜுனாகா அணைக்கு மேல் சுமார் 100கி.மீ. தூரத்தில் இவ்வணையில் நீர்ப்பரப்பின் முடிவில் பூரீசலம் அணை அட்ப்பட்டுள்ளது. இது

தொடக்கத்தில் முதற் கட்டத்தில் 110மெகாவாட் திறமுள்ள நான்கு அலகுகளும், இரண்டாம் கட்டத்தில் 110மெகாவாட் திறமுள்ள மூன்று அலகுகளும் கொண்ட ஒரு நீர்மின் திட்டமாக உருவாக்கப்பட்டது. இத்தேக்கத்தின் மொத்த கொள்ளளவு 308.4டிஎம்சி இது மேட்டூர் நீர்தேக்கத்தின் கொள்ளளவு விட மூன்று மடங்கிலும் கூடுதலாகும். இவ்வணை மிக ஆழமான மலை இடுக்குப் பகுதியில் கட்டப்பட்டுள்ளதால் அணையின் மேல் மட்டநீரம் 512 மீட்டர் (1680அடி) தான். ஆழமான அடித்தளத்தில் இருந்து இதன் உயரம் 143 மீட்டர் (470அடி). வழிதோற்ற டிமின் 12 திருப்புகள் 18.3 மீட்டர் (60அடி); நீளமும் 16.76 மீட்டர் (55அடி) உயரமுள்ள சுழற் கதவுகள் கொண்டவை. இதன்மூலம் செலுத்தக்கூடிய அதிகப்பட்ச வெள்ள அளவு சுமார் 37400 கியூமெக். (13,20000 கியூபிசெக்) கிருஷ்ணா குடிநீர் திட்டம் நிறைவு பெறும் போது, இத்தேக்கத்திலிருந்து தான் கிருஷ்ணா நீர் சென்னைக்கு கொண்டு வரப்படும்.

பெண்ணாறு தமிழகத்தில் உள்ள தென்பெண்ணையாற்றை பாலம் வடகிழக்குப் பருவ மழையினால் தான் பயன்பெறுகிறது. சுநாடகத்தில் நந்தி தூர்க்கத்திற்கு வட கிழக்கில் சென்னை கேசவமலையிலிருந்து தான் பெண்ணாறும், தென் பெண்ணையாறும் உற்பத்தி யாகின்றன. ஜெயமங்கலி, குந்தேரு, சாகிலேரு, பாபக்கி, செய்யபேறு ஆகியவை பெண்ணாற்றின் சில உபநதிகளாகும். இதன் வழிவழிப் பரப்பு 55213 சதுர கி.மீ. ஆக இருக்கிறது. இதில் கிடைக்கும் நீரளவு 250டிஎம்.சி. தான். ஏனெனில் வடிநில பரப்பு மூலமுதல் மிகக் குறைந்ததுமே பெறும் வறண்ட பிரதேசம், வழிவழிப் பரப்பின் கிழக்கில் பகுதியில் உள்ள நெல்லூரில் வளபாற்றிற் சாரசரி மழை வளவு சுமார் 958 மி.மீட்டர். இது மேற்குப் பகுதியில் 508 மி.மீட்டர் அளவுக்கு குறைந்த விடுகிறது.

இந்நதியில் அமைக்கப்பட்டு உள்ள நெல்லூர் மற்றும் சங்கம் அணைக்கட்டுகளும் அவற்றின் கீழ் உள்ள கால்வாய்கள் மற்றும் குளங்களுடமிகத் தொன்மையான பாசன அமைப்பாகும். இவை இந்நதியின் கழிமுகப் பகுதியில் சுமார் 1 லட்சம் ஹெக்டேர் நிலங்களுக்குப் பாசன வசதி அளிக்கின்றன.

நெல்லூரின் மேற்கே சுமார் 100கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சோமசேவராவில், பெண்ணாற்றின் குறுக்கே ஒரு அணை கட்டப்பட்டு வருகிறது. இவ்வணையின் முதற்கட்டப் பணிகள் 1984ல் முடிவுறுத்திட்ட மீட்டப்படுகின்றன. முக்கியமாக, பாசனத்திற்காக அமைக்கப்படும் இந்நீர்த் தேக்கத்தில் இருந்து முதற் கட்டத்தில் ஆத்மகர், ராப்பூர், கவாசி, நெல்லூர் வட்டங்களில் 32,700 ஹெக்டேர் (8080ஏக்கர்) நிலங்களுக்குப் பாசனம் அளிக்கப்படும்.

கிருஷ்ணா நதியைப் பெண்ணாற்றுடன் இணைத்து அந்நீரோத் தெற்கே கொண்டு வருவதற்கான சாத்தியக்கூறுகள் என்னவென ஈடு நூற்றாண்டிற்கு மேலாகவே கருதப்பட்டு வந்திருக்கிறது. தென்விந்தியாவில் பாசனம் மற்றும் நீர்வழிப் போக்கு வரத்து திட்டங்களின் முன்னோடியான ஸர். ஆர்தர். காட்டன் அவர்களும், அவருக்கும் பின் வந்த கர்னல் எஸ்கியில் அவர்களும், இந்த சாத்தியக் கூறுகளை ஆராய்ந்துள்ளார்கள்.

பெண்ணாற்றுக்கும் கிருஷ்ணாவுக்கும் இடைப்பட்ட மேட்டுப்பகுதி மிட்டக்கண்டா அருகே மிகக் குறுகலாக இருப்பதால் கண்டு பிடிக்கப்பட்டுப் பாதைகள் கண்ட பல்வேறு பொறிவாய்களாக இந்த மேட்டிணை மெட்டி. கிருஷ்ணா நதிநீரை பெண்ணாற்றிற்குக் கொண்டு வருவது பற்றி ஆலோசித்து வருகிறார்கள். 1951-ல் சென்னை மாகாண அரசால் ஆய்வுசெய்த தயாரிக்கப்பட்ட கிருஷ்ணா-பெண்ணாறு திட்டத்தில், இம்மேட்டிணை இவ்விடத்தில் மெட்டி, இருநதிகளையுமே இணைத்து, பெண்ணாற்றில் ஒரு பெரிய நீர்த் தேக்கத்தை அமைத்து, தென் ஆற்காடு மாவட்டம் வரைகால் வாய்கள் அமைக்க உத்தேசிக்கப்பட்டது. சுமார் 14-57 லட்சம் ஹெக்டேர் (36 லட்சம் ஏக்கர்) நிலங்களுக்குப் பாசனம், 250 மெகாவாட் மின்உற்பத்தித் திறனும் அளிப்பதாய் இருந்த இத்திட்டம் மாநிலங்களின் சீரமைப்புக்கு பின் கைவிடப்பட்டது.

15.76 அன்று ஆந்திரம், சுநாடகம், மகாராஷ்டிரம், ஆகிய மூன்று மாநிலங்களும் கிருஷ்ணா நீரில் தத்து பங்கில் இருந்து தலா 5டிஎம்.சி. நீரை சென்னைக்குநீர்த் தேவைக் காக வழங்க ஒப்புக் கொண்டதாக மாண்புமிகு பாரதப்பிரதமர் அவர்கள் அறிவித்த வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த

அறிவிப்பும் இக்குடிநீர்த் திட்டத்தை நிறைவேற்ற 18.4.83ல் கைநிறுப்பாத்தில் தமிழக மற்றும் ஆந்திர முதல்வர்கள் கொண்டாட்டமிட்ட சிறப்பு வாய்ந்த ஒப்பந்தமும் தான் உண்மையில் கிருஷ்ணா நீர் சென்னைக்கு வர வழி செய்து உள்ளன.

சென்னை நகருக்கு கிருஷ்ணா நீர் கொண்டு வரும் திட்டத்திற்காக ஆந்திர மாநில எல்லைக்குள் நிறைவேற்றப்பட வேண்டிய வேலைகளின் கீவிரங்கள் கீழ் வருமாறு:-

1) ஸ்ரீசைலம், நீர்த்தேக்கத்தின் நீர்ப்பிடிப்புத்திற்வாய்விடப் பொத்திரெட்டிப்பாடு என்னுமிடத்தில் ஒரு தலைமதகு கட்டப்பட்டுள்ளது. இத்தலைமதகு 315.75 கியூமெக். (11,150 கியூசெக்) நீரை செலுத்தத்தக்க வகையில் 10மீட்டர் x 8.57 மீட்டர் அளவையுடைய நான்கு கண்களைக் கொண்டது. நீர்த்தேக்கத்திலிருந்து தலைமதகு வரை 3.4 கிலோமீட்டர் நீளமும் 315.75 கியூமெக். (11,150 கியூசெக்) கொள்ளளவுமுள்ள ஒரு இணைப்புக் கால்வாய் வெட்டப்பட்டுள்ளது மிட்ட கொண்டலா மேட்டுப் பகுதியில் வெட்டப்பட வேண்டிய பிரதான கால்வாய் 16,338 கிலோமீட்டர் 315.75 கியூமெக். (11,150 கியூசெக்) கொள்ளளவு உடையதாக இருக்கும். இக் கால்வாயின் அதிகப்பட்ச ஆழம் சுமார் 30மீட்டர். இந்தக் கால்வாயின் தென் கோடியில் பனகர்லா என்னுமிடத்தில் ஒரு ரெகுலேட்டர் கட்டப்பட்டு பனகர்லா ரெகுலேட்டரில் ஸ்ரீசைலம் வலதுபுற கால்வாய்க்கு நீர் வழங்க ஒருநிறுப்புப் புரீசைலம் இடதுபுற கால்வாய்க்கு நீர்வழங்க மற்றொரு நிறுப்பும் உபரி வெள்ளப் போர்க்கிணைத் தேவையான உபாடிதா பெண்ணாற்றின் உபநதியான குந்தேரு ஆற்றுக்குச் செலுத்த இடையில் ஒரு நிறுப்பும் அக் குறைய நிறுப்புகளும், இத்திற்ப்புகளைக் கட்டுப்படுத்தக் கூடியனும் இருக்கும்.

ஸ்ரீசைலம் நீர்த்தேக்கத்தின் மூல நீர் மட்டம் 885.00 அடி குறைந்தது 854.00 அடி. பொத்திரெட்டுப்பாடுவில் உள்ள தலைமதகின் அடிமட்டம் 840 அடி. பனகர்லா ரெகுலேட்டரில் இடதுபுற கால்வாய்க்கான நிறுப்பின் அடி மட்டம் 833.00 அடி.

2) பனகர்லா ரெகுலேட்டரிலிருந்து இடதுபுற கால்

வாய் சுமார் 140 கிலோ மீட்டர் நீளத்திற்கு வெட்டப்படும். இந்தக் கால்வாயின் போக்கில் வேலுக்கோ என்னுமிடத்தில் ஒரு நீர்த்தேக்கம் அமைக்கப்படும். இந்தக் கால்வாயில் 115வது கிலோ மீட்டரில் சாகிலேறு பள்ளத்தாக்கில் உள்ள நிலங்களில் பாசனத்திற்காக இடது புறத்தில் ஒருகிணை பீரியும் இப்பள்ளத்தாக்கில் பிரம்மம்சாரி மடம் என்னுமிடத்தில் மற்றொரு நீர்த்தேக்கம் அமைக்கப்படும். பூரிசைவத்திற்கும் சோமலோவாவிற்கு மிடையே பெண்ணாறு வடி நிலப்பரப்பில் கிருஷ்ணா நதி நேரக்கோண்டு கர்நாடக கட்டப்பை மாவட்டங்களில் பாசன வசதியளிக்க உத்தேசிக்கப்பட்டுள்ள நிலப்பரப்பு சுமார் 1.11 லட்சம் ஹெக்டேர் இப்பகுதியில் பாசனத்திற்கு உபயோகிக்கக்கூடிய நீரின் அளவு 29டி.எம்.சி. ஆகும். சென்னைக்கு குடிநீருக்குத்தேவையான 15 டி.எம்.சி நீரையும் இக்கால்வாய் கொண்டு வரும்.

3) கிண்ணமுகப்பள்ளி என்னுமிடத்திற்கு அருகே ஹரிசைவம் இடது புறக்கால்வாயின் இறுதியில் சென்னைக்கு குடிநீர்க் கால்வாய் பீரியும். இப்பீரியில் அமைப்பும் நேரு லேப்டர் 1500கியூசெக் திறவு செலுத்தும் திறனுடையதாக இருக்கும். இந்த நேருலேப்டர் வீற்றுது பெண்ணாறு வரை சென்னைக்கு குடிநீருக்கான தனிக்கால்வாய் வெட்டப்படும். ஜூலை முதல் அக்டோபர் வரை இக்கால்வாயில் நீர் கொண்டு வரப்படும்.

4) சோமலோவாவில் சென்னாற்றின் குறுக்கே கட்டப்படும் சோமலோவா நீர்த்தேக்கத்தின் முழு நீர்மட்டம் முதல் கட்டத்தில் + 285.00 அடியாகும். இரண்டாம் கட்டத்தில் வமிட்கோடியின் மீது (SPILL-WAY) 45அடி உயர கதவுகள் அமைப்பதன்மூலம் முழுநீர் மட்டம் + 330.00அடியாக உயர்த்தப்படும். இரண்டாவது கட்டத்தில் இந்த நீர்த்தேக்கத்தின் கொள்ளளவு 16.4டி.எம்.சியில் இருந்து 74. டி.எம்.சியாக உயரும். இரண்டாவது கட்டத்தில் கூடுதலாக புள்ளைப் பாசனம் பெறக்கூடிய நிலங்களின் பரப்பு 0.47லட்சம் ஹெக்டேர் ஆகும். கிருஷ்ணா நதிநீரைப் பெண்ணாற்றிலிருந்து தெரிந்த திருப்புவனற்கு இந்த முழுநீர் மட்ட உயர்வு அவசியமாகிறது.

5) சோமலோவா நீர்த்தேக்கத்திலிருந்து கண்டலேறு பள்ளத்தாக்கிற்கு 283 கியூமெக் (10000 கியூசெக்) கொள்ளளவு

வுடைய கால்வாய் 38கிலோ மீட்டர் நீளத்திற்கு வெட்டப்படும். இக்கால்வாய் கிருஷ்ணா நதிநீரைச் சென்னைக்குக் கொண்டுவருவதற்கும் பெண்ணாற்றின் உபரி வெள்ளைப் பெருக்கினைக் கண்டலேறுக்குத் திருப்பி வீடுவதற்கும் உதவும். சோமலோவா நீர்த்தேக்கத்தில் இருந்து பீரியும்இக்கால்வாயின் அடி மட்டம் ஆரம்பத்தில் + 79.25 மீட்டர் (260.00அடி)


6) கண்டலேறு பள்ளத்தாக்கில் பெண்ணாற்றின் உபரி வெள்ளைப்பெருக்கினைச் சேமித்து வைக்க 54டி.எம்.சிகொள்ளளவு கொண்ட ஒரு நீர்த்தேக்கம் அமைக்கப்படும். இந்த நீர்த்தேக்கத்திலிருந்து தான் ஆந்திர மாநிலத்தில் கித்தூர், நெல்வூர் மாவட்டங்களில் 1.21 லட்சம் ஹெக்டேர் (3.00 லட்சம் ஏக்கர்) நிலங்களுக்கு பெண்ணாற்று நேரக்கோண்டு பாசன வசதி செய்து தர இடம் மீடப்படும். கிருஷ்ணா நதியிலிருந்து ஜூலை முதல் அக்டோபர் வரை நான்கு மாதங்களில் கொண்டு வரப்படும் நீரை 1000 கியூசெக் விடித்தில் எட்டு மாத காலத்தில் சென்னைக்கு கொண்டு வரவேண்டியுள்ளதால் இந்த நீர்த்தேக்கத்தில் தமிழ் நாட்டிற்குக் 5டி.எம்.சி. கொள்ளளவு இடம் வகுக்கி வைக்கப்படும். கண்டலேறு நீர்த்தேக்கத்தின் முழுநீர் மட்டம் + 269.00 அடி. குறைந்த பட்ச நீர்மட்டம் + 201.00 அடி.

7) கண்டலேறு நீர்த்தேக்கத்திலிருந்து பூண்டி நீர்த்தேக்கம் வரை ஒரு வாய்க்கால் வெட்டப்படும். தமிழக எல்லை வரை இக்கால்வாயின் நீள் 152 கிலோ மீட்டர் ஆகும். இக்கால்வாய் தலைப்பில் 4000 கியூமெக் கொண்டு செல்லும் திறனுடையதாகவும் தமிழக எல்லைக்கு வரும் போது 1000 கியூசெக் திறனுடையதாகப் படியாக குறைந்து வரும். இக்கால்வாயின் முழு நீர்மட்டம் கண்டலேறுவீல் + 199.00அடி தமிழக எல்லையில் 149.11அடி.

இதைத் தொடர்ந்து தமிழக எல்லைக்குள் செயல்படவிரும்பும் வேலைகளின் விவரம் கீழ் வருமாறு.

1) கண்டலேறு-பூண்டி கால்வாய் தமிழக எல்லையிலிருந்து பூண்டி நீர்த்தேக்கம் வரை 1000 கியூசெக் கொள்ளளவுடன் தொடரப்படும். இக்கால்வாயின் நீளம் 25 கிலோ மீட்டர்.

2) பூண்டி நீர்த்தேக்கம், புழலோரி, செம்பரம்பாக்கம் ஏரி



அகியவற்றின் முழுநீர் மட்டம் இரண்டு அடி உயர்த்தப்படும். இதனால் கிடைக்கும் கூடுதல் கொள்ளளவு 1.68 டி.எம்.சி.

3) பூண்டி நீர்த்தேக்கத்திலிருந்து செம்பரம்பாக்கம் ஏரிக்கு ஒரு இணைப்புக் கால்வாயும் இதிலிருந்துபுழலோரிக்கு ஒரு பீரிகால்வாயும் வெட்டப்படும். இதனால் கிருஷ்ணாநீரை இறுதியில் வட பகுதியில் ஒன்றும் தென் பகுதியில் ஒன்றுமாக அமைத்துள்ள புழலோரி செம்பரம்பாக்கம் நீர்த்தேக்கங்கள் மூலம் நகருக்கு வழங்க

விடக்கூடும்.

4) காரடலையாற்றில் பூண்டி நீர்த்தேக்கத்திற்கு மேற்பகுதியில் ராமநர்சேரி அருகே ஒருபுதிய நீர்த்தேக்கமும், பூண்டி நீர்த்தேக்கத்திற்கு கீழ் திருச்சண்டலம் அருகே மற்றொரு புதிய நீர்த்தேக்கமும் பின்னர் அமைக்கப்படும். இதனால் தமிழக எல்லைக்குள் மேலும் 2.18 டி.எம்.சி. கூடுதல் கொள்ளளவு கிடைக்கும்.

5) நகர்ப் பகுதியிலும் பெருநகர்ப் பகுதியிலும் குடிநீரைத் தராமல் படுத்தி வழங்குவதற்கான அமைப்பை மேம்படுத்தல். வீரிவாக்குதல் மற்றும் கமிலிரகற்றும் அலம்பப்பெரிவாக்குதல் ஆகிய பணிகளும் இக்கட்டத்தில் அடங்கும்.

கிருஷ்ணா நதிநீர் மேற்கூறிய வண்ணம் சென்னை நகருக்கு வரும் போது தென்னைப் பெருநகர்ப் பகுதி முழுவதிலும் கிடைக்கக்கூடிய குடிநீர் அளவு கணிசமாக உயர்வதற்கான வாய்ப்பு நிச்சயமாக உள்ளது. கி.பி. 2002 ஆண்டுவாக்கில் எதிர்பார்க்கப்படும் மக்கள் தொகைக்கும் திசைநீரளவு நபரொன்றற்கு தற்போதைய 67கி.பி.விடத்து 145கி.பி.டராக உயர்ந்திருக்கும். தேவைக்குப் போதுமான நீர் தவறாது நம் நீர்த்தேக்கங்களிலிருந்து கிடைக்கப் போவதால் நாம் தற்போது அபாய விகிதம் குடிநீர் பஞ்சம் இவ்விடத்தில் ஏற்படாது என உறுதியாக நம்பலாம்.

ஹாக்கீருமகன் வாஞ்சீநாதன்

ரகம்



ஆங்கிலேய ஆட்சியிலிருந்து நம் இந்தியத் திருநாட்டை விடுவிக்க நாடெங்கும் பலபோராட்ட வீரர்கள் தோன்றினர். இவர்கள் நிகழ்த்திய போராட்டங்கள் சாமான்யமன்று. ஆங்கிலேயரின் ஆட்சியையே கிடுகிடுக்கச் செய்து விட்டன. வீரர்களின் பெயர்களும், அவர்களின் போராட்டப் புகளும் வரலாற்றில் இடம்பெற்றன. இப்படிப்பட்ட வீரர்களின் தமிழ்நாட்டின் வரலாற்றில் செங்கோட்டை வாஞ்சி ஒருவராவார்.

தமிழ் மன்னிலே பிறந்து ஆங்கிலேயர்களை ஜெயம் செய்தியாக்கிக் கொண்டு இதன் முடிவைக் 1911 ஜூன் 17-ல் தேதி சனிக்கிழமை காலை 10-45 மணிக்கு, மணியாச்சி ரயில்வே ஜங்க்ஷனில் திருநெல்வேலி கலெக்டர் ஆஃப் துரையை செங்கோட்டை வாஞ்சி தன்னிடமிருந்த பில்டினால் சுட்டுக் கொன்று, அடுத்த சில நிமிஷங்களில் அதே பில்டினால் தன்னையே சுட்டுக்கொண்டு வீரமரணம் அடைந்தான்! இந்தச் சம்பவம் 72 ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்தது.

திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டையின் ஒரு பகுதியான அம்போபுரம் தெற்கு மாட்டே திருவிடல் கமார் 1886ல் ரகுபதி ஜயர் குப்பச்சி என்ற ரகம்மணி அம்மான் தம்பிக்குக்கு மகனாகப் பிறந்தவர் தான் வாஞ்சி. தந்தை ரகுபதி ஜயர் கேரளமாதில் ஆரியங்காவ ஜெயர் கோவிலிலும், பின்னர் செங்கோட்டை கோவிலிலும் மணியம் வேலை பார்த்தவர். பெற்றோர்களால் இவருக்கு இப்பெற்ற பெயர் சங்கரன் என்கிற சங்கர நாராயணன். ஆனால் குடுப்பச்சி இல் எல்லோரும் செல்வமாக 'வாஞ்சி' என்றே அழைத்து வந்தனர். வாஞ்சியுடன் 4 சகோதரி

களும், ஒரு சகோதரனும் பிறந்தனர். அவர்கள் - மூத்தவள் கோமதியம்மாள், அடுத்தது வாஞ்சி, மூன்றாவது சினைப்பெண் பின்னர் கிருஷ்ணம்மாள், ராமலட்சுமி, கடைசியாக கோபால கிருஷ்ணன் என்ற தம்பியுமாவார்.

வாஞ்சி நடுத்தர உயரம், சாதாரண மாநிறம், தலையில் அடர்த்தியான கட்டுக் குடுமி, அது பார்வைக்குப் "பெங்காலி குடுமி" வையப் போல இருக்கும். வாஞ்சி, செங்கோட்டையில் இவ்விதம் மிடிப் பள்ளியில் படித்து வந்தார். அச்சமயம் வாஞ்சியின் அண்டை வீட்டுக்காரர்களான நண்பர்கள் ஜெகதீந்தரன், பிச்சுமணி, மாகதேவன், ஹரிஹரன் இவர்களுடன் பள்ளிக்குச் செல்வது முதல், ஆற்றில் ஸ்நானம் செய்வதுவரையில் இணைபிரியாதவர்கள். பள்ளிப் படிப்பு முடிந்ததும் வாஞ்சி திருவனந்தபுரத்திலுள்ள "முலம் திருநாள்" மகாராஜா கல்லூரியில் "பி. ஏ. வகுப்பு வரை படித்தவர். அப்போது வாஞ்சிக்கு வயது சுமார் 23. முன் வீடு பள்ளம் தோராமய்யரின் புதல்வியான பொன்னம்மாளுக்குத் வாஞ்சிக்கும் திருமகனாம் நடந்தது. கல்லூரிப் படிப்பை விட்டதும் வாஞ்சி புனலூர் காட்டிலாவா காவில் கே. பத்மநாப பிள்ளையிடம் கார்டாக வேலை பார்த்து வந்தார். வாஞ்சி தனது வேலையை மிக்கத் திறமையுடன் செய்து வந்தார். காட்டிலிருந்து செட்டிலுக்கும் மரங்களை கைநகத்தினால் கிள்ளி முகர்ந்து பார்த்து அவை என்

னென்ன மரமென்று சொல்வதில் நிபுணர். பின்னர் மரங்களைப் பரிசோதனை செய்து வெளியூர்களுக்கு ரயில் மூலம் சரிபார்த்து அனுப்புவது, மற்றும் "டிபிரீண்ட் கணக்குகள் எழுதிவைப்பதுதான் இவரது வேலை. வாஞ்சிக்கு தமிழ், மலையாளம், ஆங்கிலம் இம்மூன்று பாஷைகளும் நன்றாக பேசவும் எழுதவும் தெரியும்.

உத்தியோகத்தில் இருந்த வாஞ்சி ரஜா எடுத்துக்கொண்டு அடிக்கடி புதுச்சேரிக்குச் சென்று அங்கு தங்கியிருந்த தீவிரவாதிகளுடன் கொடூர்ப் கொண்டிருந்தான். இதனால் வாஞ்சியின் மனம் பாரதநாடு விடுதலை அடையப் பாரடுவதில் முனைந்தான். இதற்காகத்தான் இவருடைய வேலையைப் ராஜீந்தரம் செய்து விட்டே, புரட்சிப்பாதையில் இறங்கினான். இது கண்ட இவருடைய தகப்பனார் "வாஞ்சி! சர்க்கார் வேலையை விட்டுவிட்டால் எப்படிப் பிழைப்பாய்? உலகில் மற்ற பிள்ளைகளைப் போல பார்த்து நல்லதாக நடந்து கொள்ள வேண்டாமா?" என்று கேட்டதற்கு வாஞ்சி, "எனக்கெல்லாம் தெரியும். சர்க்கார் வேலையை விட்டு விட்டால் என்னால் வேறு வேலை செய்து பிழைக்கமுடியும். உமது வேலையைப் பார்த்துக் கொண்டுபோம்?" என்று கூறிவிட்டு தனது நண்பர்களுடன் அடிக்கடி வெளியே செல்வதுண்டு. பல வெளியூர் நண்பர்களிடமிருந்து வாஞ்சியின் பெயருக்குக் கடிதங்களும் ராஜத்து வேஷமான பத்திரிகைகளும் வருவதுண்டு.

ஜூன் 17-ஆம் நாள்

இந்தியத் திருநாட்டின் விடுதலைப் போரில் பங்கேற்றுத் தன்னுயிரை ஈந்த வீர இளைஞன் வாஞ்சிநாதனின் நினைவு நான். அந்தத் தியாகத் திருமகனின் நினைவாக இக் கட்டுரையை வெளியிடுகின்றேன்.

வாஞ்சியின் மனைவி பொன்னம்மாள் பிரசவத்திற்காகத் திருவனந்தபுரத்திலுள்ள தாயர் வீட்டிற்குச் சென்றவளுக்கு, 1911 ஏப்ரல் மாதம் கடைசியில் ஒரு பெண் குழந்தை பிறந்து இறந்துவிட்டது. இதுவிஷயம் வாஞ்சிக்குத் தகவல் நன்கு தெரிந்திருந்தும் அவர் தன் மனைவியைப் பார்க்க விரும்பாமல் ஏதோ எதிர்கால பெரிய திட்டத்தைப் பற்றிய பெரும் சிந்தனையில் ஈடுபட்டிருந்தார்.

செங்கோட்டையில் கஸ்பா எஸ். வி. அழகப்பிள்ளை (12வது குற்றவாளி) வீட்டிலிருந்த பாசக சாலைக்கு வாஞ்சி பாரதமாதா கைகளில் விஸங்குள் பூட்டியது போல வரையப்பட்ட ஒரு பெரிய படத்தை அளித்து, 'அவ் பெரிய கய்தங்களில் ஆங்கிலேயர்களால் பூட்டப்பட்ட அடிமையென்றும் ஸிவங்கு என்றைக்குதான் அறுபடுமோ? நாம் அடிமையிலிருந்து விடுதலை பெற நாமெல்லோரும் நாட்டிற்காக உயிரையும் வீட்த் தயாராக இருக்க வேண்டும். வாசக சாலைக்கு வரும் நம்மவர்களின் கண்களிலும் மனதிலும் பாரதமாதாவுக்கு ஏற்பட்டுள்ள அவமானத்தைக் கண்டு ரத்தம் கொதிக்கட்டும்' என்று கூறினாராம்.

வாஞ்சியும், நெட்டப்பிராம் மாடசாமியும் ஒருங்கிய நண்பர்கள். வாஞ்சி ஒட்டப்பிராம் சென்றால் அங்கு மாடசாமியின் வீட்டில்தான் தங்குவது வழக்கம். ஒரு சமயம் சென்னையிலிருந்து அங்கு வந்திருந்த 'பாரத் கேண்டிஸ்' வியாபாரி வீரபாடுவிலும் வாஞ்சி கதேசித் தயாரிப்பான மெழுகுவத்தியைப் பற்றிப்பெருமையாகப் பாராட்டியதோடு, 'எப்போதும் நாம் நமது கதேசித்தயாரிப்பான பொருள்களையே வாங்க வேண்டும், அப்போதுதான் மக்களும் கதேசியைப் பற்றி நன்கு அறிய முடியும், அன்னிய நாட்டுப் பொருள்களை வாங்காமல் புறக்கணிக்க வேண்டும்' என்றார். இந்தது திருநெல்வேலியில் வாஞ்சி ஜர்னலில் நண்பரான சச்சித் தானந்தம் பிள்ளையைச் சந்தித்தார். பிள்ளையோ மனோட்டுப் பாணியில் குட்டும் கோட்டும் போட்டிருப்பதைக் கண்ட அவர், "நாமெல்லாம் பிறந்த இந்த பாரத மண்ணில், எதற்காக உருட்டாள் மா திரி உடை உடுத்துகிறாய்? இனிமேல் நம் பாரதநாகரீகப் பண்பைக் கடைப்பிடியுங்கள்; அதன்படி இந்திய பாணியில் ஆடையை அணியுங்கள்!" என்றார்.

புதுவையில் வாஞ்சி, வ.வே.ச. ஜயர் வீட்டில் தங்குவதுண்டு. அங்கு கவி பாரதியாரும் வந்து



எருக்கூர் எஸ். நீலகண்ட பிரேமச்சாரி திருநெல்வேலி கலெக்டர் ஆஷ் கொலை வழக்கில் முதற் குற்றவாளி

சத்திப்பதனும். இம் மூவரும் கலந்து பேசுகையில் கதேசியத்தில் பற்றுவுளர நாட்டு மக்களுக்கு எந்தெந்த வழிகளில் சேவைய செய்ய வேண்டும். ஆங்கிலேய அட்சியை அப்பதும் படுத்தி பாரததேசம் சுதந்திரம் அடைவதற்கான திட்டங்களைப் பற்றி விவாதிப்பதனும். செங்கோட்டையில் சாவடி அருணாசலம் பிள்ளை வீடு, மற்றும் அழகப்பிள்ளை வீட்டில் நடந்த பாரத மாதா சங்கத்தாரின் ரகசியப் பிரமாண மீட்டிங்குகளில் தமிழ்நாட்டுப் பெரும்: ரட்சிசாரி எருக்கூர் நீலகண்ட பிரமச்சாரி, தென்காசி மட்டத்துக்கடை, சிதம்பரம் பிள்ளை, மற்றும் பல தீவிரவாதிகளும் கலந்து கொண்டனர். அப்போது வாஞ்சி, ஐரோப்பியர்களைத் தடியால் அடித்துத் துரத்தியோ, அல்லது வங்காளிகள் செய்தது போல வெய்குருள்களை விசியடித்துக்கொன்றோ நாம் சுயராஜ்யம் அடையவேண்டும். நம்மவர்கள் நடத்திவந்த 'கதேசம் உம்நாவிசேஷன் கம்பெனி' இந்தியர்கள் நடத்தக் கூடா தென்று தடுத்து, இதற்காக ஈடுபட்ட வ.உ. சிதம்பரம்பிள்ளை, சுப்பிரமணியசுவாமி இவ்வரையும் கிறையிலடைத்தனர். இந்த இரண்டிற்கும் அப்போது தூதர்க்குடியில் சப் கலெக்டராக இருந்து, பின்னர் பிரமோஷனில் திருநெல்வேலிக்கு கலெக்டராக வந்திருக்கும் ஆஷ்துரைதான் காரணம்! இவனைக் கொன்று தீர்த்து விட வேண்டுமென்று முடிவு செய்தனர். பிறகு வாஞ்சி, மாடசாமி, சங்கரகிருஷ்ணன், ஆறுமுகம்பிள்ளை, மட்டத்துக்கடை சிதம்பரம்பிள்ளை, சோமசுந்தரம்பிள்ளை இவர்கள் ஒன்று கூடி ரகசியநகூட்டத்தில் எடுத்த

முடிவுப்படி கலெக்டர் ஆஷ்வாஞ்சியின் கொல்லவேண்டுமென்று ஏற்பாடுகள் செய்தனர்.

1911 ஜூன் 17ந்தேதி காலை 10-45 மணிமணியாச்சி ரயில்வே ஸ்டேஷனில் திருநெல்வேலி கலெக்டர் ஆஷ்துரை தனது மனைவியுடன் முதல் வகுப்புப் போட்டியில் உட்கார்ந்திருந்தார். வாஞ்சியும், கூட அவனுடைய நண்பன் சங்கர, கிருஷ்ணனும் பிளாட்பாரத்தில் பேசிக் கொண்டிருந்தனர். வாஞ்சி பஞ்சு கச்சம் கட்டியிருந்த வேஷ்டியைத் தூக்கி மடித்துத் தார்ப்பாச்சிக் கட்டிக் கொண்டிருந்தான். உள்ளே ஒரு ஷர்ட்டும், அதற்குமேல் பச்சை நிற கோட்டும் போட்டுக் கொண்டிருந்தான். கோட்டின் மேல் குறுக்காக அங்கு வஸ்திரத்தைக் கட்டிக் கொண்டிருந்தான். தவறாமல் நன்றாக வாரி முடித்துக் கொண்ட குடும்புடன் முன் தலை, முகமேல் லாம் சவரம் செய்யாமல் முடிவளர்ந்திருந்தது. கூட வந்த சங்கர கிருஷ்ணன் மலையாளத்தார் கட்டும்பாணியில் வேஷ்டியை மடித்துத் தூக்கிக்கொண்டு உடம்பில் சட்டை போடாமல் பூஜூர்த் தெரியும் படியாகக் கோளில் சரிகை அங்கு வஸ்திரம் போட்டிருந்தான். இவனுக்கும் குடும்பியும் முன்பக்கம் சவரம் செய்து கொள்ளாமல் முடிவளர்ந்திருத்தது.

முதல் வகுப்புப் போட்டியில் கலெக்டர் ஆஷ் உட்கார்ந்திருப்பதைப் பார்த்தான் வாஞ்சி. கூட வந்த நண்பன் முதல் வகுப்புப் போட்டிக்கு அடுத்த 'செர்வண்டஸ்' கம்பாட்டிமெண்டிற்கு அங்கில் நின்று கொண்டிருந்தான். வாஞ்சி மறைத்து வைத்திருந்த பிஸ்டலை எடுத்து, 'ஆஷ்'க்கு நேராக நீட்டி, 'டுமில்', 'டுமில்'



ஆர். கோபாலகிருஷ்ணய்யர் வாஞ்சியின் சகோதரர்



வாஞ்சிநாதனுக்குச் சிலை

வாஞ்சிநாதனுக்குச் சிலை வடிக்கப்பட்டு வருகிறது. அவரது சரியான உருவம் உள்ள போட்டோ படம் சிலைக்கவில்லை. அவரது நெருங்கிய உறவினர்களுடன் தொடர்பு கொண்டு, வாஞ்சிநாதன் இப்படித்தான் இருந்திருப்பார் என்று கருதி அதற்கேற்ப ஒரு சிலை அமைக்கப்பட்டு வருகிறது. விரைவில் அந்தச் சிலை செங்கோட்டையில் அமைக்கப்படும்.

[மான்யுமிரு செய்தி-அறநிலையத் துறை அமைச்சர் திரு. இராம. வீரப்பன் அவர்கள் செங்கோட்டை விசுவநாதபுரம் பிரம்பு முங்கில் தொழிலாளர் கூட்டுறவு சங்கப் புதிய கட்டிட அடிக்கல் நாட்டு விழாவில் ஆற்றிய உரையிலிருந்து]

என்று கட்டுவிட்டான். குண்டடி பட்ட கலெக்டர் ஆஷ் தன் தலையிலிருந்து தொப்பியைக் கழற்றி வாஞ்சியின் மீது வீசியடித்ததும் வண்டியிலேயே உயிர் பிரிந்து சாய்ந்துவிட்டார். தப்பாக்கி வெடிச் சத்தம் கேட்டதும் சங்கரகிருஷ்ணன் வேறங்கமாக ஓடிவிட்டான்.

தண்ணீர்பிடிக்க பிளாட்பாரத் திலிருந்த ஜனங்கள் கூச்சலோடு ஓடிவருவதைக் கண்ட வாஞ்சி, தன் கையிலிருந்த பிஸ்டுலை ஜனங்கள் பக்கமாகத் திருப்பிக் காட்டிப் பயமுறுத்திவிட்டு, ஆகாயத்தை நோக்கி இரண்டு மூன்று முறைகள் சுட்டுக் கொண்டே ஓடிச்சென்று, ஆங்

கிருந்த கழிவறைக்குள் சென்று அதே பிஸ்டுலினால் தண்ணையும் சுட்டுக் கொண்டு வீர மரணம் அடைந்தான்.

வாஞ்சியின் பிரேத விசாரணைக்காக போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியப்பிள்ளை வாஞ்சி உடலிலிருந்த கோட்டையு, ஷர்ட்டையும் கழற்றினார். ஷர்ட்டு ஜேபியில் ஒரு துண்டுக் காசித்தத்தில், கலெக்டர் ஆஷ் துரையைச் சுட்டுக் கொன்றதற்கான காரணமும், சென்னை ராஜதானியில் 3,000க்கு மேற்பட்ட தீவிரவாதிகள் தன்னுடன் இருப்பதாகக் குறிப்பிட்டு கடைசியில் ஆர். சங்கரய்யர்(எ) வாஞ்சி செங்கோட்டை என்று கையெழுத்திட்டிருந்தார்.

முத்துப் போட்டிருந்தாராம். அதோடு ஒரு ரயில் டிக்கட் திருநெல்வேலியிலிருந்து மணியாச்சிக்கு வரங்கப்பட்டிருந்ததும் கிடைத்தது. இது வாஞ்சியால் வாங்கப்பட்ட டிக்கட்டாகும்!

வாஞ்சியின் சட்டைப்பையில் கிடைத்த, தகவலிலிருந்து வாஞ்சி செங்கோட்டையைச் சேர்ந்தவரென்று போலீசுக்கு ஊர்ஜிதமானதும் உடனே அவனது வீட்டையும் சோதனைப்பட்டனர். அச்சமயம் வாஞ்சியின் வீட்டில் அவனுடைய தகப்பனார் ரகுபதி ஐயரும், கூட சுமார் 12 வயதுள்ள ஒரு சிறுவனமிருந்தனர். (அச்சிறுவன்தான் வாஞ்சியின் தம்பி கோபாலகிருஷ்ணய்யர். தற்சமயம் திருநெல்வேலியில் வாழ்ந்து வரும் அவருக்கு வயது 85 நட்கிறது.) வாஞ்சியின் வீட்டுச்சோதனையில் அகப்பட்ட கடிதங்கள், ராஜத்துவேஷமான பத்திரிகைகள் மற்றும் இதர குறிப்புக்களை ஆதாரமாகக் கொண்டு பலரை கைது செய்தனர். திருநெல்வேலிக் கலெக்டர் ஆஷ் கொலை வழக்கில் 14 பேர்கள் மீது குற்றம் சாட்டப்பெற்று சென்னை ஹைகோர்ட்டில் ஸ்டெஷஸ் டிரைபுனல் கோர்ட்டில் மூன்று ஜூஸ்டிகளால் விசாரிக்கப்பட்டு, தீர்ப்பில் 9 பேருக்குச் சிறை தண்டனையும், 5 பேர்களுக்கு விடுதலையும் அளித்தனர்.

நம்நாட்டு விடுதலைக்காகப் பாடுபட்ட செங்கோட்டை வாஞ்சி தன் உயிரை நாட்டுக்காக அர்ப்பணித்துவிட்டு, சரித்திரத்தில் இடம்பெற்று விட்டான். அவனது நினைவு நாளில் அஞ்சலி செலுத்துவோமாக!

தமிழ்நாடு தேயிலைத் தோட்டக்கழகம்.

வனத்துறையிடமிருந்து 1976இல் சுமார் 945 ஏக்கடேர் தேயிலைத் தோட்டத்தை எடுத்துக் கொண்ட தமிழ்நாடு தேயிலைத் தோட்டக் கழகம், படிப்படியாக அமைந்த திட்டத்தின் கீழ், கூடுதல் பரப்பில், மேற்கொண்டும் தேயிலைப் பயிராக்கியுள்ளது. தற்போது, 2,394 ஏக்கடேர் பரப்பில் தேயிலைப்பயிராகிறது. 1982—83இல் இக்கழகம், தேயிலைத் தூள் முதலியவற்றை விற்பனை செய்வதன் மூலம், ரூ. 495 லட்சம் வருமானம் ஈட்டும். வருவாய் தொடர்பான செலவுகள் சுமார் ரூ. 566 லட்சமாகும். 1983இல் சுமார் 100 ஏக்கடேர் பரப்பில், தேயிலை பயிரிடப்படும் தேயிலைத் தோட்டங்களில் 1982-83 ஆம் ஆண்டிற்கான தேயிலைத் தளிர் உற்பத்தி 11,524 டன் ஆகும். “தற்போது ஆண்டொன்றிற்கு சராசரியாக 27 லட்சம் கிலோகிராம் தேயிலைத் தூள் தயார் செய்யப்படுகிறது.



கூட்டுறவு கிராம அங்காடி விற்பனையாளர்

எஸ். செய்யது கவுஸ்,

தனி அலுவலர், திருச்சி மாவட்ட கூட்டுறவு ஒன்றியம்.

கூட்டுறவு இயக்கம் அது ஒரு
மாபெரும் இயக்கம். மக்களின்,
மக்களுக்காக மக்களால் செயல்
படும் இயக்கமாகும். ஆரம்பத்
தில் இந்திய விவசாயிகள்
பெரும் இன்னுக்கு இலக்காய்
யிருந்தனர். தங்களின் விவசாயத்
தேவைகளை முன்னிட்டு அதிக
வட்டிக்குப் பெரும் பணக்காரர்
களிடம் கடனைப் பெற்றனர்.
ஆனால் திருப்பிச் செலுத்தும்
போது தங்களின் விளை பொருட்
களைக் குறைந்த விலையில் விற்கக்
கூடிய நிலைமை. இதனால்
விளை பொருட்களின் பெரும் பகு
தியை இழக்க நேரிட்டது. இந்த
நிலை நீடித்த காரணத்தினால்
விவசாயிகளைப் பெரும் பணக்
காரர்களின் பிடியிலிருந்து விடு
வதே கூட்டுறவு இயக்கம் 1904ம்
ஆண்டு இந்தியாவில் ஆரம்ப
மாகியது.

முதன் முதலில் ஆரம்பிக்கப்
பட்டதுதான் கிராமக் கூட்டுறவு
விவசாயக் கடன் சங்கங்கள்.
அனைத்துக் கிராமங்களுக்கும்
கூட்டுறவு இயக்கத்தின் தன்மை
களைப் பெற வாய்ப்புள்ள கிட
ட்டின. எனவே கூட்டுறவுச் சங்கங்
கள்தான் அனைத்துக் கிராமங்
களையும் ஏற்று விவசாயிகளுக்கு
நிதி வசதி அளித்ததென்றால்
அது மிகையாகாது. இந்த அடிப்
பதியில் தான் கிராமங்களில்
உள்ள ஏழை, எளிய மக்கள் தங்
களின் ஆன்றாட் தேவையான
அத்தியாவசியப் பொருட்களை
நியாய விலையில் தரமான
பொருட்களை தங்களின் ஊரி
லாலேயே பெற்றுக் கொள்ளும் வச
தியை செய்துகொடுக்கும் முயற்சி
யால்தான் கிராம அங்காடித்
திட்டம் இன்று ஒவ்வொரு கிராம
மத்திலும் தமிழக அரசு கூட்
டுறவு கிராம அங்காடித் துட்
டத்தை அமல்படுத்தியது.

நுகர்வோர் கூட்டுறவு அம
லுக்கு வருவதற்கு முன்பு இந்தி
யாவில் உள்ள கிராமங்களில்
நுகர்பொருட்களைத் தனியார்
வியாபாரிகளே முழு அளவில்
விற்பனாகும் செய்து வந்தனர்.
இதனால் தனியார் வியாபாரிகள்
கொள்ளை வாய்ப்பு திரட்டி வந்த
னர். கிராமங்களிலும் நுகர்வோர்
களும் நுகர்வோர் திட்டத்தை

கூட்டுறவுக் கடைகள் மூலம்
விரிவுபடுத்தி நுகர்வுப்பொருட்
களை நியாயமான விலையில்
தரமானதாகவும், தூய்மையாக
வும் வழங்குவதே இத்திட்டத்தின்
முக்கிய நோக்கமாகும்.

இத் திட்டம் தற்சமயம் தமிழ்
நாட்டிலுள்ள எல்லா மாவட்டங்
களிலும் தலைமைச் சங்கங்கள்,
இணைப்புச் சங்கங்கள், கிராம
கூட்டுறவு விவசாய சேவைச் சங்
கங்களின் மூலம் 12,000 கிராம
அங்காடிகளில் செயல்பட்டு வரு
கின்றன. இத்தக்கடைகளின் மூலம்
பொது மக்களுக்கு முழுநிறைவு
தரும் வண்ணம் விற்பனை செய்
வது சிறப்பாகும். நல்லவிதமாக
விற்பனை செய்வது சாதாரண
மானது அல்ல. விற்பனை செய்
வது ஒரு கலையாகும். கிராம அங்
காடிகளின் விற்பனையாளர் அனை
வரும் விற்பனைக் கலையைத்
தெரிந்து கொள்வது சிறந்தது.
விற்பனையாளர் தினமும் பல்
வகைப்பட்ட வாடிக்கையாளர்
களைச் சந்திக்கக் கூடிய நிலையில்
உள்ளனர்; அதிகம் பேசக் கூடிய
வர், பேசாதவர், சந்தேகப்படு
பவர், உணர்ச்சி வசப்படுபவர்
இப்படிப் பல வகைப்பட்டவர்
கள். இவர்களை யெல்லாம்
திறுப்தி செய்வது என்றால் விற
்பனையாளர்களுக்குப் பொழுதும்
ய் அனுபவமும் தேவையாகும்.
செய்கின்ற தொழிலை தெய்வம்,
அதில் நிறைதான் நமது செய்
வம் என்ற எண்ணம் வேண்டும்.
செய்கின்ற தொழிலை நல்ல
முறையில் ஆர்வத்துடனும் ஊக்
கத்துடனும் செய்ய வேண்டும்.

இந்தான் விற்பனையை அநி
கரிக்க வழியாகும். வியாபார
நுணுக்கங்களைப் புரிந்துகொள்
தல் அவசியமாகும். தனியார்
கடைகளில் அதிக அளவில் எப்
படி வியாபாரத்தைச் செய்கிறார்
கள், எப்படி வாடிக்கையாளர்
களைக் கவர்கின்றார்கள், ஆகிய
வற்றைத் தெரிந்துகொள்ளவேண்
டும்.

விற்பனையாளர்களுக்குத்
தன்மையினை, மரியாதையுடன்
நடத்தல், கைதியம், அன்பு,
பணிவு, ஊக்கம், ஆர்வம் தேவை
யாகும். பொதுமக்களிடத்தில்
நல்லமுறையில் தொடர்பு கொள்
னதில் மிக அவசியமாகும். அல
மாரி, தரைப்படுத்திப் பொருட்
கள் ஆகியவற்றை தூசியடியாமல்
துப்புரவாக வைத்திருக்க வேண்
டும். அழுக்கு அல்லது தூசி
படிந்திருந்தால் வாங்குவோர்கள்
வாங்க மறுக்கலாம். எனவே விற
்பனை யாதிக்க வாய்ப்புகள் ஏற்
படலாம். கடைவிலுள்ள சாமான்
கள் மக்களின் கவனத்தை ஈர்க்
கும் வண்ணம் அலங்காரமாக
ஒழுங்காக அடுக்கி வைக்கப்பட
வேண்டும். உதாரணமாக ஒரு
மிகத் பொருட்களை ஒரு சேர
வைக்கலாம். பொருட்களின்
முகப்பு தெளிவாகத் தெரிவதுடன்
விலைகள் கண்ணுக்குத் தெரியும்
படியாக எழுதி வைக்கப்பட
வேண்டும். தரமான பொருட்கள்
சரியான எடைமில் நியாயமான
விலையில் பெறலாம் என்ற எண்
னைத் தக்க மக்களிடம் ஏற்படுத்த
வேண்டும். உண்மையைக் கூறுவ
தும் விற்பனைக் கலையின் ஒரு
அம்சமாகும். பொருட்களைப்
பற்றிய தன்மையை உள்ளபடியே
கரினாள் அதுவே வாங்குபவரி
டத்தில் நம்பிக்கை ஏற்படுத்தி
வாங்கும் விற்ப்பத்தை அநி
கரிக்கச் செய்யும்.

கூட்டுறவுகளால் நடத்தப்
படும் கடைவாத்தால் பொருட்
களின் உண்மை நிலையை அல்
வது தன்மையைக் கூறுவது தவ
றில்லை. இதனால் மக்களிடத்
தில் நம்பிக்கை ஏற்பட்டு விலை
யைப்பற்றிக் கூடக்கவலைப்படா
மல், தரமான பொருட்களைப்

கூட்டுறவு கிராம அங்காடி



பெறுவதில் ஆர்வம் காட்டுவார்கள். இதனால் கூட்டுறவுக் கடைகளில் விற்பனை அதிகரிக்கவும் வாய்ப்புகள் உண்டு. அடுத்தபடியாகக் கடை அமைப்பும் இடம் ஊரின் முக்கியமான இடத்தில் இருக்க வேண்டும். எந்த இடத்தில் கடையை அமைத்தால் விற்பனை நன்கு நடைபெறும் என்று ஆராய்ந்தும், எந்த நேரத்தை வியாபாரத்திற்கு ஒதுக்கினால் மக்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும் என்று அறிந்தும் செயல்படுவதால் விற்பனையை அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளன.

பொதுவாக விற்பனை செய்யப்படும் இடத்தைச் சுத்தமாக வைத்திருத்தல் வேண்டும். பொதுவாக வாங்குவோரிடத்தில் மரியாதையாக நடந்துகொள்ளுதலும், அன்பாகப் பழகுதலும் விற்பனையாளர்களின் கலைத்திறனின் சிறப்பம்சமாகும். வருபவர்களைப் புள்ளிரிப்புடன் வரவேற்று நட்புடனும் பழகினால் மீண்டும் அவர்கள் வருவதற்கு ஊக்கம் ஏற்படும். நல்ல முறையில் எளிமையாக உடை அணிவது அவசியமாகும். பேசும் போது உரத்த குரலில் பேசுவதைத் தவிர்த்து இனியமையான குரலில் பேசவேண்டும். அணிந்திருள்ள உடையைப் பார்த்துத் தவறாமல் பழகியவர்களை ஏற்படுத்தக்கூடாது. புகைபிடித்தல், வெற்றிலைப்பாக்குப் போடுதல், வஸ்தி-அலுவலக நேரத்தில் உபயோகப்படுத்தத் தவிரக்கூடாது. உணவுப் பண்டங்களை, குறிப்பாக தின்பண்டங்களைக் கைகளால் எடுப்பதைத் தவிர்த்து கரண்டி அல்லது கிடுக்கிக்கொண்டு எடுத்தல் நல்லது. வியாபாரம் அதிகமாக இல்லாதபோது பொருட்கள் ஒழுங்காகச் சுத்தப்படுத்தி அடுக்கி வைக்கப்படவேண்டும். ஒரே இடத்தில் வைப்பதால் அழுக்காகக் கூடிய வாய்ப்பு ஏற்படும். எனவே அதைத் தவிர்த்து குறிப்பிட்ட இடங்களிலேயே பொருட்களை அடுக்கி வைக்க வேண்டும்.

கடையை அவன்காரம் செய்வது என்பது விற்பனைக்காக வைத்திருள்ள பொருட்களை வாங்க விரும்புவோர்களுக்கும், வாடிக்கையாளர்களையும் கவரும் வண்ணம் அடுக்கி வைத்தல் ஆகும். அவன்கார அமைப்பு பலவகையாகும். ஒரே வகையில் பல பொருட்களை அவன்காரப்படுத்திக் காண்பித்தல், அதாவது இடத்திற்குத் தகுந்தாற்போல் பொருளின் ஒவ்வொரு அளவிலும் சில மாநிலம் கள் வைக்கப்படுதல் வேண்டும். ஒன்றுக் கொன்று கொடாற்பு இருக்கும் ஒரே மாநிலியான பொருட்களை ஒரே இடத்தில் வைத்திருத்தல் அவசியமாகும். கடையில் வாங்க வருபவர்களுக்கு

இந்தியாவின் முதல் மக்னீஷியத் தொழிற்சாலை தமிழகத்தில் அமைக்கப்படும்

இந்தியாவின் முதல் மக்னீஷிய உலோக உற்பத்தித் தொழிற்சாலை இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள வாலிநோக்கத்தில் அமைக்கப்படும். தற்போது நம்நாடு இந்த உலோகத்திற்கு வெளிநாடுகளை நம்பி இருப்பது இதன் மூலம் அகன்று விடும். இந்தத் தொழிற்சாலையைத் தமிழக அரசுக்குச் சொந்தமான தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம் அமைக்கும்.

கு. 6 கோடி செலவில் அமைக்கப்பட விரும்பும் இந்தத் தொழிற்சாலை தனது உற்பத்தியை 1985ம் ஆண்டு மத்தியில் துவங்கும். இது, ஆண்டு ஒன்றுக்கு 600 டன் மக்னீஷியத்தை உற்பத்தி செய்யும் திறன் கொண்டதாக இருக்கும்.

இந்தத் திட்டத்தால் சுமார் 150 பேர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.

அதிக இடம் ஒதுக்கப்படவேண்டும். அதிக இடவசதி இருந்தால் தான் தாங்களும் வாங்கும் பொருட்களை எள்கரியமாக வாங்குவார்கள். வாங்குபவர்களை எவ்வோரையும் விட முக்கியமாகக் கருதவேண்டும். அவர்களை நம்மை சார்ந்திருப்பவராக நினைக்கக்கூடாது. கடுமையான முகத்துடன் இருப்பது தவிர்க்கப்பட வேண்டும். கடைக்கு வந்தவுடன் வாருங்கள் உங்களுக்கு என்ன வேண்டும் என்று கேட்டு, தேவைகளை அறிய வேண்டும். விற்பனையாளர்கள் அவர்களைக் கவனிப்பவர்களை என்ற எண்ணத்திற்கு இடம் இல்லாமல் நடந்துகொள்ளவேண்டும்.

விற்பனை நேரத்தில் வேறு வேலை செய்தல், சுக ஊழியர்களிடம் பேசிக்கொண்டிருப்பது ஆகியவை வாடிக்கையாளர் மூன் தவிர்க்கப்படவேண்டும். கேட்கும் பொருட்கள் இல்லையெனில் அதற்கான மாற்றுப்பொருட்களையும் அவற்றின் தன்மைகளையும் எடுத்துக்கூறுவது விற்பனைக்கு உதவியாகும். தரம் குறைந்த பொருட்கள் தருவது, குறைக்கக் கூறினால் அதை எதிர்த்து வாடாடுதல், கடையில் நுழைந்தவர்களை வாங்கித்தான் ஆகவேண்டும் என்று வற்புறுத்துதல், வாடிக்கையாளர்களைக் குறைகூறுதல் ஆகியவை தவிர்க்கப்படவேண்டும். பொருளின் விலை மாற்றம் இருந்தால் அதை விளக்கி கூறவேண்டும். விலையில் சிறிய இருப்பின் அதைப்பற்றிக் கூற வேண்டும். சரியான அளவில் சரியான பொருட்களைவே விற்பனை செய்ய வேண்டும். வாங்குபவர்களின் முன்னால் எடைபொருள்கள், அளப்பதும் தரம்பிக்கையூட்டும் செய்கையாகும். மனிதைச் சாமான்கள் வகை வகைக்கூறத் தனித்தனியே பிரிவுகள் ஒதுக்கப்படவேண்டும். மிளகாய், மல்லி, சீரகம், மிளகு, மஞ்சள் போன்றவை ஒரிடத்திலும் தனித்தனியாக வைக்க

கப்படவேண்டும். அந்தத்தப் பொருட்களின் மீது விலைகள் குறிப்பிட அவசியமாகும். இதனால் வாங்குபவர்கள் மற்றக் கடைகளுடன் விலைப்பாட்டியலை ஒப்பிட்டுப் பார்க்க வாய்ப்பு ஏற்படுகின்றது. விற்பனைப்பொருள் எப்படி செய்யப்படுகின்றது, எங்கே உற்பத்தி செய்யப்படுகின்றது, அதன் தரம், உபயோகம், எந்த உபயோகத்திற்குப் பயன்படுத்தலாம், எதற்குப் பயன்படுத்தக்கூடாது என்பதை அறிந்துவைத்திருக்க வேண்டும்.

ஒரு வேளாண் மற்றதிலிருந்து எவ்விதம் மாறுபடுகின்றது என்பதை விளக்கக் கூறுதல் வாங்குபவர்களின் மனதில் நம்பிக்கையை ஏற்படுத்தும். விற்பனையாளர்கள் தங்கள் பிரிவில் விற்பனையாகும் பொருட்களை உடனுக்குடன் தேவைப்படடியவை அனுப்பிப்பெறுவது அவசியமாகும். வாடிக்கையாளர்களை கடையின் நீதிபதிகள். எனவே அவர்களைத் திருப்திசெய்யும் நோக்கத்துடன் செயல்படவேண்டும். அப்போது தான் பொது மக்களுடன் தொடர்பு ஏற்படும். இதனால் கடைக்கு நல்லபொருள் ஏற்படுகின்றது. வாடிக்கையாளர்களுள் விற்பனைக்கு உயிர்தரவு. எனவே அவர்கள் கூறும் புகார்கள் கவனமாகக் கேட்டு நன்றி கூறவேண்டும். புகார்கள் கூறும் பொது அவற்றை அவட்சியப்படுத்தக்கூடாது. கட்டுறவுகள், குடும்பச் சக்திகளைக் கண்டிப்பாகப் பேசக்கூடாது. கட்டுறவுக் கடைகள் பொருட்களை துருள்வோரின் பொதுபுகைக் கேடயம்! கட்டுறவுக் கடைகள், பொருள்கள் கலப்படம் இல்லாமல் வழங்குகின்றன. கட்டுறவுக் கடைகள் சரியான எடையில் வழங்குகின்றன. கட்டுறவுக் கடைகள் நியாயமான விலையில் வழங்குகின்றன. தவறான விளம்பரங்களைச் செய்வது கிடையாது. எனவே பொது மக்கள் கட்டுறவுக் கடைகளில் கொள்முதல் செய்து ஆதரவு தர வேண்டும்.



பல்லவன் புதுமைப் பேருந்து!

தமிழ்நாட்டிலுள்ள அரசு போக்குவரத்துக் கழகங்கள் இந்தியாவிலுள்ள எல்லா மாநிலங்களுக்கும் வழிகாட்டும் வகையில் சீரிய பணிகளை ஆற்றி வருகின்றன. நமது போக்குவரத்துக் கழகங்களின் ஒவ்வொரு பணியும் மற்ற மாநிலத்தவரால் மிகவும் பாராட்டப்படுகிறது.

சென்னை மாநகரத்தில் இயங்கிவரும் பல்லவன் போக்குவரத்துக் கழகத்தில் மொத்தம் 2100 பேருந்துகள் உள்ளன. நாள்தோறும் பல்லவன் பேருந்துகளில் 27 இலட்சம் பயணிகள் பயணம் செய்கின்றனர். பல்லவன் போக்குவரத்துக் கழகத்தில் 18,500 தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர்.

சென்னை மாநகரத்தின் போக்குவரத்துப் பணிகளில் மிகுந்த பொறுப்பேற்று திறம்பட செயல்பட்டுவரும் பல்லவன் போக்குவரத்துக் கழகம், இப்பேருந்து புதுமையான பேருந்து ஒன்றினை இயக்கியுள்ளது.

இந்தியாவிலேயே முதன்முதலாக இயக்கப்பட்டுள்ள புதுமைப் பேருந்து இது.

தொடர்பேருந்து (Articulated Bus) என்று அழைக்கப்படும் இப்பேருந்தில், 200 பயணிகள் பயணம் செய்வனம். இப்பேருந்தின் நீளம் 50 அடி ஆகும். மூன்று கதவுகள் உள்ளன. இப்பேருந்தில் மூன்று பின்னுமாக

இரண்டு நடத்துநர்கள் உள்ளனர்.

சென்னை இத்திரா நகரிலிருந்து பாரிமுனைவரை செல்லும் தடம் எண் 21டி-இன் பாதையில் போகிறது இந்தத் தொடர்பேருந்து. சாதாரணச் சாலையிலும் இயக்க ஏதுவான இணைப்புடன் சுழல் அமைப்பைக் கொண்டுள்ளது தொடர்பேருந்து.

பல்லவன் போக்குவரத்துக் கழகத்தின் இப் புதுமைப் பேருந்தை கடந்த 18.5.83 அன்று அடையாறு காந்திநகர் பேருந்து நிலையத்தில் இயக்கிவைத்து உரையாற்றுகையில் மாண்புமிகு, போக்குவரத்து அமைச்சர் திரு செ. முத்துசாமி அவர்கள் குறிப்பிட்டதாவது:

“மக்களுக்கு நன்மை பயக்கத்தக்க பல்வேறு பணியில் ஈடுபட்டு அரிய பணிகளை நிறைவேற்றிவருகின்றன, நமது போக்குவரத்துக் கழகங்கள். நமது போக்குவரத்துக் கழகங்களின் அரிய சாதனைகள் அனைத்துக்கும் காரணமானவர்கள். நமது தொழிலாள சகோதரர்கள்தான், அவர்களுடைய ஒத்துழைப்பி

கடைசி அட்டையில்

உதகமண்டலத்தில் 21.5.83 அன்று மலர் காட்சியை மாண்புமிகு முதல்வர் அவர்கள் திறந்து வைத்துப் பார்வையிடும் காட்சி.

வால்தான். மற்ற மாநிலத்தவர்கள் கண்டு பாராட்டும் வகையில் பணிகளைச் செய்து வருகின்றோம்.

“மாநிலத்திலுள்ள எல்லா இடங்களிலும் போக்குவரத்து வசதிகளைச் செய்து கொடுத்து வருகின்றோம். கிராமப்புற மக்கள் சந்தைக்குச் செல்லும் பொழுது எடுத்துச்செல்லும் கமைகளைக் கொண்டுபோகவும் சந்தைகளிலிருந்து வாங்கிவரும் பொருள்களை எடுத்துச் செல்லவும் வசதியுள்ள பேருந்துகளை எடுத்துச்செல்லும் பேருந்துகளையும் விட்டிருக்கின்றோம்.

“திருவள்ளூர் போக்குவரத்துக் கழகம்தூங்கும் வசதி உடைய குளிர்சாதன வசதி! உள் பேருந்தை விட்டிருக்கிறது. மக்களின் நன்மை கருதி செய்யப்படும் இப்போன்ற திட்டங்கள் மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக உள்ளன. இவாப் நோக்கமின்றி மக்களின் நன்மையைக் கருதியே அரசு இந்தப் பணிகளைச் செய்து வருகிறது.

“இப்பொழுது இந்தியாவிலேயே முன்மாதிரியாக - எல்லாருக்கும் வழிகாட்டும் வகையில் தொடர்பேருந்தை இயக்கியுள்ளோம், இப்பணிகளை நல்ல முறையில் செய்துவரும் தொழிலாளர்கள் சகோதரர்கள், அனைவருடைய பாராட்டுக்கும் உரியவர்கள் ஆவார்கள். அவர்களுடைய தேவைகளை நிறைவேற்ற அரசு ஆவன செய்யும்”.

மாண்புமிகு அமைச்சர் அவர்கள் குறிப்பிட்டது போல மக்களின் நலனை மேலுக்கோளாகக் கொண்டு இயங்கும் நமது போக்குவரத்துக் கழகங்களின் பணிகள் நாளாவளர நன்மைகள் பெருக நாளும் வாழ்த்துவோம்!

நமது போக்குவரத்துக் கழகங்களின் அரிய பாராட்டி மகிழ்வோம்!

—மாபுலன்

மத்திய பிரதேசத்தில்

சமந்தி கண்ட சோழன்



றனர். எண்ணற்ற மானவ, மாணவிகட்குப் பரத நாட்டியக் கலையைக் கற்றுக் கொடுத்து, தமிழக மெங்கணும் பரதக்கலையைப் பரப்பிவருகின்றனர். தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் தமது குழுக்களை அனுப்பிப் புகழுடன் தமிழகக் கலாச்சாரத்தைப் பரப்பும் பெருமையுடையவர்கள். உள்நாட்டுக் கலைஞர்களை உருவாக்கியது மட்டுமன்றி, பல வெளிநாட்டு மாணவ, மாணவிகட்கும் பரதக் கலையில் பயிற்சியளித்துள்ளனர்.

இத்தகு புகழ்வாய்ந்த கலைமாணவிகள் நடராஜ-சகுந்தலா, 'சமந்திகண்ட சோழன்' தெருக்கூத்து நாட்டிய நாடகத்தை உலகத் தமிழ் மாநாட்டிற்காகத் தயாரித்தனர். இதுமட்டுமன்றி ஆசிய விளையாட்டுப்போட்டியில் கலை நிகழ்ச்சிகள் நடத்திக் காட்டிய தமிழகக் கலைஞர்கட்குப் பயிற்சி அளிக்கும் இயக்குநர் பதவியையும் தமிழக அரசுத் திரு நடராஜ அவர்கட்கு அளித்தது. பல்வேறு மாநிலங்களிலிருந்து வந்து கலந்து கொண்ட கலைக்குழுக்

மாநிலங்களிடையேயான பண்பாட்டுப் பரிமாற்றத் திட்டத்தின் கீழ், தமிழகக் கலைக்குழுவாக, கலைமாமணிள். நடராஜ-சகுந்தலா குழுவின் மத்தியபிரதேச மாநிலம் சென்று ஏழு கலை நிகழ்ச்சிகளை நடத்தினர். 20.4.1983 அன்று சென்னையை விட்டுப் புறப்பட்டு மத்தியப்பிரதேசம் சென்று கலைக்குழுவின் ஜகத்பூர், ராஜ் நந்தக்பா, பிலாய், கோர்பா, அல் பிகாபூர் மற்றும் ராய்கார் ஆகிய ஊர்களில் தெருக்கூத்து பாணியில் அமைந்த 'சமந்தி கண்ட சோழன்' என்ற நாட்டிய நாடகத்தை நடத்தினர். மே மாதம் 6 ஆம் நாள் சென்னை திரும்பினர்.

கலைமாமணிள் நடராஜ-சகுந்தலா பரதநாட்டியக் கலையை சுமார் 40-ஆண்டு களுக்கு மேல் வளர்த்து வருபவர்களாவர். சென்னை மயிலாப்பூரில் 'நடனகலாநிலையம்' என்ற கலைநிறுவனத்தை நிறுவி, கலைக்காக அயராது உழைத்து வருகின்






களும் இவரிடம் ஆலோசனை
கேட்டு அதன்படி கலைநிகழ்ச்சி
கள் அளித்துள்ளனர் என்பது
குறிப்பிடத்தக்கது.

கலைமாமணிகள் நடராஜ் -
சகுந்தலா குழுவின் எண்ணற்ற
நாட்டிய நாடகங்களைத் தயா
ரித்து நடத்தி உள்ளனர். குறிப்
பாக ஏகநாதர், திருவள்ளுவர்,
பாஞ்சாணியம், மச்சந்தி, தமிழ்
நாயுடு பெருமாள் ஆகியவற்
றைச் சிறப்பாகத் தயாரித்துள்ள
னர். பரதநாட்டியக் கலையல்லா
மல், கதக்களி, கரகம், காவடி
போன்ற இராமியக் கலைகள்
மற்றும் தெருக்கத்து போன்ற
வற்றிலும் இக்கலைஞர்கள் வல்
வுநர்களாவர்.

டிவ்லி சங்கீத நாடக அகா
டெமி, தமிழக அரசு மற்றும்
தமிழ்நாடு இயல் இசை நாடக
மன்றம் ஆகியவை அவ்வப்போது
தொடர்ந்து அளித்துவரும் மான்
யங்களின் உதவியால், பல புதிய
படைப்புக்களை உருவாக்கிய
வண்ணம் மாநிலத்திற்கு அனுப்பி
வைத்துப் பண்பாட்டுப் பரிமாற்
றத் திட்டத்தினைச் செயல்படுத்த
தியதில் நாம் பெருமை கொள்ள
லாம்.





தொலைத் தொடர்பு நிகழ்ச்சி ஓர் அற்புதச் சாதனை!

இவ்வாண்டு தொலைத் தொடர்பு ஆண்டு ஆகும்.

உலகத் தொலைத் தொடர்பு நாளை முன்னிட்டு கடந்த மே-17-ஆம் நாள், சென்னை வானொலி நிலையம் சிறப்பு மிகுந்த ஒரு நிகழ்ச்சியை அமைத்திருந்தது.

தமிழ்நாடு காவல்துறை வானொலி அலுவலகம்,

சென்னைத் தொலைபேசித் துறை.

இந்தியன் ஏர் லைன்ஸ்,

தென்னக இரயில்வே,

சென்னைத் துறைமுகப் பொறுப்புக் கழகம்,

பல்லவன் போக்குவரத்துக் கழகம்.

தொலைதொடர்புத்துறை.

ஆகியவைகளுடன் இணைந்து சென்னை வானொலி நிலையம் நடத்திய இந்த நிகழ்ச்சி ஒளிபரப்புத் துறை வரலாற்றில் முதன்மையானது, புதுமையானது.

“தொலைத் தொடர்பு மாதாண்டு 1983” என்று பெயர் கொண்ட இந்த நிகழ்ச்சி, அறிவியல் சாதனைகள் தொலைத் தொடர்புத் துறையில் எந்த அளவுக்கு வளர்ந்து இருக்கின்றன என்பதை நமக்குப் படம் பிடித்துக் காட்டியது.

மாமுலன்

வானொலி நிலையத்திலிருந்து பதிலுரைத்த வல்லுரர்கள்



ALL INDIA RADIO, MADRAS TELE-CONFERENCE LIVE BROADCAST Kindly Do Not Dist.



கப்பலிலிருந்து
திருமதி ரேகா ஷெட்டி

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து மணிக்கு 75 கிலோ மீட்டர் வேகத்தில் ஓடிக்கொண்டிருக்கும் கொல்லம் எக்ஸ்பிரஸ் ரயிலினிலிருந்தும், சென்னைத் துறைமுகத்திலிருந்து கிழக்கே 10 கிலோமீட்டர் தொலைவில் சென்றுகொண்டிருந்த மணல்வாரிக் கப்பலான கொள்ளிடத்தில் இருந்தும், சென்னை அண்ணா சாலையில் ஓடிக்கொண்டிருந்த பல்லவன் போக்குவரத்துக் கழகத்தைச் சேர்ந்த (இந் திகழ்ச்சிக் காக ஒலிபரப்புக் கருவிகள் பொருத்தப்பட்ட) பேருத்தில் இருந்தும், மதுரையிலிருந்து பெங்களூர் சென்று கொண்டிருந்த இந்தியன் ஏர்லயன்ஸைச் சேர்ந்த பேண்ட். ஐசி 802 விமானத்திலிருந்தும், சென்னை வானொலி நிலையத்திலிருந்தும் ஒரேவரோடு ஒருவர் தொடர்பு கொண்டு கேள்விகள் கேட்டு பதில்களைத் தெரிந்து கொண்டனர்.

கொல்லம்
எக்ஸ்பிரஸிலிருந்து
திருமதி ஜெனி:ப் அருள்



இவர்கள் பேசிக் கொள்வதும், கேள்வி கேட்பதும், பதில் கூறுவதும் அதேநேரத்தில் நேரடியாகச் சென்னை வானொலியில் ஒலிபரப்பாகிக் கொண்டிருந்தது.

இந்திகழ்ச்சிகளை முன்னின்று நடத்திய பொறுப்பை ஏற்றுக் கொண்டிருந்தார் கணக்கியல் அறிவியல் நிறுவன இயக்குநரான டாக்டர் அல்லாடி ராமகிருஷ்ணன் அவர்கள். இந்திகழ்ச்சியில் வல்லுநர்களாக தமிழ்நாடு காவல்துறைத் தலைவர் ஐ.கே.ராதா கிருஷ்ணன், பல்லவன் போக்குவரத்துக் கழகத் தலைவர் திரு. கே.ரவீந்திரன், இந்தியன் ஏர்லயன்ஸின் மண்டல இயக்குநர் சாப்டன் ஆர். ஏ. வில்லியம்ஸ், சென்னைத் தொலைத் தொடர்பு

சென்னை வானொலி நிலையத்திலிருந்து செல்வி ரேவதி சீனிவாசன்.



சென்னை எழும்பூரிலிருந்து அண்ணாசாலை வழியாக அடையாறு நோக்கி சென்றுகொண்டிருந்த பல்லவன் போக்குவரத்துக்குழகப் பேருந்திலிருந்து திருமதி சாந்தா ராதா கிருஷ்ணன்.

அலுவலகத்தின் துணைத் தலைமை இயக்குநர் திரு வி. என். பாட்சா, சென்னை வானொலி நிலைய தொலைக்காட்சி நிலைய தலைமைப் பொறியாளர் திரு ராமலால், சென்னைத் தொலை பேசித்துறையின் துணைப் பொது மேலாளர் திரு சி.ரமேஷ், தென்னக ரயில்வே தலைமை வர்த்தகக் கண்காணிப்பாளர் திரு எஸ்.கே. நாயர், சென்னைத் துறைமுகப் பொறுப்புக் கழக மக்கள் தொடர்பு அலுவலர் திரு எம். கிருஷ்ணமூர்த்தி, சென்னை வானொலி நிலைய இயக்குநர் திரு இ. கோவிந்தராஜு ஆகியோர் பங்கேற்றனர்.

ஒரு இரயில் இருந்து திருமதி ஜெனிக்பர் அருள், கப்பலில் இருந்து திருமதி ரேகாஷேட்டி, வீமானத்தில் இருந்து திருமதி மாலதி செஷாத்திரி, பல்லவன் போக்குவரத்தில் இருந்து திருமதி சாந்தா ராதாகிருஷ்ணா, சென்னை வானொலி நிலையத்தில் இருந்து செல்வி ரேவதி சீனிவாசன் ஆகியோர் இணைப்பாளராக இருந்து பணியாற்றினார்கள்.

விமானத்திலிருந்து கப்பலுக்கும், கப்பலில் இருந்து பேருந்துக்கும், பேருந்தில் இருந்து இரும்பு வானொலி நிலையத்துக்கும் ஒவ்வொரு இடத்திலிருந்தும் வானொலி நிலையத்துக்கும் பேச்சி கொண்டது-நேரடியாக ஒளிப்பரப்பானது-அற்புத நிகழ்ச்சியாக அமைந்திருந்தது.

இந்நிகழ்ச்சியிலிருந்து எத்தனை எத்தனையோ தகவல்களை

தேயர்கள் அறிந்து கொண்டார்கள்.

கடந்த 2000 ஆண்டுகளில் மக்கள் தொடர்புச் சாதனங்கள் வளரத் தலைப்பட்டன. கடந்த 400 ஆண்டுகளில் அதிகம். அதிலும் கடந்த 40 ஆண்டுகளில் தொலைத் தொடர்பு மிக அதிகமான வளர்ச்சியையும் ஈட்டினது. அதிலும் கடந்த 10 ஆண்டுகளில் இவ்வளர்ச்சி குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளது.

விண்வெளியில் செலுத்தப்பட்டுள்ள கலன்கள்மூலம் மேலும் தொலைத் தொடர்பு வாய்ப்புகள் விரைவாக வளர்ந்துள்ளன.

சென்னை வானொலி நிலையம் அமைந்திருந்த இந்நிகழ்ச்சியின் மூலம் தொலைத் தொடர்பு வசதிகள் நம்நாட்டில் எப்படி வளர்ந்துள்ளன என்பதை நாம் தெளிவாக அறிந்து கொள்ள முடிந்தது.

சென்னை வானொலி நிலையம் அறிவியல் துறை வளர்ச்சிக்குப் பெருந்துணையாக இருந்து வருகிறது. கிராம மக்களிடையே குறிப்பாக இளைஞர்களிடையே அறிவியல் செய்திகளைப் பரப்புவதில் முன்னோடியாகச் சென்னை வானொலி நிலையம் செயல்பட்டு வருகிறது.

அவ்வகையில் இந்நிகழ்ச்சி அறிவியல் வளர்ச்சியை

தொலைத் தொடர்புத் துறையில் நம்நாடு அடைந்துள்ள முன்னேற்றத்தை மக்களுக்கு எடுத்துக் காட்டியதாக அமைந்திருந்தது.

“இந்நிகழ்ச்சியை அமைக்கும் எண்ணம் எப்படி தோன்றியது?” கடந்த ஆண்டில் சென்னைத் தொலைபேசி நிலையத்தின் நூற்றாண்டு விழா கொண்டாடிய போது அமைக்கப்பட்ட நிகழ்ச்சியைப் போன்று இயங்கும் நான்கு இடங்களைஇணைத்துதொலைத் தொடர்பு நிகழ்ச்சி அமைத்தால் என்ன என்ற எண்ணம் தோன்றியது. அதுதான் இந்நிகழ்ச்சி அமைப்புக்கு அடிப்படைக் காரணம்” என்றார் வானொலி நிலைய அறிவியல் அலுவலர் டாக்டர் ஆர். ஸ்ரீதர்.

“பாமர மக்களிடையேயும் அறிவியல் கருத்துக்களைப் பரப்பும் எங்கள் பணியில் இது ஒரு கட்டம்” என்றார் சென்னை வானொலி நிலைய இயக்குநர் இ.கோவிந்தராஜு.

தமிழ்நாடு அரசின் காவல் துறை, பல்லவன் போக்குவரத்துக்குழகம் போன்றவை அளித்த ஒத்துழைப்பும் மற்ற தொலைத் தொடர்பு அமைப்புகளின் பேருதவியும் இந்நிகழ்ச்சியின் வெற்றிக்கு அடிப்படையாகும்.

பூமியிலிருந்து 26,000 அடி உயரத்தில் மணிக்கு 540 மைல் வேகத்தில் பறந்து கொண்டிருக்கும் விமானத்தில் சென்று கொண்டு, ஒடிக்கொண்டிருக்கும் பின்னில் தொடர்பு கொண்டதும் கடலில் சென்று கொண்டிருக்கும் கப்பலில் உள்ளவரிடம் கேள்விகேட்டு, அதனை அந்தச் சமயத்திலேயே ஒலிப்பரப்பியதும் சாதாரண நிகழ்ச்சி அல்ல.

இஃது அறிவியல் வளர்ச்சியின் அடையாளமாகும். அதனை வானொலி வாயிலாக எல்லா மக்களுக்கும் தெரிந்துகொள்ள ஒரு நிகழ்ச்சியை அமைத்து அருஞ் சாதனையைநிச்சுத்தியசென்னை வானொலி நிலைய இயக்குநர் இ.கோவிந்தராஜுவுமும், அறிவியல் அலுவலர் டாக்டர் ஆர். ஸ்ரீதரமும், தொழில் நுட்பப்பணிகளை மேற்கொண்ட வானொலி நிலைய துணைப் பொறியாளர் திரு எம். ராதாகிருஷ்ணமும் அனைவருடைய பாராட்டுகளுக்கும் உரியவர்கள் ஆவர்.



சுருமான புலமையின் அடைவாளம்

“சென்றிடுவீர்

எட்டுத்திக்கும் - கலைச்
செல்வங்கள் யாவும்
கொணர்ந்திங்கு சேர்ப்பீர்”

—என்ற மகாகவி பாரதியாரின்
‘தேமதுரத் தமிழோசை உலகம்
எல்லாம் பரவும் வகை செய்ய’
அண்ணாமலைப் பல்கலைக் கழகம்
பாரதி நூற்றாண்டு விழா
வினையொட்டி அமைத்த மலர்க்
குழு தயாரித்துள்ள, ஏறத்தாழ
500 பக்கங்களுடைய இம்மல
ரின் முதல் புதுமை—

கவியரசர் பாரதிக்கு அரேபிய
மொழியில், பர்மிய மொழியில்,
ஃப்ரெஞ்சு மொழியில், ஜெர்
மனிய மொழியில் ஜப்பானிய
மொழியில், பாரசீக மொழியில்,
புஷ்டு மொழியில், ருஷிய மொழி
யில், செனக் மொழியில், சிங்கள
மொழியில், சமஸ்கிருதத்தில்,
அசாமியில், வங்காளியில், குஜ
ராத்தியில், காஷ்மீரியில், தோகிரி
யில், கன்னடத்தில், மலையாளத்
தில், ஒரியாவில், பஞ்சாபியில்,
சிந்திமொழியில், மைதிலி மொழி
யில், ராஜஸ்தானியில், மராத்தி
யில் இந்தியில், ஆங்கிலத்தில்
என்று அஞ்சலி செலுத்தப்பட்ட
வைகளை அந்தந்த மொழி
களிலே அப்படியே அச்சிடப்பட்
டிருப்பது.

அந்த வாயுத்துரைகளை அனை
வரும் அறிந்து கொள்ளும் வகை
யில் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்
கப்பட்டு இருப்பதும் அருமை மிகுந்
ததாகும்.

பாரதியார் ஓர் உலக மகாகவி
என்பதை மெய்ப்பித்துக் காட்

டும் வகையில் அமைச்சர் பெரு
மக்களும் அன்று அறிந்து அடங்
கிய சான்றோர்களும். மொழி
நலங்காக்கும் பேராசிரியர்களும்,
பெருந்தகையாளர்களும், பைத்
தமிழ் வாணர்களும், பாரதி அன்
பர்களும், நூற்றாண்டு விழா
வோடு நெருக்கியிருந்த வல்லுநர்
களும் எழுதியுள்ள கட்டுரைகள்
ஏராளம்! ஏராளம்! அடிக்கரும்
பாக இனிக்கும் அத்தனையும்
யும் விவரிக்கின் அக்தே ஒரு
நூலாகும்.

கவிவாணர்களின் புகழ்மாலையை
களும் இத்தச் செந்தமிழ் மலர்ச்
சோலையில் ஒரு பகுதியாகும்.

பாரதியின் காவியச் சொல்
எல்லாம் ஒவியமாகி - வண்ண
வண்ணக் காட்சியாகி மலர்ச்
சோலையின் எழிலை, பேரழகாக்க்
காட்டியுள்ளது பெருமைக்
குரிய செயலாகும்.

மலர் விளம்பரங்களும் பாரதி
யின் பாடல்வரிகளை எல்லாம்
ஒவியங்களாக்கி கண்ணையும்
கருத்தையும் ஈர்க்கின்றன.

—இப்படி இம்மலரின் பெரு
மைகளை அடுக்கிக் கொண்டு
போவது முறையா? என்று யாரா
வது முணுமுணுக்கலாம். வேறு
வழியில்லையே! ஒரு பல்கலைக்
கழகம் வெளியிட்டுள்ள நூற்
றாண்டுவிழா மலர் - ‘மலர்’ என்
வது எப்படி இருக்க வேண்டும்
என்பதற்கு இலக்கணமாகவே
இருக்கும் பொழுது வேறு எப்படி
எழுதமுடியும்?

இம்மலரிலிருந்து எத்தனையோ
செய்திகளை அறிந்து கொள்ள
முடிகிறது. எடுத்துக்காட்டுக்கு
ஒரு செய்தி உலகில் எந்தெந்த
நாடுகளில் தமிழ்மொழி பல்க
லைக்கழகங்களில் கற்பிக்கப்படு

கிறது. இந்தியத் திருநாட்டில்
எந்தெந்த மாநிலங்களில் பல
கலைக்கழக அளவில் தமிழ் கற்
பிக்கப்படுகின்றது என்பதை
அறிந்துகொள்கின்றோம்.

கனடாவில், செக்கஸ்லேவிகா
வில், ஃபின்லாந்தில், ஃபிரான்
சில், ஹாலத்தில், ஜப்பானில்,
மலேசியாவில், போலத்தில்,
செனகலில், சுவிட்சர்லாந்து, இங்
கிலாந்தில், அமெரிக்கநாட்டில்,
சோவியத் ரஷ்யாவில், மேற்கு
ஜெர்மனியில், ஸ்ரீலங்காவில்
என்று பல வெளிநாடுகளில்
ஆராய்ச்சி நடைபெறும் பல
கலைக்கழகம் எல்லாம் பட்டியல்
போட்டுக் காட்டப்பட்டுள்ளது.

அமெரிக்காவில், கவிபோர்
வியா பல்கலைக் கழகம், சிகாகோ
பல்கலைக்கழகம், கார்னல் பல
கலைக்கழகம், ஹவாய் பல்கலைக்
கழகம், பென்சில்வானியா
பல்கலைக்கழகம், டெக்ஸாஸ்
பல்கலைக்கழகம், வாஷிங்டன்
பல்கலைக்கழகம் என்று ஏழு
பல்கலைக்கழகங்களில் தமிழ் கற்
பிக்கப்படுவது குறிப்பிட்டுள்ளது.
இப்படி ஒவ்வொரு நாட்டிலும்
தேமதுரத் தமிழோசை கேட்டு
மிடங்களை எல்லாம் அறிகின்
றோம்.

அயல் நாட்டாரும் திறமையோ
யான தமிழ்ப் புலமையை அறிந்து
கொள்ள ஆங்கிலத்திலும் கட்டு
ரைகள் எழுதப்பட்டுள்ளன.

பாரதிக்குச் சூட்டப்பட்டுள்ள
இந்த மலர், காலத்தால்
பெருமை பெறும் தமிழ்க்கருவூ
லமாகும்.

எந்நாட்டிலும் கவியரசர்
பாரதியை அறிந்திட - போற்றிட
வழிவகுத்த இம்மலர், பாரதி
நூற்றாண்டு கண்ட பயன் மிக்கத்
தமிழ்த் தொண்டு.

—மாமுலன்



சென்னை நகருக்கு கிருஷ்ணா குடிநீர்

சென்னைக்குக் கிருஷ்ணா குடிநீர் திட்டப் பணிகள் துவக்க விழா, சென்னை நேரு விளையாட்டு அரங்கத்தில் 25.5.1983 அன்று மிகச் சிறப்பாக நடைபெற்றது.

துவக்க விழா நிகழ்ச்சி

அமைத்திருந்த நேரு விளையாட்டு அரங்கத்தின் மேடை மிகவும் சிறப்பாக அமைத்திருந்தது, எத்தன்கிலும் அமர்ந்திருந்தோரும் மேடையில் அமர்ந்திருந்த அனைவரையும் கண்டு களிக்கும் வகையில் அமைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.

(பொறுப்பு) திரு. கே. சொக்கலிங்கம் மாலை அணிவித்தார்.

விழா துவக்கத்தில் அரசுக் கலைஞர்கள் மதுரை திரு. எம். பி. என். சேதுராமன், மதுரை திரு. என். பி. என். பொன்னுசாமி சகோதரர்களின் நாயன இசை நடைபெற்றது.

விழாவுக்குத் தலைமையேற்று ஆளுநர் உரை நிகழ்த்திய பின்னர், மாண்புமிகு மத்திய நீர்ப்பாசனத்துறை அமைச்சர் திரு. ராம் நிவாஸ் மிர்தா, மாண்புமிகு மகாராஷ்டிர முதலமைச்சர் திரு. வஸந்த்தா தாபடே, மாண்புமிகு கர்நாடக முதலமைச்சர் திரு. இராமகிருஷ்ண ஹெக்டே, மாண்புமிகு ஆந்திர முதலமைச்சர் திரு. என்.டி.இராமராவ் ஆகியோர் உரை நிகழ்த்தினர்.

தமிழ்த்தாய் வணக்கத்திற்குப்பின் மகிமையான பரதயாமின் பேதையும், கொள்ளுப் பேரணும் பாரதியார் பாடலைப் பாடியார்கள்.

அடுத்து, மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் உரை நிகழ்த்திய பின்னர், சென்னைக்குக் கிருஷ்ணா குடிநீர் வழங்கும் திட்டப்பணிகளை மாண்புமிகு இந்தியப் பிரதமர் திருமதி இந்திராகாந்தி அவர்கள் துவக்கி வைத்தார். இத்திட்டத்தின் கீழ் ஆந்திரத்தில் மேற்கொள்ளப்பட வேற்கும் வேலைகளுக்குத் தமிழகத்தின் முதல் அரைமான் பங்குத் தொகை ரூ.30 கோடிக்கான கார்போலையைத் தமிழகத்தின் சார்பில் ஆந்திர முதல்வரிடம் பிரதமர் அவர்கள் வழங்கிச் சிறப்புரை நிகழ்த்தினார்.

விழாவுக்கு வந்திருந்த அனைவரையும் மாண்புமிகு நிதியமைச்சர் திரு. இரா. நெடுஞ்செழியன் அவர்கள் வரவேற்றார்.

மாண்புமிகு பிரதமர் அவர்களுக்கும் ஏனைய மாண்புமிகு மாநில முதல்வர்களுக்கும், அம்மாதிரி முதல்வர்களுடன் வந்திருந்த மாண்புமிகு அமைச்சர் பேருமக்களுக்கும், மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் நினைவுப் பரிசுகளை வழங்கினார்.

மாண்புமிகு தலைமையமைச்சர் திருமதி இந்திரா காந்தி அவர்களுக்கு, மாண்புமிகு சமூகநலத்துறை அமைச்சர் திருமதி கோமதி சீனிவாசன் மலர்மாலை அணிவித்தார். ஆந்திர, கர்நாடக, மகாராஷ்டிர முதலமைச்சர்களுக்கும், மத்திய நீர்ப்பாசனத் துறை அமைச்சருக்கும், ஆளுநருக்கும் மாண்புமிகு முதல்வர் திரு. எம்.ஜி.ஆர். அவர்கள் மாலைகளை அணிவித்தார்.

விழா முடிவில், மாண்புமிகு மின்துறை அமைச்சர் திரு. எஸ். இராமச்சந்திரன் அவர்கள் நன்றி கூறினார்.

மாண்புமிகு முதல்வர் அவர்கட்குத் தலைமைச் செயலாளர்

இவ் விழாவினை ஒட்டி சென்னை மாநகரமே விழாக் கோலம் பூண்டிருந்தது, சென்னை மாநகருக்கு கிருஷ்ணா நதி நீரைக் கொண்டு வருவதற்கு 102 ஆண்டுகளுக்கு முன்னரே திட்டமிட்டதன் நினைவாக, இவ் விழாவிற்கு வருகை தந்த இந்தியத் தலைமை அமைச்சர் திருமதி இந்திராகாந்தி அவர்களையும், ஆந்திர, கர்நாடக, மகாராஷ்டிர மாநில முதலமைச்சர்களுையும் வரவேற்கும் வகையில் 102 வளைவுகள் அமைக்கப்பட்டிருந்தன.

கிருஷ்ணா குடிநீர் திட்டத்தின் முந்தைய சரித்திரத்தை நினைவூட்டும் வகையிலும் பல வளைவுகள் அமைக்கப்பட்டிருந்தன. இவ்விழாவிற்குப் பங்கேற்க வந்திருந்த மாண்புமிகு இந்தியத் தலைமையமைச்சர், மாண்புமிகு மத்திய அமைச்சர், மாண்புமிகு மாநில முதலமைச்சர்கள் ஆகியோரை மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களும் மாண்புமிகு அமைச்சர் பேருமக்களும் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் வரவேற்றார்கள்.

இந்தியத் திருநாட்டின் மாநிலங்களின் ஒற்றுமையுணர்வை எடுத்துக்காட்டும் வகையில் அமைத்திருந்த இவ்விழா நடைபெற்ற நேரு விளையாட்டு அரங்கம் முழுதும் மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது.

மிக உயரமான இடத்தில் மேடை அமைக்கும் அளவுக்கு

ஆகியையும் வெளியிடுவதும்: தமிழ்நாடு அரசு செய்தி மக்கள் தொடர்பு இயக்குநர், சென்னை. அரிசனர்தேட்டம் தமிழகச் சர்க்கத்தில் அச்சிடப்பட்டது.

முகவரி: தமிழக அலுவலகம், அரிசனர்தேட்டம், சென்னை-600 002.

கோ-ஆம்பிடக்ஸ் கைத்தறி சேலை ஆயிரம் மலர்கள் பூத்து குவாந அழகோவிய் சேலைகள்...

கண்ணைக் கவரும் கைத்தறித் துணிகள்
வண்ண வண்ண பட்டுச் சேலைகள் ஆடவா
மகளிர் அனைவரும் வீரும்பும் அருமை
புதுமை இழையும் ஆடைகள் ஆயிரம்
வகைகள்... அழகாராத ரகங்கள்
அனைத்தும் உண்டு!



கோ-ஆம்பிடக்ஸ்
கைத்தறி



Licence No. TN/MS(C)/PP-23

பதிவு எண் . M. 8676

திருமுக

1-6-1983

